

# மார்க்கோ போலோ

MARCOPOLO: Indiya Tech  
Parriya Chutiyai Kurniputhikal  
(இந்தியா தேசம்பற்றி எழுதிய குறிப்புக்கள்)

01917

வி. எஸ். வி. இராகவன்

7 - JAN 1959

லோட்டஸ் பப்ளி ஷர்ஸ்

2, கொண்டி, செட்டித் தெரு, சென்னை—1.

முதல் பதிப்பு : கவும்பர் 1954.

இரண்டாம் பதிப்பு : மே 1955.

(Copyright reserved by the Author)

Printed at Rajan Electric Press, Madras—

## முன்னுரை

**துமிழ் நாட்டின் நிலவளமும், நீர்வளமும், மலை வளமும், கடல் வளமும் அங்கியர் பலை அன்போடழைத்து ஆதரவு அளித்து, அறிவுத்துறையிலும் சிறப்புற்று ஒங்கிவளரணக்கமளித்துங்களன். அதுவும் யாத்திரிகர்கள் பற்பல தேசங்களினின்றும் ஓயாமல் வந்து நம் நாட்டின் பண்பாட்டை நன்கு தெரிந்து தம் நாட்டிற்கேகி, அவற்றைப் பன்மடங்காகச் சிறப்பித்துக் கூறுவாராயினர். இத்தகைய யாத்திரிகர்களில் முக்கியமானவர் நாம் இந்நூலுள் கூற முனைந்திருக்கும் மார்க்கோ போலோ.<sup>1</sup>**

மார்க்கோ போலோ வெனிசு<sup>2</sup> நகரத்தில் கி. பி. 1254-ஆம் ஆண்டு பிறந்தார். வெனிசு நகர வர்த்தகமக்கள் குடியைச் சேர்ந்த அவரது தந்தையின் பெயர் சிக்கொலோ போலோ<sup>3</sup>. தந்தையும் அவரது நண்பரான மாப்பியோ<sup>4</sup> என்பவரும் சேர்ந்துவர்த்தக சிமித்தமாகக் கான்ஸ்டாந்தி கோபிள்<sup>5</sup> என்ற பெரு கரத்துக்குப் பிரயாணப்பட்டனர். பற்பல இன்னல்களைக் கடந்து, இருதியில் சீனப் பேரரசரான குப்ளாய்கானின்<sup>6</sup> அரண் மனையை அடைந்து, அவ்வரசரால் சில காரியங்களை முடித்துவர மீண்டும் ஜரோப்பாவுக்குத் திரும்ப வலப் பட்டனர். அவ்வாறே அவர்கள் திரும்பித் தம் நாட்டைந்து, இரண்டாம் முறை சீனப் பேரரசுக்குப்

<sup>1</sup> Marco Polo

<sup>2</sup> Venice <sup>3</sup> Nicholo Polo <sup>4</sup> Maffeo <sup>5</sup> Constantinople

<sup>6</sup> Kublaikhan.

பிரயாண்ப்படும்போது, பதினேழு<sup>\*</sup> வயது நிறம்பியுள்ள இளைஞர் மார்க்கோ போலோவைத் தம்முடன் அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கே பதினேழு வருடங்கள் சீனப் பேரரசரிடம் பல்வேறு உத்தியோகங்களை வகித்து வந்ததாகவும், கடைசியாகப் பாரசீக மன்னர்க்கு மனைவியாகப் போகும் மங்கை யொருத் திக்குத் தக்க துணையாகத் திரும்பி அனுப்பப்பட்ட தாகவும், திரும்பி வரும் வழியில் பல நாடுகளைத் தாம் கண்டதாகவும், மார்க்கோ போலோ தமது வரலாற்றில் விரிவாக எழுதிவைத்திருக்கிறார். அவர் எழுதிவைத்த யாத்திரைக் குறிப்புக்கள் அக்காலத்திலேயே மக்களால் மாயக் கதைகளாக<sup>1</sup>ப் போற்றப்பட்டுவந்தன.

மார்க்கோ போலோ 1295-ஆம் ஆண்டில் தம் தாய் நாடு திரும்பியதும், நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, அவர் சிறைப் பிடிக்கப்பட்டு, 1299-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தார். அவர் வரலாற்றை முதன் முதல் ஆங்கிலத்தில் தொகுத்து எழுதியவர் ஜான் பாப்டிஸ்ட் ரமுசியோ<sup>2</sup>என்பவர். இவர் மார்க்கோ போலோவை அடிக்கடி “கோஸ்வரர்”<sup>3</sup> என்று வருணிப்பதிலிருந்து, மார்க்கோ போலோ சீனப் பேரரசரிடமிருந்து எத்தகைய பெருமதிப்புக்கொண்ட வெகுமதிப் பொருள்களைப் பெற்றுத் திரும்பி யிருக்க வேண்டும் என்பது ஒருவர்க்கு புலனாகும். கடைசியாக, இன்பம் சிறைந்த இல்வாழ்க்கை நடத்தி, 1324-ஆம் ஆண்டில் மார்க்கோ போலோ காலமானார்.

மார்க்கோ போலோ எழுதிவைத்த புத்தகம் யாத் திரைப் புத்தகங்கள் யாவற்றிலும் தலை சிறந்து விளங்கு

<sup>1</sup> Fairy tales <sup>2</sup> John Baptist Ramusio <sup>3</sup>Il Milione

கின்றது. இன்றைக்கும் மத்திய ஆசியா வழியாகச் செல்லும் யாத்திரிகர்களுக்கு இப்புத்தகம் ஓர் வழி காட்டியாகவும் உதவுகின்றது. ஆசியாக் கண்டத்தைக் கூடந்து, சினப்பேரரசின் சீர்மையையும், மாட்சிமையையும் முதன் முதல் உலகத்துக்கு அறி முகப்படுத்தியவர் மார்க்கோ போலோ அல்லவா? சினுவிலும், ஜப்பானிலும் கிடைக்கும் ஏராளமான முத்து, பொன், நவரத்தினம் முதலிய அரிய செல்வங்களும், அகில், துகில் முதலிய வாசனைப் பண்டங்களும் மார்க்கோ போலோவினால் மேலே நாட்டிற்கு அறி முகப்படுத்தப் பட்டன. இங்ஙனமே நமது பாரத நாட்டின் கடற் கரையிலமைந்த பல நாடு, நகரங்கள் பற்றியும் அங்கு விளையும் அரிய பொருள்கள் பற்றியும் மேனுட்டார் அறிவதற்கும் மூலகாரணமாக இவரது குறிப்புக்கள் விளங்கின. இவைகள் யாவும் கதைபோல் வழங்கப் பட்டு, அக்கலைகளே, அன்றிருந்த கிறிஸ்தோபர் கொலம்பஸ்<sup>1</sup> என்ற யாத்திரிகரை வசீகரித்து ஸ்ரன். இவைகளின் சிறந்த தூண்டுதலினால் உந்தப் பெற்றுத் தாமும் கீழ்த்திசை நாடுகளையடையப் புதியதோர் பாதையிலே செல்ல அவர் புதியதோர் கண்டத்தை — அமெரிக்கா<sup>2</sup> என்னும் அழகிய பெரும் பூமியைக் — கண்டுபிடித்தார். மார்க்கோ போலோ எழுதிவைத்த குறிப்புக்களே தம்மை அவ்வாறு தூண்டிற்று எனக் கொலம்பஸே ஓரிடத்தில் வரைந்துள்ளார்.

எனவே இத்தகைய சிறப்புக்கள் பல வாய்ந்த மார்க்கோ போலோவின் யாத்திரை வரலாறு புதுமை பல நிறைந்து படிக்கப் படிக்க இன்பம் தருகின்றது.

<sup>1</sup>Christopher Columbus

<sup>2</sup>America

அதுவும் மார்க்கோ போலோ எழுதிவைத்த நம் தமிழ் னாட்டுச் செய்திகளைப் படிக்கும்போது யாவற்றையும் விடப் பேரின்பம் அளித்து விற்கும். தமிழ் னாட்டைப் பற்றி அவர் கூறும் செய்திகளில் சிற்சில முரண் பாடுகள் காணப்பட்டாலும், நமக்கு அக்காலத்தைப் பற்றிக் கிடைக்கும் ஆதாரச் செய்திகள் அவை ஒன்றே.

மார்க்கோ போலோ எழுதிவைத்த குறிப்புக்களில் காணப்படும் ஊர்ப் பெயர்கள், னாட்டின் பெயர்கள், அரசர் பெயர்கள் ஆகிய யாவும் இன்று மிகவும் திரிந்தே வழங்கி வருகின்றன. ஓவ்வொரு பெயருக்கும் பொருத்தமான பெயரைக் குறிப்பிட்டு, ஆராய்ச்சி மிகுந்த அடிவரவுகளாகச் சில குறிப்புக்களும் இப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்முறையில் போற்றும் என்பதே எனது நம்பிக்கை.

இப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் செய்திகள் தமிழ் னாட்டிலும் மற்றும் அவர் இந்தியாவின் சில நாடுகளிலும் செய்த சுற்றுப்பிரயாணத்தைப் பற்றி எழுதிவைத்த குறிப்புக்களின் சிரிய தமிழ்த் தழுவலேயாகும். ஏனைய நாடுகளைப் பற்றியும் ஈண்டு எழுதப்படுகின், அது மிகப் பெரிய புத்தகமாக விரிந்து விடுமாதலால், சில பகுதிகளின் குறிப்புக்களை மட்டும் தொகுத்து இந்நாலில் கொடுத்துள்ளேன்.

எனது நண்பரும், பேரன்பரும், பேராசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை பி. எ., பி. எஸ். அவர்களிடம் பல காலம் தமிழ் பயின்று வருபவருமான வித்துவான். திரு. மு. சண்முகம் பிள்ளை அவர்கள் தமது, பல வேலைகளுக்கிடையில், இதில் அரிய திருத்தங்கள்

பல செய்திருக்கிறார். அவர்க்கு எனது உளங்கணிஞ்த நன்றி என்றும் உரித்தாகுக.

இத்தமிழ்த் தமுவலீ அன்புடன் ஏற்று, என்னை மேன்மேலும் இப்பணியில் ஊக்குவிக்குமாறு ஆசிரிய அறிஞர்களையும், தமிழன்பர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்பர்கள் அளிக்கும் அரிய ஊக்கமே இதைப்போன்ற பல நூல்கள் யாத்தற்குரிய பெரும் நூண்டுகோலாக அழையும் என்பது உறுதி, உறுதி.

எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிக !

ஆக்கியோன்

J = JAN 1950

## பொருள்க்கம்

**[அத்தியாயம்]**

**[பக்கம்]**

|  |     |    |
|--|-----|----|
| 1. வரலாற்றுச் சுருக்கம்                | ... | 1  |
| 2. மாபர் நாட்டில் மார்க்கோ போலோ ...    |     | 13 |
| 3. மாபர் நாட்டில் மக்கள் வாழ்க்கை ...  |     | 26 |
| 4. மயிலையில் மறைந்த முனிவர் ...        |     | 42 |
| 5. காயலும் குமரியும் ...               |     | 46 |
| 6. இவங்கை நாடும் ஆதாம் சிகரமும் ...    |     | 51 |
| 7. மகுவி நகரமும் வார் நாடும் ...       |     | 61 |
| 8. கெளளமும் மகிளயாளமும் ...            |     | 74 |
| 9. குஜராத்தும் தானுவும் ...            |     | 81 |
| 10. இந்தியாவில் செய்த இறுதிப் பிரயாணம் | 85  |    |

## 1. வரலாற்றுச் சுருக்கம்

**பண்டைக் காலங் தொட்டுப் பண்புமிக்க நாடுகள் பலவற்றுள் நம் இந்தியாவும் சினைவும் அரும் பெரும் புதையல்கள் பல கொண்ட நாடுகளாகக் கருதப் பட்டு வந்தன. முத்தும், பொன்னும், மணியும், அகிலும், துகிலும், ஆரமும் அள இந்தியாவின் வின்றிக் கிடைக்கும் நாடுகளாகத் தலை சிறந்து விளங்கிவந்தன.**

**பெரும் புகழ் இவ்விரு நாடுகளின் பெருமைகளைப் பற்றியும், கிடைக்கும் அரிய பொருள்களைப் பற்றியும் மேனுட்டு யாத்திரிகர்கள் பலர் பலவாறு எழுதி வைத்திருக்கின்றனர். ஆதிகாலங் தொட்டே நம் நாட்டிற்கும் மேலீசு நாடாகிய கிரேக்க நாட்டிற்கும் வாணிபத் தொடர்பு உண்டென்பது யாவரும் அறிந்த தொன்றே. அரிசி, தோகை, கற்புரம், மிளகு, அகில போன்ற பல தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் மருவி வழங்குவதும், ஓரா<sup>1</sup> போன்ற கிரேக்கச் சொற்கள் நம் நாட்டு மொழி வழக்கில் இடம் பெற்றிருப்பதுமே இதற்குப் போதிய சான்றுகளாகும்.**

**கிழூநாடு போந்த மேலீசு நாட்டு யாத்திரிகர்கள் தம் நாடு திரும்பியவுடன், அங்நாடுகளின் பெருமையையும், புகழையும் பலபடப் புணைந்து எழுதி வைத்தனர்.**

**யாத்திரைக் குறிப்புக்கள் அவ்வாறு அவர்கள் எழுதி வைத்ததனு வண்ணே மேனுட்டார் பலர் இந்தியா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளுக்குச் சென்று, அச் செல்வங்களைக் கொண்றப் பெரிதும் அவாக்**

<sup>1</sup> Hora

கொண்டனர். ஆயினும் அவா மட்டும் இருந்து விட்டால் போதுமா? அதனை அடையும் மனத்துணிவும் பெரிதும் வேண்டுவதன்றே? அவ்வரிய மனத்துணிவு பெற்ற சிலரே கப்பலேறிக் கடல் கடந்து கானுத் தேசங்களையும் கண்டு களித்தனர்.

யாத்திரிகர்கள் எழுதிவைத்த குறிப்புக்களுள் மேலே நாட்டு மக்களின் மனத்தை மிகவும் தூண்டியது சினப் பேரரசைப் பற்றிய பெரும் வரலாற்று உண்ணைகளே. குப்ளாய்கான் என்பவர் சினப் பேரரசைப் பதின்மூன்றும் நூற்றின்மூன்றாண்டின்<sup>1</sup> பிற பகுதியில் ஆண்டு வந்தார். அவருடைய செல்வமும், பெருந்தகைமையும், புகழும் கடல் கடந்து உலகம் முழுவதும் பரவின. அவருடைய ஆளுந்தன்மையும், அவர் நாட்டில் உள்ள பண்டப் பொருள்களின் மிகுநியும், மணி, பொன் முதலியவற்றின் குவியல்களும் பலர் மனத்தைக் கவர்ந்தவண்ணமா யிருந்தன. ஆகவே, சினப் பேரரசர் குப்ளாய்கானீ அண்டி அரிய செல்வத்தை அடைய அரும்பாடுபட்டுக் கடல் கடந்து சென்றனர் தீரமுள்ள பல யாத்திரிக மணிகள். அவர்களில் முக்கியமானவர் இங்கே கூறப்படும் மார்க்கோ போனோ ஆவர்.

<sup>1</sup>கி. பி. 1280—1300-ஆம் ஆண்டில் குப்ளாய்கான் அரசாட்சி செய்தார் எனச் சரித்திரம் கூறுகின்றது. ஆனால் மார்க்கோ போனோ, இவர் 1256—1294 கி. பி. வரையில் அரசு செலுத்தினார் எனவும், இவர் 1203 கி. பி. யில் பிறந்தார் எனவும், இவருக்கு 1288 கி. பி. யில் 85 வயது ஆயிற்றெனவும் வேலெரு ஜிட்தில் கூறுகிறார். ஆகையால் இவற்றில் எது சரியானது என சிர்ஜனியிப்பது ஆராய்ச்சியாளருடைய பொறுப்பாகும்.

**மார்க்கோ போலோ என்னும் வீரம் செறிந்த  
பெருந்தகையாளர் இத்தாலி நாட்டில் சிறந்து விளங்கிய  
வெளிச் நகரத்தில் 1254-ஆம் ஆண்டு தோன்றினார்.**

**இயர் குடியில் பிறந்து வளர்ந்த அவரது தக்கையின்**

**பெயர் ஸிக்கொலோ போலோ என்ப**

**மார்க்கோ தாகும். ஸிக்கொலோ போலோ,  
போலோவின் கான்ஸ்டாந்டி நோபிள் என்ற  
பிறப்பு பெரும் பட்டணத்துடன் வாணிபத்**

**தொடர்பு கொண்டு வாழ்க்கையைச்**

**செப்பனிட்டுச் சிரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தார்.  
அவரும், அவருடன் வாணிப முதலீடு இட்ட மாப்பியோ  
என்பவரும் சேர்ந்து, கிரிமியா என்னும் நாட்டுக்கு  
வாணிப ஸிமித்தமாகச் சென்றனர். வாணிபம் செழித்  
தோங்கியதனால், அவர்கள் பெரும்பொருள் ஈட்டினர்.  
ஆனால், அவர்கள் திரும்பித் தங்கள் நாட்டைய  
ஸினீக்கும்போது வழியில் டார்டார் என்பவர்களின்  
போர் கடைபெற்றது. அப்போர் அவர்களைத் தடுத்து,  
தங்கள் சொந்தநாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல்  
செய்துவிட்டது.**

**இதனால் அவர்கள் யோசனை செய்து இறுதியாகப்  
பொகாரா<sup>1</sup> என்னும் பாலைவனத்தைக் கடந்து  
அங்குள்ள நாடுகளில் வாணிபத்தின் பொருட்டு மூன்று**

**வருடங்கள் இருந்தனர். இவ்வாறு**

**சௌப் அவர்கள் அங்நாட்டில் வாணிபம்  
ஷிரிவுகள் செய்து வரும் சமயம், சௌப்**

**பேரரசர் சின் சக்கிரவர்த்தியாகிய  
குப்ளாய்கானின் பெயர் அவர்கள் காதுக்கு எட்டியது.  
அப்பேரரசை நோக்கி அவ்விரு வணிகர்களும் பயணப்**

<sup>1</sup> Bokhara

பட்டனர். ஒரு வருடம் பிரயாணம் செய்து வழியில் இள்ள பல நாடுகளைக் கடந்து கடைசியாகச் சினதேசம் சென்றடைந்தனர். ஓர் நன்னாளில் அவர்கள் குப்ளாய்கானின் அரண்மனையில் நுழைந்தனர். அச் சினப்பேரரசர் அவர்கள் வருகையை யறிந்து அகமகிழ்ந்து, அவர்களுக்குத் தக்க மரியாதைகளுடன் சிறந்த வரவேற்பு அளித்தார். அப்பொழுது சின தேசம் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேல் பாகம் - அதாவது வடபாகம் - கெதே<sup>2</sup> என்றும் கீழ்ப்பகுதி - அதாவது தென்பாகம் - மஞ்சி<sup>3</sup> என்றும் வழங்கப்பட்டு வந்தன.

இக்கொலோ போலோவும் அவரது நண்பரும் சினு தேசத்தில் அதன் பேரரசர் குப்ளாய்கானுல் வெசுவாக ஆதரிக்கப்பட்டனர். ரோம் நகருக்குத் பின்னர், அவர்களை ரோம் நகரில்<sup>4</sup> திரும்புதல் வதிந்து வந்த போப் பாண்ட வரிடம்<sup>5</sup> தூதாக அனுப்பிச் சில பாதிரிமார்களைத் தம்மிடம் அனுப்பித்தருமாறு குப்ளாய்கான் வேண்டினர். மற்றும், போப் பாண்டவர் சங்கிதியினின்று விளக்கெரிக்க உதவும் எண்ணெயில் சிறிது பாகம் பெற்றுக்கொண்டு வரவும் அவர்களை அனுப்பியிருந்தார். அவர்கள் மூன்று வருடங்களாகப் பல நாடுகளையும் கடந்து, இறுதியாக ரோம் நகரை அடைந்தனர். ஆனால், அவர்கள் அவ்விடத்தை யடைந்த பொழுது, யாரை எதிர் பார்த்து வந்தார்களோ அப் போப்பாண்டவர் ஆவி துறங்கிருப்பதை யறிந்தனர். அடுத்த போப்பாண்டவர் யாவர் என்பதை சிச்சயிக்க

<sup>1</sup>China <sup>2</sup>Cathay <sup>3</sup>Manji <sup>4</sup>Rome <sup>5</sup>Pope

ஒரு தேர்தல் நடைபெறும் நாளையும் அறிந்தனர். ஆனால் அதுவரையிலும் தங்கள் காலத்தை ரோமில் கழிக்க மனமில்லாமல் தங்கள் சொந்த ஊராகிய வெளிச் சூரத்தை அடைந்தனர். அவர்கள் அவ்வாறு அடைந்தது 1269-ஆம் ஆண்டு ஆகும்.

வீட்டை யடைந்ததும் பேரதீர்ச்சி ஒன்று அவர்கள் காதுக்கு எட்டியது. நிக்கொலோ வீட்டில் நுழைந்து, தம் மனைவியைத் தேடி வீட்டில் னார். ஆனால் அவள் இருந்தால்தானே கேட்ட பேரிட எதிர் கொண்டமைக்க? அவள் இறந்து பல வருடங்கள் ஆயின் என்பதைப் பின்னர் அறிந்தார். அவனுக்கு ஒரு மகன் யட்டும் இருந்தான். அம்மகன் பெயர் மார்க்கோ போலோ. அப்பொழுது அம்மகனுக்கு வயது பதினேழு கிரம்பியிருந்தது. அவரே இப்புத்தகம் வருணிக்கும் யாத்திரிகர் ஆவர். மார்க்கோ போலோ அதுகாறும் தமது மாமன் வீட்டில் வளர்ந்து வந்தார்.

தந்தையும் நண்பரும் சிலகாலம் வெளிச் சூரத்தில் வதிந்து போப்பாண்டவரின் தேர்தலை எதிர் நோக்கி யிருந்தனர். ஆனால் அத்தகைய மார்க்கோ தேர்தல் நாள் எக்காரணத்தாலோ போலோவின் தள்ளி வைக்கப்பட்டதால், புறப்பாடு அவர்கள் மீண்டும் 1271-ஆம் ஆண்டு சினப் பேரரசர் குப்ளாய் கானிடம் செல்ல நினைந்தனர். அவ்வாறு நினைத்த அவர்கள் பிரயாணப்பட்டுப் பற்பல தடைகளுக்கு ஆளாசி 1275-ஆம் ஆண்டு சினப் பேரரசை அடைந்தனர்.

அவர்களுடன் இனினார் மார்க்கோ போலோவும், தமது பதினேழாவது வயது முடியுங் தருவாயில் கிளம்பினார். ஆண்டவர் சன்னிதியில் பெற்ற சிறிது எண்ணெயையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்.

அவர்கள் வரவைக் கண்டதும், சினப் பேரரசரான குப்ளாய்கான் மிகுந்த மரியாதைகளுடன் வரவேற்றிருத் தக்கவாறு உபசரித்தார். மார்க்கோ

**சினப் பேரரசை** போலோ, அப்பொழுதுவாவிபராக.

**அடைதல்** இருந்த காரணத்தால், அவருடைய பேச்சுக்களும், நடை, உடை,

பாவனைகளும் அப்பேரரசரின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. சிறிது காலத்தில், மார்க்கோ போலோ டார்டார் மொழியையும், சின மொழியையும் அறிந்தார். சின மக்களுடைய நடை, உடை முதலிய வற்றையும், அவர்களின் பண்பாடுகளையும் கண்கு அறிந்து கொண்டார். அங்கியர் மொழியில் ஆர்வம் காட்டி அவர்களிடம் அன்புகொண்டு பழகியதால், குப்ளாய்கான், மார்க்கோ போலோவை, வெளிநாட்டுத் தூதராக அடிக்கடி அனுப்பிவைத்தார். இவரும் தமக்கு இட்ட பணியைச் செவ்வளே செய்து பேரரசரின் மனத்தைக் களிப்படையச் செய்தார். இவ்வாறு அயல் நாட்டு அலுவலாளராகச் செல்லும்பொழுது நம் இந்தியாவிலும் இறங்கிப் பல நாடுகளைச் சுற்றித் தாம் கண்டவற்றைச் சிறந்த வரலாறுக எழுதி வைத்தார். அவ்விளைஞார் மார்க்கோ போலோ குப்ளாய்காளிடம் பதினேழு வருடங்கள் அயல்நாட்டு அலுவலாளராக வேலை பார்த்து வந்தார்.

குப்ளாய்கானுக்கு வயது அதிகமாகிக்கொண்டே வந்ததால், இன்னும் சில காலமேனும் வசிப்பது

நிச்சயிப்பதற்கில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதை மார்க்கோ போலோவும், மற்றைய வெளிக் கிரும்புதல் இருவரும் அறிந்து, அதற்குத் தக்கவாறு நடந்துகொள்ள முயன் றனர். குப்ளாய்கானுக்குப் பிறகு பட்டத்துக்கு வரும் சீனப்பேரரசர் அதே சலுகைகளைத் தங்களுக்குக் காட்டுவாரா என்று மனத்தில் பெரும் ஜயப்பாடு தோன்ற, அங்காட்டினின்று அகன்று தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல விழைந்தனர்; ஆனால் இவ்வெண்ணைத்தை நேரடியாக அப்பேரரசரிடம் எங்ஙனம் எடுத்துரைப்பது என்னும் பெரும் குழப் பத்தில் ஆழந்திருக்க, ஊழ்வினையின் நற்பயனும் அவர்களுக்கு அதற்கொரு நல்வாய்ப்புக் கிடைத்தது. பாரசிக தேசத்து மன்னனான 'ஆர்கான'<sup>1</sup> என்பவன் குப்ளாய்கானின் உறவினர் ஒருவரின் எழில் மிக்க பெண்ணை மணக்க உத்தேசித்து, அவளைத் தக்க துணையுடன் தன் நாட்டுக்கு அனுப்பித் தருமாறு குப்ளாய்கானின் உதவியை வேண்டியின்றுன். ஆனால் அப்பெண்ணுடன் வழித்துணையனுப்ப அங்காட்டிற்குரிய வழியைத் தெரிந்தவர் யாரேனும் இருத்தல் வேண்டுமன்றோ? அவ்வாறு வழி நன்கு தெரிந்திருக்க வர்கள் மார்க்கோ போலோவும், மற்ற இருவருமே. ஆதலால், அவர்கள் அப்பெண்ணுக்கு வழித்துணையாகத் தாங்கள் செல்வதாக வாக்களித்தனர். ஆனால் குப்ளாய்கானுக்கு அவர்களைப் பிரிய மனமில்லை. என்றாலும், கடைசியில் பாரசிக மன்னனின் வேண்டுதலை உத்தேசித்து அவர்களை அப்பெண்ணுடன் அனுப்பி வைத்தார். அனுப்பும்போது, குப்ளாய்கான்,

<sup>1</sup> Argon

மார்க்கோ போலோவுக்கும், அவர் தங்தைக்கும், தங்தையின் நண்பருக்கும் பலவித மரியாதைகள் செய்து வழியனுப்பிவைத்தார். மார்க்கோ போலோவிடம் சிறப்பான நட்புக் கொண்டதால், அவருக்குத் தனியாகப் பொன்னும் மணியும் பல்வகைச் செல்வங்களும் பரிசு கொடுத்து, பொன்னால் செய்யப்பட்டதும் தம் பெயர் பொறிக்கப்பட்டதுமான கேடயம். ஒன்றையும் கொடுத்தார். வழியில் யாதொரு தொல்லீயும் ஏற்படா வண்ணம் போய்ச் சேர அக்கேடயம் அவருக்கு உதவிற்று. குப்ளாய்கான் கொடுத்த அக்கேடயத்தை இவர் எங்குக் காட்டினாலும், அத்தேசத்தார் அவருக்கு உயர்ந்த மரியாதைகள் செய்து, வேண்டிய வற்றை வேண்டியவாறு அளித்து உதவுவர். இவ்வாறு அவர்கள் சீன தேசத்தை விட்டுப் புறப் பட்டனர்.

மணமகளுடன் புறப்பட்ட அம்முவரும் பாரசீக நாட்டையடைந்து, மூன்று வருடங்கள் அங்குத் தங்கிப் பின் 1295-ஆம் ஆண்டு தங்கள் சொந்த நாடாகிய இத்தாலி நாட்டை யடைந்தனர். இதற்கிடையில் அவர்கள் பட்ட துண்பங்கள் கொஞ்ச நஞ்சமன்று. எழுத்தால் எழுத முடியாதபல இன்னல்களை யெல்லாம் கடந்து இருதியில் தங்கள் நாடு வந்து சேர்ந்தனர். தங்கள் நாட்டைந்ததும், சீனப் பேரரசர் குப்ளாய்கான் இறந்து விட்ட செய்தியை வருத்தத்துடன் அறிந்து மிக மிக வருந்தினர்.

தங்தையும் நண்பரும் ரோம் நகரிலே தங்கள் சொந்த அலுவலீ முன்னிட்டுத் தங்கிவிட, மார்க்கோ போலோ மட்டும் தமது உற்றூர் உறவினரைக்காண வெளிசு நகரம் வந்தடைந்தார்.

சொந்த நகரத்தில் மார்க்கோ போலோ இறங்கியதும் இவரை எவராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இவருடன் யாவரும் கலந்து உறவாட மறுத்தனர். இங்கிலீயில் தாழே மார்க்கோ போலோ என நிலைநாட்டி, தங்கள் அடையாளம் கண்டுகொள்ள உறவினரிடம் உரிமையோடு வாழ்வது என்னும் என்று சிந்தித்த திகைப்பு பொழுது, சட்டென அவருக்கு அரிய எண்ணம் ஒன்று உதித்தது.

தம்மிடமிருந்த விலை உயர்ந்த-குப்ளாய்கான் அன்பளிப்பாக அளித்த-பொன், வைரம், நவரத்தினம், தந்தம், வாசனைப் பண்டங்கள் முதலிய பல பொருள்களைக் காட்டவே, அவ்வெளிச் நகரப் பெருமக்கள் சிறிது நம்பிக்கை கொண்டனர். பொன்னின்பால் பெருமையும் மோகமும் கொண்டு மார்க்கோ போலோ கொடுத்த பரிசுகளை ஏற்று, அவரைத் தம் உறவினருள் ஒருவராக நடத்த இசைந்தனர்.

ஆனால் மார்க்கோ போலோ வெளிச் நகரத்தில் நெடுநாட்கள் இருக்கவில்லை. போர் முரசு கொட்டிய தால், இளைஞர்கள் யாவரும் போரில் பெற்ற நாட்டுப் போரில் கலந்து கொள்ள ஆணையிடப்பட்டனர். ஆகவே, நம் மார்க்கோ போலோவும் அரசினர் ஆணையின்படி அமர்க்களத்தில் அரும்பணி புரியச் சென்றனர். போர்க்கப்பல் தலைவனாக அமைந்து, மாற்றுகேடு பொருதார். ஆனால் தூதிட்டவசமாக, இவருடைய கப்பல் நாசமாக்கப்பட்டது. இவர் பக்கம் இருந்த போர் வீரர்கள் தோற்கடிக்கப்பட்டுச் சிறை பிடித்துச் செல்லப்பட்டனர். 1296-ஆம் ஆண்டு சிறை

பட்ட மார்க்கோ போலோ மூன்று வருடங்கள் ஜினேவா சிறையில்<sup>1</sup> தவங்கிடந்தார் என்றே கூறலாம். அச்சிறையி விருந்த வருடங்களிலேதான், தாம் அதுகாறும் கண்டவற்றைப் பிரெஞ்சு மொழியில் தமது நண்பராக இருந்த, பைசா<sup>2</sup> நகரத்தைச் சேர்ந்த ரொஸ்தி செல்லோ என்பவரைக் கொண்டு எழுதி வைத்தார். அக் குறிப்புக்களே பிற்காலத்தில் பலர் பலவாறு மொழிபெயர்க்க மூலமாக உதவிற்று.

1299-ஆம் ஆண்டு சிறைமீட்சி பெற்றதும், மார்க்கோ போலோ தமக்குப் பிழித்த மங்கை-

யொருத்தியை மணந்து இல்ல

|                |                               |
|----------------|-------------------------------|
| <b>இறுதி</b>   | ரத்தை நல்லறமாக நடத்திவந்தார். |
| <b>நாட்கள்</b> | சிறைந்த செல்வமும், புகழும்    |

படைத்திருந்ததால், வெளிச் நாட்டு

வர்த்தகர்களிடையே அவர் சிறந்த நன் மதிப்பைப் பெற்று, கடுகாயகமாய் விளங்கிவந்தார். உயர்ந்தபதவியிலீருக்கும் அலுவலாளர் பலர், மார்க்கோ போலோவின் உதவியைப் பெரிதும் நாடி வந்தனர் என்றும், உதவி யளிப்பதில் அவர் என்றுமே தயங்கியது கிடையாது என்றும் வரலாற்று உரைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. வீட்டுக்குக் குழாய் வைக்கவேண்டுமாயினுஞ்சரி, நாட்டுக்குச் சேனை தயாரிக்கவேண்டுமாயினுஞ்சரி, மார்க்கோ போலோவின் உருவமே யாவர் மனத்திலும் முன்னின்று, அவரையே யாவற்றிற்கும் தலைமைதாங்கிச் செய்யுமாறு அங்நாட்டு மக்கள் வேண்டலாயினர். இத்தகைய உயர்ந்த செல்வாக்கோடும், பன்பட்ட உள்ளத்தோடும், ஆதரவு அளிக்கும் மனப்

<sup>1</sup>Genoa <sup>2</sup>Pisa <sup>3</sup>Rustigielo

பான்மையோடும் வாழ்ந்து வந்த மார்க்கோ போலோ, வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார். இனித் தாம் வசிக்கமுடியாதென உறுதியாக எண்ணி, தம் மக்களுக்கு உயில் ஒன்றை எழுதிவைத்தார். மார்க்கோ போலோவின் மிகுந்த செல்வத்தைப் பங்காகப் பெற்ற வர்கள் அவர் மனைவியான டோனூடாவும்,<sup>1</sup> அவர் பெண்கள் மூவரும் ஆவர். நோய்வாய்ப்பட்டுக் கிடந்த யாத்திரிகர் மார்க்கோ போலோ, 1324-ஆம் ஆண்டு-உயில் எழுதிய அதே ஆண்டில்-இவ்வுலகத்தை விட்டு நீங்கி, வேறுலகத்துக்கு மீளா யாத்திரையாகச் சென்று விட்டார். இறக்கும்பொழுது மார்க்கோ போலோவுக்கு வயது எழுபதுநிரப்பப் பெற்றிருந்தது. அவரது சடலம் சான் லாரன்சோ<sup>2</sup> என்ற வேதக்கோயிலில்<sup>3</sup> அடக்கஞ் செய்யப்பட்டது.

ஆயினும், எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கோ போலோ எழுதிவைத்த வரலாறுகள்,

இன்றைக்கும் நமக்குப் புத்தம்  
சிறப்பினுக்குக் புதியனவாகத் தோன்றுகின்றன.

காரணம் அதற்குக்காரணம், அவர் உண்மை  
நோக்கோடு உள்ளத்தைப் பண்

பட்ட முறையில் செலுத்திப் பரந்த நாட்டைத் தமது விரிந்த மனப்பான்மையால் கண்டுகளித்துத் தாம் கண்ட வற்றைக் கண்டவாறே எழுதிவைத்ததுதான். பதின் மூன்றும் நூற்றிற்கண்டில் நம் இந்தியாவின் நிலைமையை யும், முக்கியமாக நம் தமிழகத்தின் சீரும் சிறப்பை யும் பற்றி அவர் வரைந்திருப்பது நமது அறிவுக்கு ஓர்

<sup>1</sup>Dopata <sup>2</sup>San Lorenzo <sup>3</sup>Church

நல் விருந்தாகும். அவைகள் யாவும் வரலாற்று ஏட்டில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்றால் மிகையாகாது; முக்காலும் அது உண்மையே யாகும். வாழ்க மார்க்கோ போலோவின் அரிய அழகிய சொல் ஒவியங்கள்!

---

## 2. மாபர் நாட்டில் மார்க்கோ போலோ

பதின்மூன்றும் நூற்றூண்டில், பல்வளமும் பாங்குறப் பெருகிய தமிழ் நாட்டினை, அராபியக் கப்பலோட்டிகள், “மாபர்”<sup>1</sup> என்று அழைத்துவந்தனர். அப்பொழுது மதுரையை ஆண்டுவந்த மன்னன் சுந்தர பாண்டியன் ஆவன். அவன் கீர்த்தியுடன் மதுரையை ஆண்ட காலத்திலே தான் மார்க்கோ போலோ, அயல் நாட்டுத் தூதராகத் தமிழ் நாட்டு எல்லீக்குள் வந்தார்.

1. MAABAR—“மாபர்” என்ற நாடு சில பிரதிகளில் “மலபார்” என்று பிழையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், “மலபார்” என்ற நாட்டை மிகத் திருத்தமாகவே மற்றொரிடத் தில் எழுதிவைத் திருக்கிறார். ஆகையால் மாபர் நாடு வேறு; மலபார் நாடு வேறு.

மாபர் நாடென்பது, திருக்கெல்வேலி, இராமேச்சரம், நாகை, மகாபலிபுரம், மயிலாப்பூர் இறுதியாக உள்ள கடற்கரை நாடும் அவற்றை அடுத்துள்ள காடுகளும் ஆம்.

ஆடம்ஸ் பாலம் (Adams Bridge) என்ற முக்கியமான முத்துக்குளிக்கப்படும் இடம் இராமேச்சரம் அருளில் இருந்ததால், அவ்விடத்தைக் கொண்டு அகடைற்கரைப் பிரதேசத்துக்கு மாபர் என்ற பெயர் இடப்பட்டிருத்தல் வேண்டும் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஆனால், ஒன்றை மட்டும் நாம் கிணவில் வைத்திருத்தல் வேண்டும். மார்க்கோ போலோ தமிழ் நாட்டைச் சுற்றி வந்தது பதின்மூன்றும் நூற்றூண்டின் பிறபகுதியில் அல்லவா? அப்பொழுது சேர, சோழர்களின் முடியாட்சி மறைந்து, பாண்டிய வழிசத்தினர் மட்டும் மதுரையை ஆண்டு வத்தனர். அவ்வாறு மதுரையை ஆண்ட மன்னனின் பெயர் சென்தர பாண்டியன். என்பதாகும்.

இங்கிருந்து, இலங்கை முதலிய இடங்களுக்குச் சென்றார். அவர் கண்டவற்றை அழியாச் சொற்களால் எழுதிவைக்க ஏற்பாடுகள் செய்தார் என்பதை முன்னரே அறிந்தோம் அல்லவா? அவ்வாறு, மார்க்கோ போலோ, நம் கமீம் நாட்டினைப் பற்றிக் கூறிய வரலாற்றினை ஈண்டு கோக்குவோம் :

அக்காலத்துக்கு நெடுங்காலம் முன்னரிருந்தே காஞ்சிபுரமும் அதை யடுத்திருந்த மகாபலிபுரமும் முறையே பிரசித்திபெற்ற நகர மாகவும் துறைமுக மாகவும் விளங்கிவந்தன என்று வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும், ஆராய்ச்சிவல்லுனர் பலரும் வரைந்திருக்கின்றனர். ஆகவே மகாபலிபுரம் என்ற சொல்லே மாபர் என்று திரிந்து வழங்கப்பெற்றது எனக் கொள்வதற்கு இடமுண்டு எனத்தோன்றுகிறது. எனெனில் மார்க்கோ போலோ ஒரு கப்பலோட்டி. அதுவும் சிறந்த, பிரசித்திபெற்ற மாலுமியும் கூட. ஆகவே அவர் இசை வந்தது கடல் வழியாகத்தான் என்பதை அவர் வாக்காலேயே அறியலாம். சிலோன் என்ற இலங்கையை இதற்கு முன்னர்க் கூறிவிட்டுப் பிறகு மாபர் நாடு என்பதை விவரிப்பதால், மாபர் நாட்டிற்கும் அவர் கப்பலிலேயேதான் வந்தார் என்பதை யூகித்தறியலாம். கிழக்குக்கரையில் விளங்கி வந்த துறைமுகம் மகாபலிபுரம் அதாவது மாமல்லபுரம் அல்லவா?

சிலப்பதிகாரத்தில்,

“ இங்கு ஸீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் ”

—கடலாடு காலை 141

என்றலால், காவிரிப்பூம்பட்டினம் என்று கூறப்படும் செழும்பதி அருகில் கலங்கரை விளக்கம் ஒன்று இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் பதின்மூன்றாம் நூற்றினாண்டில், அங்கலங்கரை விளக்கம் அழியப் பெற்று, மகாபலிபுரம் சிறந்து விளங்கி, கப்பல்களுக்கு உதவியளித்து வந்தது எனக் கரித்திர வரலாறு கூறுகின்றது. இம் மகாபலிபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை இன்றும் நாம் கண்கூடாகக் காணலாம். ஆகையால் மகாபலிபுரத்தையே சுருக்கமாகக் கூற வேண்டி, அதையே மாபர் எனக் கிடைத்துக் கூறினார் என்று கொள்வதே பொருத்தமுடைத்து.

(மாமல்லபுரம் - மகாபலிபுரம் - மகாபல்லூர் - மால்பூர் - மால்பர் - மாபர் என்று திரிந்து வழங்கியிருத்தல் வேண்டும்.)

“செய்லான்<sup>1</sup> தீவினை விட்டகன்று மேற்கு முகமாக அறுபது மைல், கப்பற் பிரயாணம் செய்தால், மாபர்<sup>2</sup> என்ற பெருநாட்டை நீவிர் அடைவீர். அத்திரு நாடு ஓர் தீவு அன்று. பரந்த இந்தியாவின் ஒரு பாகமே ஆகும். இது பண்பாட்டி ஒும், நாட்டின் மாட்சிமையிலும் சிறந்த நாடாகக் கிளைமை கருதப்பட்டு வந்தது. இந்நாட்டினை நான்கு வேங்தர்கள் அரசு நடாத்தி வந்தனராயினும், அவர்களில் செந்தர் பாண்டி<sup>3</sup> என்றவனே முக்கியமானவனும், தலைசிறந்த அரசனு

சதுரங்கப்பட்டினம் ஆங்கிலத்தில் சாட்ராஸ் (Sadras) என்று வழங்குவதும், சென்னைப் பட்டினம் மெட்ராஸ் (Madras) என்று வழங்குவதும் இதற்குத் தக்க சம்பந்தங்களாகும். மகாபலி புரம் என்ற நீண்ட சொற்றெட்டரைச் சரியாக உச்சரிக்க முடியாமல், அதையே மாபர் என்று சருக்கம் செய்து கூறினார் எனக்கொள்வது பொருத்தமான கொள்கையே.

மற்றும், மூவர் - அதாவது சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆண்டாம் தமிழ் நாட்டினைக் குறிப்பதால், இதை மூவர் நாடு என்றும், அதுவே மாபர் நாடு என மருவி வழங்கலா யிற்று என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

மற்றுஞ் சில அறிஞர், மறம்—அதாவது திண்மை வாய்ந்த மறவர் வாழ்ந்த நாடு—மறவ நாடு என்று கொண்டு, அதனையே அவர் மொழியில் மாபர் நாடு என எழுதிவைத்தார் என்றும் கொள்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும், மாபர் நாடு என்பது தமிழ் ராடே என்பதை மார்க்கோ போலோவின் வாக்கினுலேயே அறிகிறோம்.

<sup>1</sup> Zeilan (Ceylon)-இலங்கை <sup>2</sup> தமிழ் நாடு <sup>3</sup> Sender Pandi-செந்தர பாண்டியன்.

மாவான். அவன் ஆனும் நாட்டின் எல்லைக்குள், மாபருக்கும் செய்லானுக்கும் இடையே, முத்துக்குளிக்கும் இடம் ஒன்று உண்டு. அது ஓர் வளைகுடா போல் தோற்றமளிக்கும். அவ் வளைகுடாவிலே கடவின் ஆழம் பத்திலிருந்து பன்னிரண்டு பேதம்ஸ்<sup>1</sup> வரையில் இருக்கும். சிற்சில இடங்களில் இரண்டு ஆள் ஆழம் கூட இருப்பதில்லை.

மீன் பிடிக்கும் பரதவர் தொழிலும், முத்துக்குளிப்பும் பின்வருமாறு நடைபெறுகிறது:

சிறு சிறு கூட்டங்களாக வணிகர் பலர் குழுமி, பற்பல அளவுள்ள கப்பல்களையும் படகுகளையும் தங்கள் வாணிபத்துக்கு வாடகை முத்துக்குளிக்கும் யாக அமர்த்திக் கொள்வர்.

தொழில் இக்கப்பல்கள் யாவும் அடிப்பாரம் தரைசாம்பி<sup>2</sup> நங்கூரம் பாய்ச்ச வசதி பெற்றனவாக இருக்கும். மற்றும் முத்துக்குளிப்பதில் அனுபவம் உடையராயும், அக்கலையில் வல்லுனராயும் உள்ளவர்களை அமர்த்தி, இக்கப்பல்கள் வேலை மேல் செல்லும். சிப்பிகளை வலையால் ஆக்கப்பட்ட பைகளில் இட்டு, அவ்வலைகளைத் தங்கள் உடலிற் கட்டிக் கொண்டு, அடிக்கடி கீழும் மேலும் போய் வருவார்கள், மூச்சவிடமுடியாத நிலைமையில், அவர்கள் கடல் மட்டத்துக்கு மேல் வந்து, மூச்ச இழுத்து, மீண்டும் உள்ளே சென்று மூழ்கி முத்துக்குளிப்பார். இம்முத்துக்குளிப்பு நாள் முழுவதும் நடந்தேறும்.

<sup>1</sup> Fathom - ஆறடி கொண்ட ஓர் அளவு.

<sup>2</sup> Ground tackle - பொருள்களை மேலே இழுக்கும் ஒரு விதக் கயிறு. A kind of Crane or Pulley.

அவர்கள் இதில் விடாப்பிடியாக முனைவர். இவ்வாறு அவர்கள் அப்பருவத்தில் சேகரிக்கும் சிப்பிகள் எல்லா நாடுகளுக்கும் தேவையான முத்துக்களைக் கொடுக்கும் அளவுள்ளனவாக இருக்கும். இத்துறையில் - வணை குடாவில் - கிடைக்கப் பெறும் முத்துக்கள் பெரும் பாலும் நல்ல ஒளியும், திடமும், கணமும் உள்ளவைகளாக இருக்கும். சிப்பிகள் மிகப் பெருவாரியாகளடுக்கப் படும் இடத்துக்குப் பேதலா<sup>1</sup> என்று பெயர் வழங்கப் படும். அது தாய் நாட்டின் கடற்கரையில் உள்ளது. அவ்விடம் முதற் கொண்டு அச்சிப்பி எடுத்தலும், மீன் பிடித்தலும், தெற்கு முகமாக அறுபது மைல்க் கரையிலும் நடைபெறுகிறது.

இக்குடாவில் அளவிற் பெரிய மீன்கள் பெருவாரியாக விறைந்திருப்பதால், அவைகள் முத்துக் குளிப்

பவர்களை அடியோடு கொன்று

முத்துக் குளிக்க விடுகின்றன. இக்கேட்டினைத்

ஏற்பாடு தவிர்க்கும் பொருட்டு அவ்வணிகர்கள் தங்களுடன் மந்திரத்தால்

வசியம் செய்யும் பலரை அழைத்துச் செல்வர்.

பார்ப்பனக் குடியைச் சேர்ந்த இம்மந்திரவாதிகள் அம்

மீன்களின்மீது தாங்கள் கற்ற வித்தையை ஏவி,

அதனால் மீன்களைத் தம் வயப்படுத்தி, முத்துக் குளிப்

போருக்கு யாதோரு தீங்கும் நேரிடாதவாறு தடுத்துப்

யாதுகாக்கின்றனர். முத்துக்குளிப்பது பகவில் மட்டுமே

<sup>1</sup> Betala-தாச்துக்குடித் துறைமுகத்துக்கும் இராமேஸ்வரத் துக்கும் இடையில் உள்ள ஆழமான பாதலம் என்ற கடற்பகுதி. இப்பொழுது அப்பெயர் வழக்கில் இல்லை.

<sup>2</sup> இவங்கையின் மிக்குப் பாத்தையும் சேர்த்துக் குறிப் பிடிக்குர் போலும்.

நடைபெறும். அதன் காரணமாக இவர்கள் மாலை வேளைகளில் அம்மங்கிரத்துக்குச் சக்தியாதும் இல்லாமல் போகும்படி செய்து விடுகின்றனர். பகவில் நடப்பது போல் இரவிலும் நடக்கும் என நம்பி இராக்காலத்தில் முத்துச் சிப்பிகளைக் கவர வரும் வாணிபர்களும் திருடர் களும் அம்மீன்களுக்கு இரையாவார்கள் என்றும், அதைக் கண்டு மற்றவர் அஞ்சிக் களவு செய்யார் என்றும் நம்பிக்கை கொண்டு விளங்குகின்றனர். இம் மங்கிரவாதிகள் ஏனைய பறவைகளையும், மிருகங்களையும், நஞ்சு மிக்க நாகங்களையும் நயமாக வசியம் செய்யும் சக்தி வாய்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

இத்தகைய முத்துக் குளித்தல் மே மாதம் இடையில் துவங்கும். இதில் ஈடுபட விரும்புவோர் அரசரிடம் தகுந்த அத்தாட்சிப் பத்திரம் வாங்கியே அதில் ஈடுபடவேண்டும். அதற்காக

|                       |   |
|-----------------------|---|
| முத்துக்<br>குளித்தல் | அரசன் அவ்வாறு கிடைக்கும்<br>வருவாயில் பத்தில் ஒரு பங்கினேயே,<br>தனக்கெனப்பெற்றுக் கொள்வான். |
|-----------------------|---|

முத்துக் குளிப்பவர்கள் தாங்களே அப்பணத்தைத் தனியாக ஒதுக்கிவைத்துக் கொடுத்து விடுவார்கள். மேற்கூறிய பருவம் முடிவதற்கும், இக்குடாவில் முத்துக் குளித்தல் முடிவடைவதற்கும் சரியாக விருக்கும். இக்காலத்துக்குள் அக்குடாவில் உள்ள முத்துச் சிப்பிகள் யாவும் எடுக்கப்பட்டுவிடும். ஆகவே, அவர்கள் இங்கு முத்துச் சிப்பி தீர்ந்துவிட்ட காரணத்தால், தங்கள் கப்பலை வேறு இடங்களுக்கு ஓட்டிச் செல்வார்கள். முன்பு முத்துக்குளித்த இடத்திலிருந்து அவ்விடம் ஏறக்குறைய முந்நூறு மைல் தொலைவு உள்வதாக இருக்கும். அப்புதிய இடத்தில் அவர்கள் செப்டம்பர்,

அக்டோபர் மாதங்களில் முத்துக் குளிப்பார்கள். அரசன் மேற்கூறியபடி பத்திலொரு பங்கைப் பெறுவதோடு அம்முத்துக்களில் நல்ல பேரியவடிவான சிலவற்றைப் பெறவும் உரிமை படைத்துள்ளான். அவ்வாறு பொறுக்கப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும் முத்துக்களுக்கு அரசன் தனியான சலுகை காட்டி, அவற்றிற்கேற்ற விலையாக நிறையப் பொருள் தருவதால், அத்தகைய முத்துக்களை அரசனிடம் கொண்டு காட்டுவதில் வணிகர்கள் எவ்வித மனக்கசப்படும் கொள்வதில்லை.

மாபர் நாட்டின் இப்பகுதியில் உள்ள ஆதிக்குடிகள், மாணத்திற்காகக் காக்க வேண்டிய உறுப்புக்களை மட்டும் சின்னஞ்சிறு துணியொன்றினால் மறைத்துக் கொள்வர். மேலும்,

**இப்பதியின் அவர்கள் எப்பொழுதும் அரை மக்களும் அரசனும் நிர்வாண நிலையிலேயே செல்கின்றனர்.** அரசன் அவர்களைவிட விலையிக்க துணியினை அணிந்து கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர, அவன் அதிகமான துணிகள் எம்முறையிலும் அணிந்து கொள்வதில்லை. ஆனால் அவன் பல்வகை அணிகளாலும் முத்துக்கள், வைரம், வைடுரியம் முதலிய நவமணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஆபரண வகைகளாலும் மேன்மைப் படுத்தப்பட்டு, பெருமிதத்துடன் காட்சியளிக்கிறான். மற்றும் அவரசனது கழுத்திலிருந்து மார்புவரை எட்டும்படியான பட்டுநூலில் கோக்கப்பட்ட 104 மணிகள்<sup>1</sup> கொண்ட மாலை பலவகையான வைரங்களாலும், கோமேதகங்

கம் நாட்டில் 108 என்ற எண்ணிக்கைக்கே முக்கியத்துவம் வெடு காட்களுக்கு முன்பிருந்தே கோடுக்கப்பட்டு வந்திருப்பது யாவரும் அறிக்கெட்டதே. (1) திருப்பதிகள் 108 (2) காயத்திரி மர்திரங்கள்

களாலும் ஆனது. இந்த எண் னுடைய மணிகளை அரசன் அணிவதற்குக் காரணம் ஒன்று உண்டு. அதாவது அவன் தினமும் தன் தேவதையை மகிழ்விக்க, தான் போட்டுக்கொண்டிருக்கும் ஆரத்தில் உள்ள மணிகளைக் கைகளில் உருட்டிக்கொண்டே அத்தனை தரம் செபிக்க வேண்டும் என்பதே. இன்னும் அவ்வரசனுடைய முன்னேர் இச் செபம் செய்வதினின்று என்றும் தவறியதே கிடையாது என்று பரம்பரை நம்பிக்கை ஒன்று உண்டு. இவ்வாறு தினங்தோறும் செபிக்கப்படும் மந்திரத்தில் காணப்படும் சொற்கள் பகுதா<sup>1</sup> என்பதாகும். இம்மந்திரச் சொற்களை அவர்கள் தினமும் 104 முறை<sup>2</sup> செபிக்கின்றனர். ஒவ்வொரு தோளி லும், முத்தாலும் வைரத்தாலும் அழகு செய்யப் பட்ட மூன்று பொன் வளையங்களையும் அணிந்திருக்கிறார்கள். காலிலும், மூன்று வேறு வேறு வேறு இடங்களிலும், அவ்வாறே பொன் வளையங்களையும் அணிந்திருக்கிறார்கள். அவனது கால்களிலும், கைவிரல் களிலும், விலை மதிக்கமுடியாத மிக உயர்ந்த-

செபிப்பது 108. (3) கோவிலில் அர்ச்சனை 108 (4) ஹோமம் செய் வதில் 108 அவிசகன் (5) பின்னையாருக்குத் தேங்காய் உடைத் தலில் 108: ஆக இங்னனம் பல. ஆனால் மார்க்கோ போலோ 108- என்பதை மற்றியாக 104 என்று கூறுகிறார் போலும்.

<sup>1</sup> பகுதா-பகவான் என்ற சொல்லின் சிதைவாக இருத்தல் வேண்டும். தெலுங்கில் பகவந்துடு [கடவுள்] என்றிருப்பதை கோக்குக் கூதலால் கடவுளைக் குறிக்கும் ஒரு சொல்லாக இதைக் கொள்ளவேண்டும். மற்றும் ஒவ்வொரு மந்திரங்களின் பின்பு சொல்லப்படும் “ஓம்” என்னும் பிரஸை மந்திரத்தைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

<sup>2</sup> 108 என்று இருத்தல் வேண்டும்; மீண்டும் மற்றியாக 104- என்று கூறுகிறார்.

கழல்களையும் மோதிரங்களையும் அணிந்து கொள்கின்றன. அவன் அணியும் முத்துக்களும் இரத்தினங்களும் தன் சொந்த நாட்டின் பொருள் ஆனதால், அவ்வளவு பெருமையாக - அரச சின்னங்களைப் பகட்டாக-வெளிக்காட்டிக் கொள்வது அரசனுக்கு மிகமிக எளிதாகவே தோன்றுகிறது.

அரசன் தன்னைச்சுற்றிலும் பற்பல வீரர்களைப் பாதுகாப்புக்காக வைத்திருக்கின்றன. அவர்களுக்கு “வேந்தர்க்கு வேண்டியவற்றை வேண்டியவாறு இம்மையிலும், மறுமையிலும் செய்யும் பக்திகொண்ட பணியாளர்” என்ற விருது அளிக்

**வேந்தன் பணியாளரின் வரலாறு** கப்பட்டிருக்கிறது. அவர்கள் அரசனை எப்பொழுதும் — அரண் மனையிலும், நீதித் தலத்திலும், மற்றும் இராப் பொழுதிலும் கூட —காக்கக் கடமைப்பட்டவராவர். அவர்கள் குதிரை மீது இவர்ந்து வருவர். அன்னூர் அரசாங்க காரியங்கள் யாவற்றிலும் எல்லாத் துறைகளிலும் அதிகாரம் வகித்து ஆட்சிசெலுத்துகின்றனர். அரசன் இறந்ததும் அவன் சடலத்தைக் கொடுத்தும் சடங்கு நடைபெறும். அப்பொழுது, மேற்கூறிய உண்மை மெய்க்காப் பாளர்கள், அரசன் உடல் வேகும் தீயில் திடமனத்துடன் குதித்து, அவ்வரச உடலுடனே தாழும் சாம்பலாகி விடுவார்கள். இதனால் அவர்கள் அவ்வரசனுடனே வேறு உலகத்துக்குச் சென்று, மீண்டும் அவ்வேந்தன் இவ்வுலகில் பிறந்திடும்போது, அப்பெரும் பணியாளர் களும் அரசனுக்காகவே ஊழியம் செய்யப் பிறந்திடுவார்கள் என்ற திடமான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

பின்வரும் பழக்கமும் அவர்களிடம் காணப் படுகிறது. அரசன் மரணமடைந்த விடத்து, அவனுக்குப் பிறகு அரச பதவி வகிக்கும் அவன் மைக்கன் தன்

தந்தை சேமித்து வைத்த செல்வது.

தன் முயற்சியே தைத் தீண்டும் வழக்கமே கிடை சிறந்தது யாது. அவ்வாறு பிறர் சேமித்து

வைத்த செல்வத்தால் தான்

வாழ்வதாக நாடு சினிப்பது தன் உரிமைக்கும் பெருமைக்கும் இழுக்காகும் என்பதே. மற்றும், தந்தையின் செல்வத்தைத் தனயன் பெருக்கவேண்டியதே தவிர, அதை வைத்துக்கொண்டு வாழ முயல்வது தவறு என்றும் சினிப்பார். இன்னும் தந்தைபோலத் தானும் சிதிச் சாலையை சிரப்பச் சிறந்த முயற்சிகள் யாதும் எடுக்க வில்லை என்ற தவறுண எண்ணம் மக்களிடையே ஒங்கி சிற்கும் என்று அதைத் தவிர்க்கவே, தந்தை விட்டு வைத்த செல்வத்தைத் தனயன் தொடுவதில்லை. இத் தகைய சிறந்த மனப்போக்கின் மாட்சிமையால், தலை முறை தலைமுறையாய், வழிவழியர்ய்ப் பெருஞ்செல்வம் சந்ததிகளால் சேமிக்கப்படுகிறது என்ற கொள்கை பலராலும் போற்றப்பட்டு வருகிறது.

இங்காட்டில், குதிரைகள் பிறந்து வளர்க்கப்படுவதில்லை. அனேகமாக இங்காட்டில் குதிரைகள் பிறக்கவும் விடுவதில்லை. அரசனும், அவனுடைய மூன்று அரசியல்

சதோதரர்களும்<sup>1</sup> ஆர்மஸ்,<sup>2</sup>

**குதிரை வாளியம்** திடிபார்,<sup>3</sup> பெசர்,<sup>4</sup> ஆதென்,<sup>4</sup> என்ற துறை முகங்களிலுள்ள வணிகர்களிடமிருந்து குதிரைகளை

வாங்குப் பெருவாரியான தொகையைச் செலவிட்டு, கல்ல

<sup>1</sup> Ormus <sup>2</sup> Diufar <sup>3</sup> Pecher <sup>4</sup> Aden

குதிரைகளை நாட்டின் நலத்துக்காகத் திரட்டி வைக  
கிறூர்கள். இவர்கள் இவ்வாரை ஜயாயிரம் குதிரைகள்  
வரை இறக்குமதி செய்து, ஒவ்வொரு குதிரைக்கும் ஜங்  
நூறு சாகி<sup>1</sup> என்ற அளவுள்ள பொன்னிப்பெற்று வியா  
பாரத்தில் பெருத்த ஊதியத்தை நியாய முறைகளால்  
அடைகிறூர்கள். இவ்வாறு வாங்கப்படும் ஜயாயிரம்  
உயர்ந்த குதிரைகளுள், அவற்றைச் சரியாகப் பாதுகாக்  
கும் காவலாளர் அருகிப்போவதாலும், அவைகளுக்குக்  
கொடுக்கப்படும் மருந்து வகைகள் கிடைக்காமல்  
போவதாலும், ஏறக்குறைய முந்நூறு குதிரைகளே  
எஞ்சி நிற்கின்றன. அதன் காரணமாக, புதியனவாகப்  
பல குதிரைகள் வாங்கும் அவசியம் உண்டாகிறது.  
ஆனால் அராபு நாட்டுக் குதிரைகள் இந்த நாட்டுச்  
சீதோஷ்ண நிலை ஒத்துக்கொள்ளாமல் இரங்து விடு  
கின்றன என்றே நான் எண்ணுகிறேன். அதன் காரணமாக,  
இந்நாட்டிலேயே, குதிரை வளர்ப்பு வகைகள்  
நடை முறையில் ஏற்றுக்கொள்ளாமல் கைவிடப்  
பட்டன. குதிரைகளை வளர்ப்பதும், வாழுவைப்பதும்  
முடியாத காரியமாகவே விளங்குகிறது. அவைகளின்  
தீணிக்கு இறைச்சி கலந்த அரிசிச் சோற்றையும், வேறு  
சில தீணிகளையும் கொடுக்கின்றனர். ஏனெனில், அரிசி  
யைத் தவிர வேறு தானியங்கள் இங்குப் பயிரிடப்படுவதில்லை. இந்நாட்டில் பிறக்கும் குதிரைக் குட்டிகளின்  
கால்கள் நீண்டும், வயிறு பெருத்தும், அழகற்றனவாய்,  
சவாரி செய்யப் பயனற்றனவாய்ப் பிறக்கின்றன.  
இம் மாபர் நாட்டின் மண்வாசியே இதற்கு முக்கிய  
காரணமாகும்.

<sup>1</sup>Sagi-ஒன்றை ரூபாய் பெறுமானமுள்ள ஓர் நாணயம்.

இவ்விடங்களில் பின்வரும் வியப்பிற்குரிய வழக்கம் நடைமுறையிலிருந்து வருகிறது. குற்றஞ் சாட்டப் பட்டவன் நீதித் தலத்தில் மரண தண்டனை தண்டனை அளிக்கப்பட்ட வடன், நிறைவேற்றும் கொலீக் களத்துக்கு அழைத்துச் சூறை செல்லப் படுவான். அப்பொழுது, தனக்கு கந்த தெய்வத்துக்காகத் தன்னைப் பலி கொடுக்க விரும்பினால், அக் செய்தியை அவன் முன்னதாகவே தெரிவித்து விடவேண்டும். இதையறிந்த அவனுடைய உற்றரூபம், பெற்றரூபம், உறவினரும், நண்பரும் ஒருங்கு சேர்ந்து அவனைத் தனிப்பட்ட ஒருவகை நாற்காலியில் உட்காரவைத்து, கூராக்கப் பட்ட-உறுதியும், கொடுமையும் வாய்ந்த-பன்னிரண்டு கத்திகளை அவன் கையில் கொடுப்பார்கள். இவ்வேற்பாடுகளுடன் அக் குற்றவாளியை அவர்கள் கூரத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். எடுத்துச் செல்லுகையில், அவர்கள் உரத்த குரலில் “இந்த வீரப் பெருமகன் தன் தெய்வத்தின் மீதுள்ள தீவிர பக்தியால் தன்னைத் தானே பலியாகக் கொடுக்க முன் வந்திருக்கிறான்” என்று கூச்சலிட்டுக் கும்பல்கூடிச் செல்வார்கள்.

கொலீக்களத்தை யடைந்ததும், அக் குற்றவாளிதன் கைகளில் கொடுக்கப்பட்ட பன்னிரண்டு கத்திகளில் இரண்டினை எடுத்துக்கையில் பிடித்துக்கொண்டு “என் தெய்வத்துக்காக என்னை அரிய பலியாக அர்ப்பணிக்கின்றேன்” என்று உரத்த குரல் எழுப்பி, ஓவ்வொரு கத்தியையும் தனது ஓவ்வொரு தொடையிலும் வேகமாகவும் சுருக்கெனவும் குத்திக் கொள்வான். பிறகு இரண்டு கத்திகளை எடுத்து,

அவற்றைத் தனது ஒவ்வொரு கைகளிலும் ஏற்றிக் கொள்வான். இதே விதமாக, வயிற்றிலும், மார்பிலும், குத்திக்கொள்வான். ஒவ்வொரு செயலிலும், தான் முன்பு அறைக்கவின அதே சொற்களை உரக்கக் குத்துவான். எஞ்சி நிற்கும் கத்திகளை எடுத்து உடலின் பல் வேறு பாகங்களிலும் இவ்வாறு பாய்ச்சிக் கொண்டு, கடைசியாக எஞ்சி நிற்கும் ஒரே கத்தியை எடுத்துத் தன் இருதயத்தில் மிக வேகமாகச் செலுத்தி, உடனே மாண்டு போவான்.

இக்காட்சி நடந்தேறியதும், இறந்தவனுடைய சுற்றத்தினர் அவனுடலீக் கொள்ளுத்துவதற்கு

|          |   |
|----------|---|
| ஆனும்    | எக்காளத்தோடும் ஆரவாரத்                                |
| பெண்ணும் | தோடும் எடுத்துச் சென்று மயானத்தில் கொண்டு சேர்ப்பார். |
| ஒருங்கே  | இறந்தவனுடைய ஆருயிர் மகிழ்வி,                          |
| இறத்தல்  | தன் கணவன் மீது கொண்ட அன்பின் மேஸ்ட்டால், எரியும்      |

தீயில் துண்ணேன விழுந்து தானும் தன் கணவன் சடலத்துடன் சாம்பலாகி விடுவாள். இத்தகைய தின்மையான கற்பினுக்கு எடுத்துக்காட்டாய் நிற்கும் பெண் திலகங்களைச் சமூகம் சீரிய முறையில் பாராட்டுகின்றது. ஆனால் அதற்கு மாருக, அத்தகைய உடன் கட்டை ஏற மனமில்லாது வாழும் பெண்களைச் சமூகம் அவமானத்துக் குள்ளாக்கி, அழியாப்பழிக்கு ஆளாக்கி விடுகிறது.”

---

### 3. மாபர் நாட்டில் மக்கள் வாழ்க்கை

“இம்மாபர் நாட்டில், விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கும் ஆதிவாசிகளில் பெரும்பாலோர் மாட்டினிடம் பயபக்தி காட்டி, அதற்குபலவகைப் பண்பாடு மரியாதை செய்வர். எந்தக் காரணம் கொண்டும், அவர்கள் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்வது அரிதினும் அரிதே. ஆனால். அக்குடிகளில் “கவுஇ” என்று தனிமையான ஓர் சாதியார் காணப்படுகின்றனர். அச்சாதி மக்கள் மாட்டின் இறைச்சியைத்தின்றும், அவ்விலங்கை எவ்வாற்றினும் கொல்லமனம் ஒருப் படுவதில்லை. ஆயினும் இயற்கையாகவோ அல்லது வேறு விதத்தாலோ இறங்கு கிடக்கும் அம்மாட்டின் சடலத்தை அக் ‘கவுஇ’க்கள் சமைத்து உண்பார்கள். எச்சாதி மக்களும் பசு மாட்டுச் சாணத்தைக் கொண்டே வீட்டை மெழுகுவார்கள். தரை மீது உட்காரும்போது பாயோ, அல்லது சமுக்காளமோ விரித்து உட்காருவார்கள். அவ்வாறு உட்காருவதின்

GAUI—“கவுஇ” - மாடு தின்னும் புலையரைக் குறிக்கும். ஓர் சொல்லாகும். கோஹத்தி, கோமாரா என்பன பசவின் தொடர்பைக் கொண்ட சொற்கள். தமிழில் கோண், கோபாலன் என்ற வடமொழிப் பிறந்த சொற்களும் ‘கோ’ என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்த சொற்களே. ஆக, ‘கோ உரி’ என்ற சொல் (பசத் தோல் உரிப்பவர் என்று பொருள்) சிலதங்கு கவுஇ என்று ஏழுதப்பட்டிருக்கவேண்டும். மற்றும் ‘ஆவரித்துத் தின்றழலும் புலையரேனும்’ என்று திருநாவுக்கரசர் தனித்திருத்தாண்டகத்தில் கூறியிருப்பதும் கோக்கத் தக்கது.

காரணத்தை வினவின், அதற்கு அவர்கள், “பூமியினின்றும் நாம் தோன்றி, அப்பூமிக்குள்ளேயே கடைசியில் மண்ணேடு மண்ணைக் மறைந்து போவதால், பூமிக்குத் தகுந்த மரியாதை கொடுத்தல் நமது கடமையாகும். மற்றும், அது நம் தாய் போல் ஆவதால், அதன்மீது ஆசனமில்லாது உட்காருவது பெருங்குற்றமாகக் கருதப்படும். ஆகையால், தரை மீது ஆசனமிட்டு அதன் மீது உட்காருவது மிகப் பெருமைதரும் செயலும், நம் நாட்டுப் பண்பாடும் ஆகும்” என்று காரணங் கற்பிப்பர்.

அக் ‘கவுஇ’க்களும் அவர்களுடைய இனத்தவர்களும் இறைவன் இயல்பை எடுத்துரைத்த தாமஸ் முனிவரைக் கொன்றவர்களின்

**திட நம்பிக்கை** வர்க்கத்தில் வழிவழிவந்தவர்களே. இக்காரணம் பற்றி அவ்வினத்

தாரில் எவரும் அருளடைந்த திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் புனித கட்டிடத்திற்குள் நுழைய முடியாது. தின்மை வாய்ந்தபத்துப் பெயர்கள் தங்கள் பலமெல்லாம் கொண்டு அவர்களில் ஒருவனை உள்ளே பிடித்துத் தள்ளினாலும், தெய்வாம்சம் அடைந்த அத் தாமஸ் முனிவரது புனித சடலத்தின் ஆற்றல் அவனை வெளியே சுருக்கெனக் கொணர்ந்து தள்ளிவிடும்.

**இங்காடு அரிசியும், என்னும்<sup>2</sup> தவிர வேறெதை**

<sup>1</sup>Saint Thomas   <sup>2</sup>Sesame என்று அவர் எழுதியிருக்கிறார். திலம் என்பது என்னைக் குறிக்கும் சமஸ்கிருத மொழி. அது ஹிந்துஸ்தானி மொழியிலும் இடம் பெற்றுள்ளது; (என்கையை உண்டாக்க உதவும் ‘என்’ என்ற தமிழ்ப்பத்ரம் ‘ஷல்’ என்ற பிறமொழிப் பத்ரம் Sesame என்றதையே குறிக்கிறது.)

யும் விளைப்பதில்லை. ஆடை எதுவும் அதிகம் அணிந்து கொள்ளாமல் ஈட்டியும், கேடயழும் தாங்கி, அம்மக்கள் மெதுவாகப் போருக் கொல்வதில்லை; குப் புறப்படுவர். அதனால் அவர்கள் போர் என்றாலே பின் வாங்கும் கோழைச் சாதியினர் ஆவர்.

எந்த விதமான பிராணியையும் உணவுக்காகக் கொல்வது அவர்களுக்கு வழக்கமில்லை. ஆனால் அவர்கள் ஆடு, பட்சி முதலியவைகளின் இறைச்சியை உண்ண விரும்பின் அத்தகைய வழக்கிற்குப் புறம்பான சாரசன் என்ற துருக்கியர்களை அவ்வகைத் தொழிலிற்குப் பயன்படுமாறு அமர்த்திக் கொள்வார்கள்.

ஆண்கள் பெண்கள் என்னும் இருபாலரும் தங்கள் உடலினை நான் தோறும் இருமுறை காலீயிலும் மாலையிலும் தேய்த்துக் குளிப்பார். இத்

**உடற் சுத்தம்** தகைய குளித்தல் முடிவு பெருத வரையில், அவர்கள் அருந்துவதோ அல்லது உண்பதோ கிடையாது. இத்தகைய வழக்கத் தையும் விதியையும் நடை முறையில் கையாளாத வர்கள் மதத்தை அவமதித்த சண்டாளர்களாகக் கருதப் படுகின்றனர்.

ஒன்றை மட்டும் சற்று நோக்குங்கள். அவர்கள் உணவுருந்தும் போது, தங்கள் வலக்கை ஒன்றினை மட்டுமே பயன் படுத்துவார்களே

**உணவருந்தும்** யன்றி, தமது இடது கையால் வகை உணவை எக்காரணத்தாலும் எப்பொழுதும்தொடவேமாட்டார்கள்.

தூய்மை பொருந்திய மேன்மையான காரியங்களுக்கு

<sup>1</sup>Saracen - சிரியர் நாட்டுத் துருக்கிய சாதியினர்.

கெல்லாம் அவர்கள் வலது கையையும், மற்றைய இழிவான காரியங்களுக்கு இடது கையையும் உபயோகப்படுத்துவார்.

இவ்வொருவரும் தமக்கென வைக்கப்பட்டிருக்கும் தளியான செம்பிளிருந்தே தண்ணீர் பருகுவார். ஒருவன் நீர் பருகும் மற்றவன் உபயோகிக்கமாட்டான். முறை நீர் பருகும் போது, அவர்கள் பாத்திரத்தை நேரடியாக வாயில் வைத்துக் குடிப்பதில்லை. ஆனால் அதைத் தங்கள் தலைக்கு மேலாகப் பிடித்துக்கொண்டு, பாத்திரத்தில் இருக்கும் பானத்தை நேரடியாக வாயின் வழியாகத் தொண்டைக்குச் செல்லுமாறு தூக்கிக்குடிக்கின்றனர். இதனால் அப்பாத்திரம் எச்சில் படுவதில்லை. அயலான் எவனுக்காகிலும் அருந்த நீர் கொடுக்கவேண்டுமாயின், அப்பாத்திரத்தை அவன் கையில் கொடுத்து விடுவதில்லை. அவனுக்குச் சொந்தமாகப் பாத்திரம் யாதொன்றும் இல்லாத விடத்து, பானத்தை அவனாது குவித்த கைகளில் ஊற்றி, அதை அவன் கிண்ணத்து விருந்து குடிப்பது போல் குடிப்பான்.

குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மிகக் கடுமையாகவே இருக்கும். சிறந்த நீதி செலுத்தப்பட்டு கடன்பட்டர் அத்துக் காட்டாயும், அச்சத்தை டைம் விளைவிப்பதாயும் இருக்கும். “கடன் காரர்” என்ற முறையில் அவர்களிடம் பிள்ளைகளும் வழக்கம் காணப்படும் :

தான் கொடுத்த கடனை உடனே திருப்பித் தங்குவிடல் வேண்டுமென்று கடன்கொடுத்தோன் கடன் பட்டவணைத் தொந்தரவு செய்வான். கடன் பட்டவனே, தான் பெற்ற கடனை அதிலிரவிலே கொடுத்து விடுவதாகவும் சொல்வான். ஆனால் வாங்கிய கடனை மட்டும் திருப்பிக் கொடுக்கமாட்டான். இத்தகைய இக்கட்டான நிலைமையில், கடன் கொடுத்தவன், கடன் பட்டவணைப் பின்தொடர்ந்து சென்று, தேடிக் கண்டு பிடித்து, அவன் நிற்கும் இடத்தைச் சுற்றி ஒருவளையம் கீறி, அப்பொய்யனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்டது போல், அவனைத் தானிட்ட கோட்டைத் தாண்டிச் செல்லாதவாறு செய்துவிடலாம். கடன்காரன் அவ்வமயம் கடன் கொடுத்தவனுக்குத் தகுந்த நயர் சாமீனை அல்லது கடனையோ திருப்பிக்கொடுத்த பிறகு தான் அவன் கீறிய அக்கொட்டினைத் தாண்டி வெளிவர வேண்டும். அவ்வாறுமீண்றி, கடன் பட்டவன், கீறிய கோட்டைத் தாண்டிச் செல்ல முயன்றாலும், அதிலிருந்து தப்பியோட முயன்றாலும், அவன் சட்டத்தின் சியாய வரம்பினைத் தகர்த்து ஏறிந்தவானாகக் கருதப்பட்டு, கொலைத்தண்டனைக்கு அரசனால் உட்படுத்தப்படுவான்.

அயல் நாட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகன் ஒருவனுக்கு அரசன் சிறிது தொகை கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவ்வணி கடனுளியைப் பற்றிய உண்மை நிகழ்ச்சி கன் அரசனிடம் பலமுறை கேட்டும் அதற்கு அரசன் கெடுவுநாளை வேண்டும் மென்ற மன்ற தள்ளி வைத்துக்கொண்டு வந்தான். ஒரு நாள் அவ்வரசன் குதிரை மேல் சவாரி செல்லும்

போது, அச்சமயத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட, கூடன் கொடுத்த வணிகன், அரசனையும், அவன் ஏறிவங்த குதிரையையும் சுற்றி ஒரு வட்டம் வரைந்தான். வணிகன் தனக்கு என்ன செய்தான் என்பதை யறிந்ததும், அரசன் அவ்விடத்தை விட்டுப் பெயராமல் அங்கேயே நின்று விட்டான். மற்றும் அவ்வணிகனது கோரிக்கைகள் யாவும் நிறைவேறு மட்டும், அக்கோட்டி னின்றும் சிறிதும் பெயர்ந்தானில்லை. அங்குக் கூடினின்ற மக்கள் அப்பொழுது நடந்த விவரத்தை யறிந்து, ஆச்சரியமடைந்தனர். அவ்வரசன் தானே அறச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொண்டதால், “நிலையாய அறவோன் என்ற பட்டத்துக்கு அவ்வரசனே உரியவனுவான்” என்று மக்கள் வியந்து புகழ்ந்து போற்றினர்.<sup>1</sup>

இங்நாட்டு மக்கள் திராட்சைப் பழத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாராயத்தையோ பானத்தையோ அருந்துவதில்லை. இவ்வாறு எவ்வுக்கும் குடிப்பது கண்டு பிடிக்கப்பட்டு விட்டால், அவன் செயலை பிகவும் இழிவானதாகக் கருதி, அவன் கொடுக்கும் சாட்சியத்தை நீதி

<sup>1</sup> மார்க்கோ போலோ தமிழூடைய சொந்த நட்டுக்குத் திரும்பிச் செல்லும்பொழுது, இங்நாட்டில் தங்க கேர்க்கத்து. அவ்வமயம் இத்தகைய சிகழ்ச்சி ஒன்றினை அவர் தமகண்களால் காண நேரிட்டது.

மன்றத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அடிக்கடி கடல்மீது அயல்நாட்டுக்குச் செல்பவர்களும் இவ்வாரூகவே இழிவாகக் கருதப்படுகின்றனர். எவ்வித ஸ்லையும், கதியும் அற்றவர்களே இத்தகைய கடல் யாத்திரை செய்வார்கள். ஆதலால், அவர்களுடைய சாட்சியம் ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல என்று மக்கள் மனத்தில் உறுதியாய் நம்பியிருந்தனர்.

மற்றும், அவர்கள் பரத்தையருடன் வாழும் ஒழுக்கத்தைக் குற்ற மெனக் கருதுவதில்லை. இங்நாட்டின் சிதோஷ்ண ஸ்லை மிக வெப்ப முள்ளதாக இருப்பதால், இங்கே மக்கள் அநேகமாக அரை ஸிர்வாணமாகவே போவார்கள். ஜமன், ஜமலீ, ஆகஸ்டு மாதங்கள் தவிர, ஏனைய காலங்களில் மழை என்பதே கிடையாது. இம் மூன்று மாதங்களிலேனும் மழையால் காற்று குளிர்ந்து வீசவில்லை யென்றால், இங்கு உயிர் வர்க்கமே பிழைத்திருக்க முடியாது.<sup>1</sup>

மனித வர்க்கத்தின் குணுதிசயங்களையும், அவர்களின் நற்போக்கு, தீயபோக்கு ஆகியவற்றையும் பாகுபடுத்தி அறிவிக்கும் “சாமுத் டடவியல் கலை திரிகா கலை” அல்லது டடவியற் கலை என்னும் சாத்திரத்தில் வல்லுனர் பலர் இருக்கின்றனர். ஆனாகிலும், பெண்ணுடைய ஒரு எதிரே வர நேர்ந்தால், இக்கலையின் நுட்பத்தால், அவ்வகுணுடைய குணை குணங்களை அக்கலை வல்லுனர் டடவே கூறுவர். மற்றும், சிற்சில பறவை

<sup>1</sup> மலையாள நாட்டு நிலவரத்தைக் கவனக் குறைவினால் இங்நாட்டிற்கு ஏற்றிக் கூறுகிறுப்போலும்.

களும், விலங்குகளும் எதிர்ப்படுவதனால் சம்பவிக்கும் சிகழ்ச்சிகளை நன்கு அறிந்து எடுத்துரைப்பர். பறவைகளின் பறக்கும் செயலை, உலகத்தில் உள்ள மக்கள் யாவரையும்விட, அவர்கள் உண்ணிப்பாக ஆராய்ந்து, அதன் விளக்கத்தைக் கூறும் சக்தி பெற்றவர்களாவார்கள். அதன் காரணமாக, இனி சிகழப்போகும் நன்மையையோ, கேட்டினையோ அக்களை வல்லுனர் முன்னதாகவே நன்கு எடுத்துரைப்பர்.

வாரத்தின் ஒவ்வொரு தினத்திலும் ஒரு குறிப்பிட்ட மணியைக் கெடுதல் விளைவிக்கும் “கேடுள்ள காலம்” என்று, அழைப்பர். அக் சோதிடக் கலைக் கேட்டினை விளைவிக்கும் மணியை- குறிப்புக்கள் நேரத்தைச் - சோயியாச<sup>1</sup> என்ற பெயரால் அழைக்கின்றனர். உதாரணமாக, திங்கட்கிழமை யன்று மி - டியர்ஸ<sup>2</sup> என்ற கால அளவு ஆரம்பமாகும் வேண காலை

1. Choiach (or) Koiah - இது வட மொழியில் உள்ள தியாச்சியம் என்ற சொற்பொருளின் சிதைவு. இப்பொழுது இது இராகுகாலம் என வழங்கப்படுகிறது. இராகுவும், கேதுவும் சாயாக் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. அதுவும் இராகுவுக்குச் சேர்திடத்தில் முக்கியமான இடம் உண்டு. ஆகவே சாயா - தியாச்சியம் என்பதையே (அதாவது சாயாகிரகமான இராகு வினது தியாச்சியம் என்று பொருள்) சோயியாச் என்று அவர்களிப்புத் தெரியாமல் ஏழுதியிருக்கவேண்டும்.

2. Mi - Tierce - அதாவது Merza - Terza என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் சிதைவு. அதுவே Medium - Tertia என்று பின்னர் வழங்கப்பட்டது. Media - Tertia என்றால் 9 மணிக்குமேல் பகல் 12 மணி வரையிலும் உள்ள காலத்தின் அரைப்பாகம். ஆக, அத்தீய காலம் காலை 9 மூதல் 10-30 வகுப்பிலும் என்று கொள்ளப்பட்டது பொருத்தமானதே.

ஒன்பது மணி ஆகும். செவ்வாய்க் கிழமையில், டியர்ஸ்<sup>1</sup> என்ற கால அளவு அன்று நடுப்பகல் மூன்று மணிக்குமேல் ஆரம்பமாகும். ஆக இத் தியாச்சிய காலங்களில் மறந்தேனும் நல்ல காரியங்களை ஆரம்பம் செய்யமாட்டார்கள். அச்சமயம் பண்டங்கள் வாங்கப்படுவதும் கிடையாது; விற்கப்படுவதும் இல்லை. வாணிபத் தொடர்பு ஏதும் வைத்துக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில், அக் காலத்தில் செய்யப்படும் காரியங்கள் நன்றாக முடிவதில்லை என்ற நம்பிக்கை பெருவாரியான மக்களுக்கு உண்டு. அதே விதமாக, ஒவ்வொரு நாளின் நன்மை தீமைகளும் பற்றி அவ்வாண்டு முழுவதற்கும் தங்கள் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.<sup>2</sup>

இப்பொழுது இன்னமணி என்பதை, செங்குத் தாய் சிற்கும் ஆளின் நிழலைக் கொண்டு அளங்து அறி கிருர்கள். பிறக்கும் குழந்தை ஆணையினும் சரி, பெண் ஆணினும் சரி, அது பிறந்ததும், தாயோ, தந்தையோ, அக் குழந்தை பிறந்த கிழமை, சந்திரன் வயது அல்லது திதி, மாதம், மணி முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்கள் எழுதிவைப்பார்கள்.<sup>3</sup> சோதிடக்கலையால்,

1. Tierce - இச்சொல் Tertia என்பதின் சிஹ்நவு. இது ஒரு நாளின் பிற்பகுதியின் பாகுபாட்டைக் குறிக்கும் சொல்லாகும். அதாவது மாலை மூன்றிலிருந்து ஆறு வரையில் உள்ள காலத்தின் பாதிப் பாகம். சரியாக 3 முதல் 4½ வரை எனக் கொள்ளலாம்.

2. நாம் இப் புத்தகத்தை இப்பொழுது “பஞ்சாங்கம்” என அழைக்கின்றோம்:

3. நாம் இதை “ஜாதகம்” என்னும் பெயரால் அழைக்கின்றோம்.

தங்கள் வருங்கால வாழ்க்கையை நன்கு தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதால், இவ்வாறு அவர்கள் சனனக்குறிப்புக்களைக் குறித்து வைத்துக்கொள்கின்றனர். சோதிடக்கலையில் அவர்களுக்குப் பூரண நம்பிக்கை உண்டு. அதில் வல்லுனர் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு என்றுமே அழைப்புக்கள் ஆங்காங்கிருந்து வந்து கொண்டிருக்கும். கவக்கிரகங்கள் யாவும் தெய்வாமசம் பொருந்தினவை என்ற திட நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

பெற்றிரூர், தம் மகனுக்குப் பதின்மூன்று வயது ஆனவுடன் அவனைத் தன் விருப்பப்படியே 'வெளியே

செல்லவும், தன் சொந்த வாழ்க்கை இறுவரின் கைக்கு அடிகோவி அமைக்கவும் பொறுப்பு விட்டுவிடுகின்றனர். தன் பெற்றே ருக்குப் பார்மாக அமைந்து அவன் வாழவேண்டுமென்றே நியதி இல்லை. அக்குமாரனுக்கு இருபது முதல் இருபத்து நான்கு குரோட்ஸ்<sup>1</sup> பெறுமான நாணயங்களைக் கொடுத்து அதனை முதலீடாக வைத்து, வியாபாரத்தில் ஈடுபட்டுப் பொருள்கள்டுமாறு ஏற்பாடு செய்கிறார்கள். அவ்வாறு அனுப்பப்பட்ட குமாரர்கள் அல்லது இளைஞர்கள் ஒரிடத்தில் சில பொருள்களை வாங்கியும், அதை

<sup>1</sup> இவ்வயது 18 ஆக இருத்தல் வேண்டும்; 13 என்று தவறாக எழுதிரூர் போலும்.

<sup>2</sup> Groats - அனை நான்கு மதிப்புள்ள பழைய நாணயம். இப்பொழுது அது உபயோகத்தில் கிடையாது. இத்தாலியாக ஆங்கிலச் செலாவணியில் அதன் பெறுமானம் நான்கு பெண்ணியரகும். அதுவும் இப்பொழுது உபயோகத்தில் இல்லை.

வேறோரிடத்தில் சிறிது இலாபம் வைத்து விற்றும் வாணிபம் செய்து கொண்டிருப்பதை எக்காரணத் தாலும் நிறுத்துவதே கிடையாது.

கடவில் முத்துக் குளித்தல் நடைபெறும் சமயத்து இவர்கள் கடற்கரைக்குச் சென்று பரதவரிடமிருங்கேதா,

அல்லது அங்குள்ள பிறரிட  
இனினார் செய்யும் மிருங்கேதா, ஐந்து ஆறு அல்லது  
வாணிபம் தங்களுடையதகுதிக்கேற்றவாறும்  
அதற்கு மேலாகவும் சிறு

முத்துக்களை விலைக்கு வாங்குவார்கள். அவ்வாறு விலைக்குப் பெற்ற முத்துக்களை, குரியனுடைய வெப்பத்துக்குப் பயந்து வெளியேவராது தங்கள் வீட்டினுள்ளே பதுங்கிக் கிடக்கும் பணம் பெருத்த வியாபாரிகளிடம் கொடுத்து, “இவ்வருமை முத்துக்களை அதிக விலை கொடுத்து நாங்கள் வாங்கி வந்திருக்கிறோம். அதற்குச் சிறிது இலாபம் வைத்துக் கொடுத்தால் அதுவே எங்களுக்குப் போதுமானது. இவற்றைத் தயவு செய்து தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று சொல்லி, தாங்கள் கொடுத்த பணத்துக்கு மேல் சிறிது தொகையை இலாபமாகப் பெற்றுத் திரும்புவார். இதே மாதிரியாக அச்சிறுவர் மற்றைய பண்டங்களிலும் பொருள்களிலும் வாணிபம் செய்து பொருள்திரட்டுவார்கள். மற்றும், அந்த இனினார்கள் வாணிபத்தில் கல்ல அனுபவம் பெற்று விரைவில் திறம் பெற்ற வணிகர்களாக விளங்குவார்கள். அன்றூட வாணிபம் முடிந்தவுடன், தாங்கள் பெற்ற இலாபத்தில் உணவுக்கு வேண்டிய பலவகைப் பண்டங்களை வாங்கி, அவைகளைத் தங்கள் தாய்மார்களிடம் எடுத்துச் சென்று, உண்டி சமைத்துப்

போடச் செய்து உண்பார். ஆனால் அவர்கள் தங்கள் தகப்பனாரின் செலவில் ஒருபோதும் உண்பது கிடையாது.

இங்நாட்டில் மட்டுமல்ல - பொதுவாகப் பரந்த இந்தியா முழுவதிலுமே - நம் நாட்டில் இருக்கும் பட்சிகள், மிருகங்கள் போல் பல்வகைப் பட்சிகள் இருப்பதில்லை. ஆனால் குயில் மட்டும்தான் அதற்கு விதிவிலக்கு.

அதுமட்டும் நம் நாட்டில் உள்ளது பேரன்றே தோற்றம் அளிக்கிறது. கழுகினையொத்த அளவு உள்ள வெளவால்கள் ஸ்ரைறய காணப்படுகின்றன. கழுகுகளும் காக்கையைப் போல் கருஷிறமுடையனவாகத் தோற்றமளிக்கின்றன. அவைகள் மிகப் பெரியனவாகவும், மிக வேகமாகப் பறக்கக் கூடியனவாகவும், தங்கள் உணவுக்காகப் பாய்ந்து விழும் சிறு பட்சி வகைகளைப் பிடிப்பதில் சற்றும் தவறுமலும் இருக்கின்றன.

இங்நாட்டுக் கோவில்களில், ஆண் வடிவமும், பெண் வடிவமும் கொண்ட விக்கிரங்கள் பல இருக்கின்றன. மக்களில் சிலர், ஆண்டவர்க்கு தாங்கள் பெற்றெடுத்த பெண்களை அருளப்படும் இவ்விக்கிரகங்களுக்கு என விட்டு பெண்கள் விடுவதும் உண்டு.<sup>1</sup> அவ்வாறு கடவுள் பணிக்கென அர்ப்பணித்த பின், அக்கோயிலின் பூசாரி, கடவுளின் கட்டளைகளை

<sup>1</sup> இவர் நாட்டின் ஒருசிறபான்மைக் கட்டளைகளின் மழுக்கத்தைத் தெரிவிக்கிறார். இவ்வழுக்கமே, பிற்காலத்தில் “கோயிற்குப் பொட்டுக் கட்டுதல்” என்ற சடங்காக மாறிவிட்டது.

முற்றுவிக்கக் கூப்பிடும்போதல்லாம், அப்பெண்கள் முறையாக நடந்து பணியாற்ற வேண்டும். அத்தன்கய கடவுள் பணி நிறைவேற்றுஞ் சமயங்களில் இசைக் கருவிகளை முழக்கிக் கொண்டும், துதிகளைப் பாடிக் கொண்டும், அவர்கள் அங்கு நடக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு, அதைச் சிறப்பிக்கச் செய்வார். இத்தகைய இள நங்கையர்கள் பற்பலவர் சிறு சிறு குழுக்களாக அமைகின்றனர்.

அவர்கள் வாரத்தில் பலமுறைகள் விக்கிரகத் துக்கென வழங்கப்படும் வளமான உணவுப் பலிகளைத் தாங்கள் வழிபடும் விக்கிரகத்து

**கோயில் பூஜை னிடம் எடுத்துச் செல்கின்றனர்.**

அவர்கள் இவ்வாறு அளிக்கும் உணவை அவ்விக்கிரகங்கள் உண்மையில் உண்பதாக கூதிக்கம் உண்டு. அவ்வணவைப் பரப்பி வைக்க மேசையொன்றும் விக்கிரகத்துக்கு எதிராக வைக்கப்பட்டிருக்கும். இப்பூசை வேளையில் அப்பெண்கள் இடைவீடாது ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும், வேண்டிய பல முத்திரைகளால் அபியங்காட்டி அணி செய்து சிற்பர்.<sup>1</sup> நல்ல வயதும், வசதியும் உள்ள ஒரு கனவான் தன் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கும் பல்வகை உணவை உண்ண எவ்வளவு நேரமாகுமோ, அவ்வளவு நேரம்வரை மேற்கூறிய நடன விருந்து நடந்து கொண்டே யிருக்கும். நடத்தப்பட்ட உபசாரத்தில் விக்கிரகங்களின் ஆவி ஆறுதல் அடைந்ததாக அவர்கள் முடிவில் பறை சாற்றுவார்கள். பிறகு

<sup>1</sup> மார்க்கோ போலோ தாம் கேரில் கண்ட பரத நாட்டியத்தின் வரலாறு போலும்.

அதைச் சுற்றி வளையமாக சின்று ஒவ்வொருவரும் அவரவருடைய முறை வந்ததும் உண்பார்கள். உண்டபிறகு, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டுக்குக் கொண்டாட்டமாகவும், குதூகலமாகவும் செல்வார்கள்.

இவ்வாறு இளங்கையர்கள் குழுக்களாகச் சேர்ந்து நடத்தப்படும் வழிபாட்டிற்கு அவர்கள் கூறும் காரணம் இதுவே : அர்ச்சகரோ அல்லது பூசாரித்யா கூறுகிறார் : “ஆண் தெய்வம் பெண் வழிபாட்டின் தெய்வத்தோடு மன வேறுபாட காரணம் டைந்து, அதனேடு பேச மறுக்கிற படியால், அத்தெய்வங்களிடையே மன ஒற்றுமையையும், அமைதியையும் நிலைநாட்ட ஏற்பாடுகள் எவையேனும் செய்யாமற்போன்று, அத் தேவதைகளின் ஆசியும் அருளும் கிடைக்காமலேயே போய்விடும். தேவ அருள் நின்றவிடத்து, மடங்களின் மகத்துவம் குறையும்; கடைசியாக அவைகள் பாழ டைந்துவிடும். எனவே, தெய்வ அருளைப் பெறுவதற்கு இத்தகைய வழிபாடு இன்றியமையாதது,” என்பதே.

இங்காட்டு மக்கள் இலேசான் பிரம்பு வேலைப்பாடு களால் ஆன பாய்களை அல்லது கட்டிலைத் தங்கள் படுக்கையாகப் பயன் படுத்துகின்றனர். அப் படுக்கையைச் சுற்றிலும் ஒரு திரை உறங்கும் முறை போடப்பட்டிருக்கும். அது விசித்திரமான சூத்திரமொன்றால் இயையுங் தன்மையுடையது. கட்டிலில் படுத்துத் தூக்கம் வரும் சமயத்தில் அச்சுத்திரத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றைப் பிடித்து இழுத்தால், கட்டப்பட்டிருக்கும்

திரையானது அக்கட்டிலீச் சுற்றி மூடிக்கொள்ளும். கொசு, ஸ முதலிய சீவன்களின் தொந்தரவுகளினின்றும் பாதுகாத்துக் கொள்ளவும், நீர்மண்டலி முதலிய கொடிய சந்துக்கள் படுக்கையுள் நுழைந்து தீங்கு விளைவியாதவாறு தடுக்கவும் இவ்வாறு திரையமைக் கிண்றனர் போலும். அத்திரை அதே சமயத்தில் உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கு அவசியமான காற்றையும் தடைப்படுத்துவதில்லை.<sup>2</sup> இவ்வாரூன உயர்ந்த சுக போகங்களில் திளைப்பது மேல் சிலையிலுள்ள செல்வங் தடேயன்றிக் கீழ் சிலையிலுள்ள மக்கள் வீதிகளில், திறந்த வெளிகளிலே, நடைபாதைகளின் ஓரங்களிலேயே பெரும்பாலும் படுத்துறங்குகின்றனர்.

இம் மாபர் நாட்டின் குடிமக்கள், பார்ப்பதற்குக் கறுப்பாக யிருந்தாலும், அவர்கள் பிறக்கும்போது அத்தகைய “காக்காய்க் கறுப்பாய்” பிறப்பதில்லை.

**கருமையின்**

**அழிகு**

“கறுப்பின் கண் உள்ளது அழகு” என்று பாராட்டிச் செயற்கை முறையில் இன்னும் உடலைக் கறுப்பாக்கிக் கொள்வர். இதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தினம் மூன்று வேளை எண்ணெய் தடவி விடுகிறார்கள். அவர்கள்,

1 கொச வலையைக் குறிப்பிடுகிறார்.

2 பிரம்பினால் செய்யப்பட்ட கட்டிலையும், கயிற்றுக் கட்டிலையும் குறிப்பிடுகிறார். ஊஞ்சலையும் சில செல்வங்தர் வீட்டில் படுக்கையாக உபயோகிப்பதைக் காணலாம்—‘அங்க தனிகர மஞ்சம்’ போன்ற வேலைப்பாடு மிக்க மெத்தைக் கட்டில்களும் இதன்பால் அடங்கும். இருப்பதற்கே இடம் இல்லாத தலிக்கும் ஏழை மக்கள் இவற்றை யெல்லாம் எங்கே வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

தங்கள் விக்கிரகங்களின் உருவத்தைக் கருநிறமாகக் காண்பிக்கிறார்கள். ஆனால் பிசாசு போன்ற மற்றத் தேவதைகளின் உருவங்களை வெண்மை நிறத்தாலேயே பூசுகின்றனர். மற்றும் பிசாசகள் யாவும் வெண்மை நிறத்தனவே என்றும் சாதிக்கின்றனர்<sup>1</sup>.

எருதினை வழிபடும் அன்பர்கள் தாங்கள் போருக்குப் புறப்படும்போது, காட்டு எருமையின் மயிராலாகிய சவரியைத் தங்களுடன் எடுத்துச் செல்வார். அச்சவரி யைத் தங்கள் குதிரையின் பிடரி எருது வழிபாடு மயிரோடு கட்டித் தொங்கவிடுவார்கள். அவ்வாறு அதைத் தன் ஞாடன் எடுத்துச் செல்பவன் யாவனுயினுஞ்சரி, அவன் எத்தகைய அபாயங்களினின்றும், பெருந்தடைகளினின்றும் காப்பாற்றப்படுவான் என்ற திட நம்பிக்கை இங்நாட்டில் அதிகம் உண்டு. இதன் காரணமாக, இங்நாட்டில், காட்டு எருமைகளின் சவரிகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ”

1. வாகனங்களுக்கு வெள்ளை வர்ணம் கொடுப்பதை இங்குக் குறிக்கிறார். பிசாசகள் என்பது ஆண்டவர் அல்லது மற்றைய கீழ்த்தரத் தேவதைகள். தேவதைகள் என்று கோயில்களில் உபயோகப்படும் அசர வாகனங்களைக் குறிக்கிறார் போலும்.

## 4. மயிலையில் மறைந்த முனிவர்

“மாபர் என்று வழங்கப்படும் இந்த நாட்டிலே<sup>1</sup> தான் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த அரும் பெரும் தியாகியான அப்போஸ்தலர் தாமஸ் முனிவருடைய<sup>2</sup> திருமேனி வரலாறு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.<sup>3</sup> இவ்விடத்திலே தான் அவர் கொல்லப்பட்டு உயிர் நீத்தார். இவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட இடம் ஒரு சிறு கூரத்தின்<sup>4</sup> ஒரு பாகத்தில் இருக்கிறது. இவ்விடம் வியாபாரிகளுக்கு வாணிபம் செய்வதற்கு உதவாத இடமாதலால், இங்கு அவர்கள் அதிகமாகப் புழங்குவதில்கீ. ஆயினும்; பக்திமேலீட்டால் கிறிஸ்தவர்களும், சாரசன் சாதியினரும் கூட்டமாக அவ்விடத்தில் குழுமுகின்றனர். பின்னவராகிய சாரசன் மக்கள் அம்முனி வரைப் பெரும் தீர்க்கதறிசியாகக்<sup>5</sup> கருதி, அவரை “அனானியர்”<sup>6</sup> என்ற பெயரால் அழைக்கின்றனர்.

<sup>1</sup> தமிழ் கூறும் நல்லுலகம் <sup>2</sup>Saint Thomas the Apostle

<sup>3</sup> தமிழ் நாட்டில் மயிலாப்பூரின் ஒரு பகுதியாகிய சான்தோம் (Santhome) என்பதைக் குறிப்பிடுகிறார். செவின்ட்-தாமஸ் என்பதன் குறுக்கமே சான்-தோம் ஆகும்.

<sup>4</sup> மயிலாப்பூரைக் குறிப்பிடுகிறார். அக்காலத்தில் மயிலாப்பூர் பன்னுள்ளுனிகளுக்கு முன் கிருவர்களுடும் பெருந்தகையார் வாழ்ந்து வந்த தீட்டாயிருந்ததனால், அவ்விடம் சிறந்த புகழ் பெற்றிருந்தது. அதைத்தான் சிறுநகர் எனக் குறிப்பிடுகிறார்.

<sup>5</sup> Prophet

<sup>6</sup> Ananiar - அ - மானிடர் என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறக்கிறுக்க வேண்டும். அ - மானுஷம் அதாவது அ - மானிடம் என்றால் மனிதரவல்லது தேவகணம் என்று பெருள் பகுகிறதல்லவா?

அனையியர் என்பதன் பொருள் ஆண்டவர் அருள் பெற்ற தூதர்-அதாவது தேவ மனிதர்-என்பதாகும். யாத்திரை சிமித்தமாக இங்கு வரும் கிறிஸ்தவர்கள் முனிவர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சிவப்பு நிறம் கொண்ட மண்ணைப் பயபக்தியோடு தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லப் பட்ட திருமண்ணைப் பற்பல அற்புதங்கள் செய்து காட்ட அவர்கள் உபயோகப்படுத்துகின்றனர். அதைத் தண்ணீரில் கரைத்து நோயாளிகளுக்குக் கொடுக்க, அவர்கள் நோய்கள் அனைத்தும் அடியோடு நீங்கப் பெற்று, உற்சாகமும் உடற் சுகமும் பெறுகின்றனர்.<sup>1</sup>

கி. பி. 1288-ஆம் ஆண்டில், ஆண்மை பெற்ற அரசினங் குமரன் ஒருவன் இருந்தான். அ மூவடைக்காலத்

|                     |   |
|---------------------|---|
| நடைபெற்ற<br>அதிசயம் | தில் போர் போராகக் கிடைத்த<br>நெற் குவியல்களைச் சேமித்து<br>வைக்கத்தகுந்த களஞ்சியம் அவ<br>ளிடத்தில் இல்லாமல் போயிற்று. |
|---------------------|---|

அதன் காரணமாக அவ்வரசகுமாரன், தாமஸ் முனிவருக்கு எழுப்பப்பட்ட கோயிலின் இல்லத்தைப் பயன் படுத்திக்கொள்ள முடிவு செய்தான். ஆனால் இச்செய்தி அத்தலத்தின் ஆதின கர்த்தருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, தாமஸ் முனிவரைத் தரிசித்து அவரது அருள்பெற வரும் யாத்திரிகர்களுக்கு என விடப்பட்டிருக்கும் அக் கட்டிடத்தை உபயோகப்படுத்த வேண்டாமென அவர் அவ்வரசகுமாரனை மிகவும் மன்றுடிக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவ்வரச குமாரனே,

<sup>1</sup> உலகின் பல பாகங்களிலும் இவ்வித கம்பிங்கை பரங்கு தாணப்படும்.

தான் எண்ணியதை நிறைவேற்ற உறுதி கொண்டு, மிகவும் நெஞ்சமுத்தத்தோடு இருந்தான். அடுத்த நாள் இரவில் அப்புண்ணிய புருஷரான அப்போஸ்தலர், அவ்வரசு குமாரனுடைய கனவில், வேல் ஒன்றினை அவனுடைய நெஞ்சக்கு நேராகப் பிடித்த வண்ணம் காட்சியளித்துப் பயமுறுத்தி நின்றார். அவனை நோக்கி அம்முனிவர், “இப்பொழுதே நீ ஆக்கிரமித்துக் கொண் டிருக்கும் என் இடத்தைக் காலி செய்யாமற் போனால், உன் உயிரைக் குடித்து, உனது உடலைத் துண்டு துண்டாக ஆக்குவேன்,” என்று வீராவேசத்தோடு கூறினார். இத்தகைய பயங்கரக் கணவினின்றும் திடுக் கிட்டுப் பதைபதைத்துக் கணவிழித்துப் பார்த்துத் தான் கண்ட கணவினை யாவருக்கும் எடுத்துரைத்தான். தான் அப்போஸ்தலரைக் கணவில் கண்கூடாகக் கண்டதா கவும் தெரிவித்துத் தனக்கு முனிவர் பெருமான் கட்டளை யிட்டதை உடனே நிறைவேற்றி வைக்கு மாறு தன் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான். தாமஸ் முனிவரது இல்லத்தில் இருந்த தானிய மூட்கைகள் அரசன் பணியாட்களால் உடனே வெளி யேற்றப்பட்டன.

தாமஸ் முனிவரது பேரருளின் திறத்தால் பற்பல அற்புத சிகழ்ச்சிகள் இவ்விடத்தில் அடிக்கடி சிகழ்த்து வருகின்றன. இந்தத் தேவாலயத்தைக் கண்காணித்து வருகின்ற கிறிஸ்தவ மக்களுக்கு அங்கு விளையும் பாக்கு மரத்தோப்புக்கள் பல உண்டு. அவர்கள் அப் பாக்கு மரம் ஓவ்வொன்றிற்கும் ஒரு குரோட்ஸ் இத்தாவியச் செலாவணியை அவ்வரசு சகோதரர்கள் ஒருவரிடம் வரியாகக் கொடுத்துத் தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஏனைய வசதிகளும் அடைகிறார்கள்.

புனித அப்போஸ்தலரான தாமஸ் முனிவரது மரணம் பின்வருவாறு நடந்ததெனக் கூறப்படுகிறது :

ஒர் ஆசிரமத்தில் ஓய்வு பெற முனிவர் பெருமான் செல்லுங்கால், அங்கு அவர் பிரார்த்தனை செய்ய

உட்கார நேர்ந்தது. அப்பொழுது

|         |   |
|---------|---|
| முனிவர் | அங்காட்டில் <sup>1</sup> அமோகமாகத் திரிந்                               |
| மறைந்த  | துழுவும் மயில்கள், பிரார்த்தனை  |
| வரலாறு  | யில் ஈடுபட்ட முனிவரைச் சூழ்ந்து நின்றன. ‘காவுஇ’ <sup>2</sup> என்ற வகுப் |

பினைச் சேர்ந்த ஒரு விக்கிரக ஆராதனைக்காரன் அவ் வழியே சென்று கொண்டிருந்தான். அவன் அச்சமயம் குழுமிய மயில் கூட்டத்தைக் கண்டானே தவிர, அவைகளின் மத்தியிலே பிரார்த்தனையில் ஈடுபட்டு அமர்ந்திருந்த முனிவர் பெருமானைக் கண்டாரில்லை. மயில் ஒன்றினைமாய்க்கும் எண்ணைத்தோடு தன் வில்லீல் அட்பு தொடுத்து, அவ்வம்மை அம்மயில் கூட்டத் தின்மீது விடுத்தான். அந்தோ ! மயில்மீது எய்த அட்பு மறைந்து கிடந்த முனிவரின் விலாப் புறத்தில் சுருக்கெனப் பாய்ந்தது.<sup>3</sup> பிரானைபத்தான காயம் பட்டிருந்ததை நன்கு அறிந்து கொண்ட முனிவருக்கு, ஆண்டவர் தாக்கு அதுகாறும் காட்டிய கருணைப் பிரவாகத்துக்கு நன்றி செலுத்த மட்டுமே போதிய காலம் இருந்தது. உடனே ஆண்டவர் கையில் தம் இன்னுயிரை ஓப்படைத்தார்.”

மயிலாப்பூர்

<sup>2</sup> மாடு தின்னும் புலையர் வகுப்பினர்.

<sup>3</sup> மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்குக் கற்பித்த காரணம் போலும். மயில்+ஆப்பு+ஊர் : மயில் அம்பினால் ஆப்புண்ட ஊர் என்று பொருள் படுகிறதல்வா? மயில் பெருஞ்சு வாழ்ந்தால், ஆங்காடு வளம் கொழித்திருந்து என்பது இதனால் அறியப்படும்.

## 5. காயலும் குமரியும்

“காயல்<sup>1</sup> என்பது மிகப் பெரிய ஒரு கரம். அதை மாபர் நாட்டு மன்னர்களாக விளங்கிய நால்வர் காயல் களின் சௌகாதரனுகிய ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பெயர் பட்டினம் அஸ்தியர்<sup>2</sup> என்பதாம். அவனிடத் தில் பொன்னும் மணியும் மல்கி யிருக்கின்றன. தன்னுடைய நாட்டைப் பூரண அமைதி யுடன் பாதுகாத்து வருகிறான். இதன் காரணமாக,

<sup>1</sup> KAEL - காயல் என்பதைக் குறிக்கிறது. காயல் என்பது பாண்டிசாட்டைச் சேர்ந்த திருச்செந்தூர்க்கருகில் உள்ள குலசேகர பட்டினத்தைக் குறிப்பதாகும் என அறிஞர் சிலர் கருதுகின்றனர். அதற்கருகில் காயல் பட்டினம் என்ற உப்பளம்கொண்ட சிற்றூர் ஒன்று உண்டு. முதன் முதல் சிற்றூராயிருந்த பொழுது அதற்குக் காயல் என்ற பெயர் மட்டும் வழக்கியதாதல் வேண்டும். உப்பளங்களில் கடல் தீவரப் பாய்ச்சி, அதைச் சூரிய வெப்பத்தால் காயும் படி விட்டுவிடுவதால், அவ்வூர் காயல் என்ற பெயர் பெற்றது போலும். காயல் என்பதற்கு உப்பளம் என்ற பொருளும் உண்டு. அச்சிற்றூரே நகரமானபோது, பட்டினம் என்ற அடைமொழி பெற்றுக் காயல் பட்டினமாக ஆயிற்று. கடற்கரையில் உள்ளது பட்டினமல்லவா?

<sup>2</sup> Astiar-மாறவர்மன் குலசேகரபாண்டியன் என்று பேராசிரியர் சிலர் கருதுகின்றனர். திரையர் என்ற சொல் கடல் வழி வந்த மக்களைக் குறிக்கும் சொல்லாகும். பிறகு அதுவே பட்டப் பெயராகி, கடல் துறைமுகப் பட்டினங்களின் அரசனைக் குறிக்கவும் பயன்பட்டன. உதாரணமாக, இளங்திரையன் என்ற அரசன் பெயரைக் குறிப்பிடலாம். ஆகவே திரையன் என்னும் பெயர் பூண்ட அத்திரையன் என்ற பெயரே மார்க்கோ போலோ வால் இவ்வாறு திரித்து கூறப்பட்டிருக்கலாம் எனத் தேர்ந்து கிறது.

அய்நாட்டு வணிகர்களுக்கு இங்கர் தங்குவதற் குரிய இடமாக அவர்கள் விருப்பம் போல் அமைந்து விடுகிறது. அவ்வணிகர்களுக்கு அரசனால் நல்ல வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு வேண்டிய தேவைகளும் உடனுக்குடனையே செய்து கொடுக்கப்படுகின்றன. ஆகையால் மேலைத் திசையிலிருந்து ஆர்மஸ்<sup>1</sup> கிஸ்தி, <sup>2</sup> ஆதென்<sup>3</sup> மற்றும் அரேபியாவில் பல பாகங்களிலிருந்து வரும் கப்பல்கள் இதையே துறைமுகமாகக் கொள்கின்றன. மற்றும் தங்கள் கப்பலில் குதிரை முதலிய வாணிபப் பொருள்களைக் கொண்டிருக்குமது செய்கின்றனர். நாட்டு வியாபாரத்துக்கு இத்துறைமுகம் உகந்ததாகக் காணப்படுகிறது. இங்காட்டின் அரசன் செல்வாக்குள்ள நிலையில் முந்நூறுக்கு மேற்பட்ட மங்கையர்களை மாண்புதன் பாதுகாத்து வருகிறார்.

இங்கர மக்கள் யாவரும்-ஏன், பொதுவாக இந்தியாட்டுக் குடிமக்கள் யாவருமே-தங்கள் வாயில் தாம்பூலம்<sup>4</sup> என்னும் பெயர் கொண்ட தாம்பூலத்தின் இலைச்சருளை எப்பொழுதும் சுவைக்கும் பழக்கத்தை யுடையவர்களாகக் காணப்படுகிறார்கள். அதை அவர்கள் பழக்கத்தின் காரணமாகவும், அதன் சுவையில் ஏற்படும் மகிழ்ச்சி காரணமாகவும், இம்மக்கள் அவ்வாறு உபயோகப்படுத்துகின்றனர். அதை நன்றாக

<sup>1</sup> Ormus <sup>2</sup> Chisti <sup>3</sup> Aden

<sup>4</sup>Tambul-பாரசீக மொழியினின்று தயித் டாட்டுக்கு வந்த திரி சொல். தாம்பூலம் என மருவி வழங்குகிறது. வெற்றிலை என்ற பொருள்படும்.

மென்றதும் அதனால் உற்பத்தி செய்யப்படும் உமிழ் நீரை வெளியே துப்புவார்கள். உயர்ந்த சிலையில் இருப்பவர்கள் தாம்பூலத்தோடு பச்சைக் கற்பூரம், சாதிக்காய் முதலிய வாசனை தரும் பண்டங்களைச் சேர்த்துச் சுவைப்பர். அத்துடன் தாளிக்காத சண்ணும்பையும்<sup>1</sup> உபயோகப்படுத்துவார். இத்தகைய இன்பம்தரும் இனிய தாம்பூலம் உடலுக்கு மிக்க நன்மை பயக்கிற தென்று எனக்குப் பலர் சொல்லியிருக்கின்றனர்.

இருவனை மற்றொருவன் வெளிப்படையாக அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் இகழுவேண்டும் என்ற எண்ணத்துட இகழ்தற்குப் பயண்படல் னும் இருந்தால், அவன் முகத்தில் மற்றவன் இத்தாம்பூலம் மெல்லுவதால் ஏற்படும் உமிழ் நீரைத் துப்பி விடுவான்.<sup>2</sup> இவ்வாறு இகழப்பட்ட அவன் நேராக அரசன் முன்பு விரைந்து சென்று தனக்கு இகழ்ச்சி செய்த வரலாற்றினை ஏற்ற வண்ணம் எடுத்துக் கூறி, அந்த வன்மத்தைப் போர் முனையில் தீர்த்துக்கொள்வதாகக் கூறுவான். அதைக் கேட்ட அரசன் அவனுக்குக் கேடயமும், வானும் கொண்ட படைக் கலத்தைக் கொடுத்து அவர்களைப் போர் புரியுமாறு ஏவுவான். இந்த அதிசயப் போர், அவர்களில் ஒருவன் களத்தில் இறந்து போகுமளவும் நடைபெறும். இப்போரைக் காணப் பெருங்

<sup>1</sup> Quick - lime.

<sup>2</sup> இவ்வாறு துப்புதல் அருவருப்பை உண்டு பண்ணும் செயலாக இன்றும் கருதப்படுகிறது. கோபத்தில் சொல்லும் ‘முகத்தில் காறி’த்துப்புவேண் என்னும் சொற்களை ஓப்பிடுக,

கூட்டம் கூடும். ஆனால் வாளின் கூர் நுணியால் மட்டும் ஒருவரை ஒருவர் காயப்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமட்டும் உண்டு.

‘குமரி’<sup>1</sup> என்பது ஒரு நாடாகும். ஜாவாத்தீவி னின் ரும் பார்க்க முடியாத வடக்கிலுள்ள நட்சத்திரத் தொகுதியின் ஒரு பகுதியை குமரி இவ்விடத்திலிருந்து ஏறக் குறைய முன்னால் முப்பது மைலுக்குள்ளாக நாம் பார்க்க முடியும். அது தொடு வானத்திலிருந்து ஒரு மூழ அளவு உள்ளதுபோல் தோற்ற மளிக்கும். இங்காட்டில் விவசாயம் பெரும் பான்மையாக நடைபெறுவதில்லை. இங்குக் காடுகளும் அடர்ந்து பெருகின மரத்தொகுதிகளும் அதிகமாக இருக்கின்றன. இதன் காரணமாக, விலங்குகளுக்கும் -

<sup>1</sup> Komari. இந்தியாவின் தெற்குக் கோடியின் தொடக்கப் பாகம்ரன குமரிமூனையைக் குறிக்கிறது. இதைத் தாலமி என்பவர் பல நூற்றுண்டுகளுக்கு முன்னரே Promontarium Kumarie என்றழைத்தார். குமரிமூனை என்பதே Cape Kumarin என்றழைக்கப்பட்டு, கடைசியாக Cape Comorin என்றுயிற்று. பண்டைய சங்க இலக்கியங்களிலும் “குமரி” பல இடங்களில் வந்துள்ளது.

இக்குமரியை இவர் ஒரு நாடாகக் கருதுவது சிந்திக்கற்பாலது. இதனால் குமரியும் அதைச் சார்ந்த கடும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன என்பது தெரிய வருகிறது. இதையே,

“வேங்கடம் குமரித் திம்புளங் பெளவமென்று,  
இங்கான் கெல்லை தமிழது வழக்கே”

என்ற பழம் பாட்டால், குமரி மூனையின் இருப்பிடத்தையறியலாம்.

சிறப்பாக வானரங்களுக்கும்<sup>1</sup>. இது சூடியிருப்பாக உபயோகப்படுகின்றன. அவ்வானரங்கள் வடிவத்தில் பெரும்பாலும் மனிதனை யொத்தே இருக்கின்றன. உயரமும், முகச் சாயலும் அவ்வாறே அமைந்திருக்கின்றன. அவ்வானரங்களில் நீண்ட வாலுள்ள வானரச் சாதிகளும்<sup>2</sup> உண்டு. இவை முற்கூறிய வானர வர்க்கத்தினின் ரும் உடற் கூறுபாட்டில் வேறுபட்டனவே. இங்கே புலி, சிறுத்தை, வேங்கை முதலிய கொடிய காட்டு விலங்குகள் கணக்கின்றி வாழ்கின்றன.”

குமரிக்கோடு என்ற மலையொன்று இருந்ததாகவும், அதன் காரணமாகக் குமரியாறு (குமரித் தீம்புனல்) உண்டானதாகவும், பிறகு மலையையும் ஆற்றையும் சுற்றி நாடு உண்டாயிற்று எனவும், மலையும் ஆறும் சேர்ந்துள்ளதால் அங்காடு வளமிக்க நாடாக விளங்கிற்று எனவும் வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் அவைகள் யாவும் அழிந்து விட்டன என்பது,

“ப.: நுனி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்  
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

என்ற சிலப்பதிகாரச் செய்யுள்ளடிகளால் நன்கு அறியவாம்.

ஆகையால், குமரி நாட்டைச் சார்ந்த பெரும்பாலான பகுதிகள் மறைந்தொழிய, அம் முனைமட்டும் இன்றும் குமரிமுனை என்ற பெயரால் விளங்குகிறது என்பது போதரும்.

<sup>1</sup> Apes

<sup>2</sup> Long tailed monkey species - இராமாயணத்தில் கூறப்படும் வானர சேனையின் தோற்றத்தையும், அவை தோன்றும் இடங்களையும் இச்செய்திகளுடன் ஒப்பிடுக.

## 6. இலங்கை நாடும் ஆதாம் சிகரமும்

“அங்கமான்<sup>1</sup> தீவிலிருந்து புறப்பட்டுத் தென் மேற்குத் திசையில் ஆயிரம் மைல்கள் கடற் பயணம் செய்தால், செய்லான்<sup>2</sup> என்ற தீவு தீவின் கண்களில் தென்படும். இத்தீவு, அமைப்பு உலகில் காணப்படும் மற்றெல்லாத் தீவுகளைக் காட்டிலும் அளவிலும் இடப் பொருத்தத்திலும் சிறந்து விளங்குகிறதென்றே கூறுவேண்டும். ஆனால் இதற்குப் பன்னாருண்டுகளுக்கு முன் இதன் சுற்றுளவு மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். அப்பொழுது இதன் சுற்றுளவு 3600 மைல் என்று மப்பா - மண்டி<sup>3</sup> கூறுகிறது. இப்பொழுது இத்தீவின் சுற்றுளவு 2400 மைலாகக் குறுகியுள்ளது.

<sup>1</sup> Angaman - (Andaman) : அந்தமான் என்ற தீவின் தொகுதியாகும். சில பிரதிகளில் இத் தீவு, நங்கமான் என்றும், அங்காளியாளன்றும் பலவிதமாக உச்சரிக்கப்பட்டு ஏழுதப்பட்டிருக்கிறது. இப்பெயர் யாவும் அந்தமாளையே உணர்த்துகிறது என்பதில் சிறிதேனும் ஜயப்பாடு கிடையாது.

<sup>2</sup> Ceylon

<sup>3</sup> Mappa - Mandi - (Mappa Monde or The Map of the World) : அக் காலத்தில் நிலவி வந்த உலகப் படத்துக்கு மப்பா - மண்டி என்ற பெயர் இடப்பட்டிருந்தது. இலங்கை நாட்டிலும் பல கடல் கோள்கள் சிகிஞ்சிருக்கின்றன என்று இலங்கை வரலாறு கூறுகிறது. அதனால் மார்க்கோ போலோவின் காலத்தில் அவர் கண்ட இலங்கைத் தீவு முன்னர் பலரால் குறிக்கப்பட்டிருந்த அளவைவிடச் சிறியதாகக் காணப்பட்டது அக்கடல் கோள்கள், ஒன்றினுல்தான் என்பது தெரிகிறது. ४३४५०

கடவினின்று அடிக்கும் பெருஞ் குருவளிகள் இத்தீவில் உள்ள உயர்ந்த மலைகளை ஊடுருவிப் பாய்ந்து, அவைகளை உருத் தெரியாமலாக்கி, அம்மலைப் பாறைகளை ஒவ்வொன்றாகக் கடவில் தள்ளியிருக்கின்றன; அதன் காரணமாக மலைகளின் உயரம் குறைந்து, இயற்கை வளப்பழும் குறைவுபட்டுக் காணப்படுகிறது. முன்னர் இருந்த பெரிய உருவம் மாறி அம்மலைகள் இப்பொழுது சிறியனவாகக் காட்சியளிக்கின்றன. சுந்தர நாச<sup>1</sup> என்ற அரசனுல் இத்தீவு இப்பொழுது ஆளப்பட்டு வருகிறது.<sup>2</sup>

இத்தீவின் மக்கள் வீக்கிரங்களைத் தொழுகின்றனர். மற்றைய நாட்டினர்க்கும் தமக்கும் யாதொரு தொடர்பும் வைத்துக் கொள்ளாமல் சுதந்திர மாகவாழ்ந்து வருகின்றனர். ஆண்களும் சரி, பெண்களும் சரி, இடுப்பில் ஒருமுழுத் துண்டுடன் மட்டும் அரை

<sup>1</sup> Sander - Naz : சுந்திர நாச அல்லது சுந்தர நாச - சுந்திர வமிசத்தைச் சேர்ந்த அரசன் ஒருவன் அப்போது இலங்கையை ஆண்டுவந்தான் எனச் சொல்லப்படுகிறது. சுந்தர நாகன் என்பதை அவர் சுந்திர நாச என்று கூறுகிறார் போலும். செளங்திர பாண்டியன் வமிசத்தில் பிறந்தவனும், நாகர் குலத்தில் பெண் கொண்டவனுமாக இருந்ததால், சுந்தர பாண்டிநாகன் என்ற பெயரைப் பெற்றுன் போலும். மார்க்கோ போலோ வேறு ஓர் இடத்தில் சுந்தர பாண்டியனைச் “செந்தர் பண்டி” என்று அழைப்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இலங்கையை ஆண்ட மன்னர்களும் பாண்டிய வமிசத்தைச் சேர்ந்தவர்களே என்பது இதனால் அறியப்படும். அதுவும் அவர்கள் தமிழ் வேந்தர்களே என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

<sup>2</sup> இப்பொழுது - மார்க்கோ போலோவின் இலங்கைப் பிரயாணத்தின் போது.

சிர்வாண ஸ்லையில் தீரிந்துமல்கின்றனர். அவர்களுக்கு அரிசியும், என்னுமே முக்கிய விவசாயப் பண்டங்களாகும். என்னிலிருந்து என்ன்

**தீவின் மக்கள்** ஜையைப் பிழிஞ்தெடுத்து, அதை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்குப் பால், அரிசி,

மாமிசம் ஆகிய இவைகளே முக்கிய உணவுகளாகும். தென்னையிலிருந்தும் பனையிலிருந்தும் இறக்கப்பட்ட பதனியென்னும் நீரை உணவாகவும், பானமாகவும் உட்கொள்கின்றனர். இங்குக் கருங்காலி மரங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. இத்தீவு உலகில் மற்ற எல்லா இடங்களைவிட, அழகானதும், விலை உயர்ந்தது மான வைரம், வைடுரியம் போன்ற நவரத்தினங்களை உற்பத்திச் செய்கிறது. பச்சை வைரம், கெம்பு, கோடைகம், புஷ்பராகம், வைரம், வைடுரியம் போன்ற பற்பல உயர்க்க கற்கள் இயற்கையாகவும் கிடைத்தின்றன.

**இத்தீவின் அரசனிடம்**, அதுவரையில் யாவரும் பார்த்திராத மிகச் சிறந்த வைடுரியக் கல் ஒன்று

இருக்கிறதாகக் கூறப்படுகிறது.

**அரசனிடம் உள்ள அதிசய வைடுரியம்** அது ஒரு சாண் நீளமும், மனிதனின் கை அளவு கனமும் உள்ளதுமாக விளங்குகிறதாம். அதன் ஒளி கண் களால் பார்க்கமுடியாத அவ்வளவு

பிரகாசமாக இருப்பதாயும், அவ்வொளியின் அளவினை விவரித்துக்கூறமுடியாதென்றும், அக்கல் அனுவளவுக் குற்றமும் இல்லாதவாறு விளங்குகிறதென்றும் கூறப்படுகிறது. அவ்வதிசயக் கல் ஒளி விடும்போது, நெருப்பு “தகதக”வென எரிவது போன்று

தோற்றமளிக்கிற தென்றும், அதன் மதிப்பு இவ்வளவுதான் என்று எவராலும் இறுதியாகக் கணக்கிட்டுக் கூறமுடியாது என்றும் சொல்லப்படுகிறது. சினப் பேரரசர் குப்ளாய்கான் இத்தீவின் மன்னானுக்கு, அவனிடத்தில் உள்ள அவ் வதிசய வைடுரீயத்தை விலைக்குத் தர வேண்டுமென்று தூது ஒன்று அனுப்பினார். அதன் விலை ஒரு பெரிய நகர மதிப்பின் அளவாக இருந்தாலும், அதைத் தாம் விலை கொடுத்துப் பெற்றுக் கொள்வதாக அத்தூதுவர்களிடம் சொல்லி, அவ்வைடுரீயத்தை எவ்வாறுயினும் பெற்று வருமாறு அவர்களைத் தூண்டினார். அத்தூதுவர்கள் அவ்வரசனை அடைந்து, சினப் பேரரசர் கேட்டதைச் சொன்ன போது, அவ்வரசன் கூறியதாவது : “இப்பூரிய முழுவதும் உள்ள நிதியங்களைத் திரட்டிக் கொடுத்தாலும் இவ்வைடுரீயத்துக்கு ஈடாகாது; அவ்வளவு பொருள் கிடைப்பதாயிருந்தாலும், தான் ஒருக்காலும் இவ்வைடுரீயத்தை விற்கப் போவதில்லை; மற்றும் எந்த நிபந்தனையின் பேரிலும் இவ்வரிய மணியைத் தன் நாட்டினின்று வெளியே போக விடுவதில்லை; இது தன் முன்னோர்கள் மூலமாக அரசாங்கத்தினரால் பாதுகாக்கப்பட்ட பொருளாதலால், இதை எக்காரணத்தாலும் தான் இழக்கச் சம்மதிக்க முடியாது” என்னும் பொருள்படப் பதிலுமிருத்தான். இதனால், பேரரசர் குப்ளாய்கானுக்கு, அவ்வரிய வைடுரீயத்தைத் தமதாக்கிக்கொள்ள முடியாமலும், விலைக்குப் பெற முடியாமலும் போயிற்று.

இத்தீவில் உள்ளவர்கள் போர்செய்யும் திறமை கொண்டவர்களாகக் காணப்படவில்லை. மந்த புத்தியுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். அதனால்

அவர்கள் எப்பொழுதும் சாந்த முகத்தடனே காட்சி யளிக்கின்றனர்; போர் செய்வதற்கு ஆட்கள் தேவையாயின், பக்கத்து நாடுகளிலிருந்து பணத்தைக் கொடுத்துத் தேவைக்குத் தகுந்தவாறு மகமதியர்கள் வரவழைக்கப்படுகின்றனர்; சிறப்பான வேறு இயல்பை இங்குக் காணக்கூடாமையால், நாம் மாபர் நாட்டைப் பற்றிக் கவனிப்போம்.

(மாபர் நாட்டைப்பற்றி விவரமாகக் கூறிவிட்டு, மறுபடியும் இலங்கைத் தீவைப்பற்றி முன்பு தாம் சொல்ல மறந்துவிட்ட கருத்துக்கள் சிலவற்றை மார்க்கோ போலோ எடுத்துரைக்கிறார்.)

முன்னர் நான் இலங்கையைப்பற்றி விவரித்த விடத்துச் சில செய்திகளைக் கூற மறந்து விட்டேன்.

அவைக்களைக்கூருமல் மேலேசெல்ல  
தீவின் சிறந்த என் மனம் இடந்தரவில்லையாத  
சிகரம் லால், அவைக்களை இங்குக் கூறு  
கின்றேன். மற்றும், இச்செய்திகள்  
யாவும், என் னுடைய சொந்த நாடாகிய  
வெனிசு நகரத்துக்குத் திரும்பிச் செல்கையில் இங்குப்  
பார்த்துத் தெரிந்துகொண்ட அறிய செய்திகளாகும்.

இத்தீவில் செங்குத்தாயும், பெரும் பாறைகளால் உண்டானதுமான மிகப் பெரிய மலை<sup>1</sup> ஒன்று இருக்கிறது. இதன் உச்சியை அடையவே முடியாது.<sup>2</sup> அப்படி அடைய முயல்வதாக இருந்தால், இரும்புச் சங்கிலிகரண்டு, பின்னத்து, அதன் உதவியால் தான் உச்சியை யடையவேண்டும். இச்சங்கிலியின்

<sup>1</sup> Adam's Peak - அதாவது ஆதாம் சிரத்தைக் குறிப்பிடுகிறார். இப்பொழுது அதன் உயரம் 7352 அடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

<sup>2</sup> உயர்வு நவிற்சியாக அதன் உயரத்தை அறிய இவ்வாறு கூறுகிறார்.

உதவீயைக் கொண்டும் சிலர் இம்மலையின் உச்சியையடைகின்றனர். அவ்வுச்சியில், நம் வமிசத்தின் ஆதித்தங்கை எனப்படும் ஆதாம்<sup>1</sup> புதையுண்ட இடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்விடத்தில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இது சாரசன்<sup>2</sup> மக்கள் கூறும் வரலாறுகும்.

ஆனால் விக்கிரகத்தை ஆராதிக்கும் மக்கள் இம்மலை உச்சியில் சாகாமான் - பர்ச்சான்<sup>3</sup> என்ற மத குருவின் உடல் புதைக்கப்பட்டிருப்பதாகச் சாதிக்கின்றனர். இப் பெரியார் மிக்க புனிதத்தன்மைவாய்ந்தவராக இருந்தார் என்றும், இவர் ஏற்படுத்திய மதத்துக்கே இவர் ஆதி

<sup>1</sup> Adam - “பைபிள்” என்ற விவிவிய நூலில் விவிக்கப்படும் ஆதித் தங்கையான ஆதாம் என்பவரை மார்க்கோ போலோ இங்குக் குறிப்பிடுகிறோம்.

<sup>2</sup> Saracens-சிரியா (Syria) நாட்டு மக்மதிய மக்கள் இம்மலைக்கு அடிக்கடி யாத்திரையாக வந்து செல்வார். அவர்களுடைய வேதமாசிய குரானில் பின் வருமாறு குறிக்கப்பட்டுள்ளது :

கவர்க்கத்திலிருந்து மக்கள் கீழே தள்ளப்பட்டபோது, ஆதாம் என்ற ஆதித் தங்கை இலங்கை நாடாகிய செரன் தீபத்தில் (Seren Deep) விழுந்ததாகவும், எவாள் (Eve) என்ற ஆதாமின் மனையாள் அரேபியா நாட்டில் உள்ள ஜோடா (Joda) என்னும் இடத்தில் விழுந்ததாகவும் இதனால் தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால், Adam's Peak என்ற இம்மலைச் சிகரத்தின் பெயர் மக்மதியர்களாலும், போர்த்து கேசியர்களாலும் இடப்பட்டிருக்கவேண்டும் என ஆராய்ச்சி வல்லுனர் கூறுகின்றனர். வரலாறு எவ்வாறுயினும், ஆதாம் சிகரம் இன்றும் ஓர் முக்கிய யாத்திரைத் தலமாக அமைந்துள்ளது சிந்தனைக் குரியது. இவ்விடத்தில் மக்மதியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் மூவரும் ஒருங்கு சேர்ந்து வழிபாடு செய்வது போற்றந்துரியதாகும்.

<sup>3</sup> Sogomon-Berchan—சாக்கிய மூனி என்ற கொண்டா டப்படும் புத்தமத்தை உண்டாக்கிய புத்த பெருமானைக் குறிக்கும் ஓர் சொல்லாகும். பர்ச்சான் என்றால் டர்டாரியரின் மங்கோலிய மொழியில் “தேவன்” என்று பொருள்படும். ஆகவே

குருவாக விளங்கினார் என்றும் கூறப்படுகிறது. இவர் அத்தீவின் அரசனின் மகனுக்குப் பிறந்து, இளம் வயதிலேயே சுகபோகங்களையெல் மலையிது சென்ற லாம் துறந்து துறவறத்தை மேற் புத்தர் கொண்டார். இதையறிந்த இவர் பெருமான் சூரியை தந்தை விலையுயர்ந்த பொருளையும், பொன்னையும் ஈந்து, நல்ல அழகு வாய்ந்த பல மங்கையரை மணங்து இன்ப வாழ்வு நடத்துமாறு போதனை செய்தும், இவர் அவையாவும் நித்தியமில்லாத - விலையற்ற - நீர்க் குழமியிருப்பதை வாழ்வு என உதறித் தள்ளி, தமது உயர்ந்த கொள்கையினின்று சிறிதும் விலகவேயில்லை.<sup>1</sup> தூய துறவறப் பாதையிலேயே ஒழுகி வந்தார்.

அத் துறவறப் பாதையினின்றும் அவரை விலக்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், எதுவும் சிறிதும் பலனாளித்ததாகத் தெரியவில்லை. புத்த பெருமானின் சிறுவராயிருந்த அவ்வரசிளங்கின்னங்கள் சூரியன், ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமலே, தன்னாந் தனியாக இம்மலை மீது ஏறி, அங்குக் கடுந்தவம் இயற்றி, விரதம்

---

சாகாமான் பர்ச்சான் என்றால் சாக்கியமுனி தேவன் என்ற சொற்றெடுடின் சிதைந்த வடிவேயாகும். சாக்கியமுனி என்ற சொல்லியே சாகாமான் என்றைழக்கினார் மார்க்கோ போலோ.

ஆதாம் சிகரத்தில் கல்லால் செதுக்கப் பட்ட பாதம் உள்ளது. இதைப் புத்த தேவனுடைய திருப்பாதம் எனப் பெள்க்கர்கள் கூறுகின்றனர். இதை அவர் ஸ்ரீபாதம் (Sree Pud) என்ற பெயரால் அழைக்கின்றனர். மகமதியர்கள் இதை ஆதாமின் பாதம் (Adam's Foot) என்ற பெயரால் அழைக்கின்றனர்.

<sup>1</sup> இவ்வரலாறு புத்த பெருமானின் வரலாறே எவ்வளவு ஒத்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்க. புத்த பெருமான் இவற்கைக்கு வந்தது இதனால் தெளியப்படும்.

காத்து, எவர் கண்ணிலும் படாமல், தன் னுடைய ஊன் உடலீவிட்டுவிட்டு உயர்வுமிக்க புகழுடம்பு எய்தினார். விக்கிரக ஆராதனைக்காரர்களால் இவர் ஒரு ஞானியராகவும்<sup>1</sup> தவசியாகவும் கருதப்படுகின்றார். இவ்வாறு தன் அருமை மைந்தன் துறவறம் பூண்ட செய்தியினையறிந்த தந்தையான அரசன், மிகவும் மனம் நொந்து, பொன்னுலும், வெரத்தினங்களாலும் ஆன துமான தன் மகன் உருவும் போன்ற, பெரிய சிலை யொன்றினைச் செய்து, அதை மக்கள் தக்கபடி ஆராதிக்கு மாறு கட்டனோயிட்டான். விக்கிரக வழிபாட்டின் காரணம் இம்மாதிரியாகத்தான் தொடங்கிறது. ஜினால் சாகாமான் பர்ச்சான் என்ற தெய்வம் மற்ற எல்லாத் தெய்வங்களையும் விடச் சிறந்ததாகக் கருதப் பட்டு வருகிறது. இங்மெயிக்கை காரணமாக, பற்பல பாகங்களிலிருந்தும் மக்கள் பெருவாரியாகத் திரண்டு, புனித யாத்திரையாக, இம்மலையுச்சியில், இவர் புதையுண்ட புனித இடத்துக்குப் பயபக்தியோடு காணிக்கைச் செலுத்தக் குழுமுகன்றனர். அவ்விடத்தில், இத்துறவியார் உபயோகப்படுத்திய பாத்திரங்களும், இவரது கேசமும்<sup>2</sup>, பற்கள் சிலவும் பத்திரப் படுத்துவைக்கப்பட்டு, சிறந்த பூசாவிதிகளுடன், அவைகள் இங்கு வரும் யாத்திரிகள்களுக்குக் காட்டப்பட்டு வருகின்றன. இதற்கு மாருக, சாரசன் மக்கள், அச்

<sup>1</sup> போதி விருட்சத்தின் கீழ் கடுந்தவும் இயற்றிப் புத்தர் எனப் பெயர் பெற்ற வரலாறு ஈண்டு நோக்கற்பாலது. புத்தர் என்றாலே ஞானி என்றல்லவா பொருள்படும். பேளத்தமதம் இலங்கையில் அதிவேகமாகப் பரவினதற்குரிய சிறந்த ஒரு காரணத்தை இதனால் அறியலாமன்றே?

\* மயிர் முடி

சின்னங்கள், தங்கள் மத குருவான தீர்க்கதறிச் சூதாமுக்குச்சேர்ந்தனவென்றும், அதனால்தான் தாங்கள் பெருவாரியாக அம்மலையுச்சிமீது குழுமுவதாகவும் கூறுகின்றனர். எது எவ்வாறுயிலும், அம்மலைச் சிகரம் சிறந்த புனிதத் தன்மை பெற்ற இடம் என்பது யாவரும் ஒப்ப முடிந்ததொன்றும்.

சீனப் பேரரசராகிய குப்ளாய்கான், அம்மலைக்கு யாத்திரையாகச் சென்று திரும்பிய சில சாரசன் மக்களிடமிருந்து, நமது ஆதித் தீனப்பேரரசர் தந்தையின் புராதனச் சின்னங்பெற்ற பெளத்த களைப் பற்றிய மகிமையைப் பலவாறுக்க கேள்விப் பட்டு, அவைகளில் சிலவற்றைத் தாம் பெறவேண்டும் என்ற பேராவல் கொண்டு, செய்லான் நாட்டு அரசனிடம் இச் சின்னங்களைப் பெறும் உயர்ந்த நோக்கத்துடன், தூதுகோஷ்டி ஒன்றினை அனுப்புவித்தார். அவர்களும் அரசர் ஆணையைச் சிரமேற்றுங்கி, சங்கடமான இன்னங்கள் பலவற்றைக் கடந்து, கடுமையாக யாத்திரை செய்து, கடைசியாகத் தாங்கள் நாடிவந்த இடத்தை யடைந்தனர். அந்நாட்டு அரசனை அனுகி, தாங்கள் வந்த வரலாற்றினையுரைத்து, குப்ளாய்கான் விரும்பின பெளத்த சின்னங்கள் சில வற்றைத் தருமாறு வேண்டியதை வேண்டியவாறு அளிக்கும் பண்பாடு வேந்தர்க்கு உண்டல்லவா? இலங்கை வேந்தனிடமிருந்து புத்தரின் இரண்டு பெரிய கடைவாய்ப் பற்களும், சில கேசங்களும், மற்றும் சிவேதனங்கள் அடங்கிய, அழகும் வேலைப்பாடும் அமைந்த, பாத்திரம் ஒன்றும் பெற்றுத் தூதுவர் தம் நாடு திரும்பிச் சென்றனர்.

இவ்வாறு தமிழ்டைய தூதுவர்கள், கிடைக்க முடியாத அரிய புனிதப் பொருள்களுடன் யாத்திரையிலிருந்து திரும்பி பெளத்த வந்ததையறிந்த அச்சினப் பேரரசர் சின்னங்களுக்கு குப்ளாய்கான், தம் நாட்டு மக்கள் அளித்த மகத்தான யாவரையும் ஒருங்கு திரண்டு, வரவேற்பு நாட்டின் எல்லைக்குச் சென்று, அங்கிருந்தே அவர்களுக்குப் பெருவாரியான வரவேற்பளித்து, அப்பெரும் பெளத்த சின்னங்களைத் தமது அரண்மனைக்கு ஆரவாரத்தோடும் தக்கமரியாதைகளுடனும் எடுத்து வரக் கட்டளையிட்டார். அவ்வாறே அங்காட்டு மக்கள் யாவரும் ஒருங்கு கூடி, நாட்டின் எல்லைக்குச் சென்று, புனித யாத்திரையினின்று அரிய பொருள்களோடு வெற்றிகரமாகத் திரும்பிவரும் யாத்திரிக மக்களை உற்சாகமாக வரவேற்று, அவர்களுக்குத் தக்கமரியாதைகள் செய்து, அவர்கள் கொணர்ந்த அரும்பெரும் சின்னங்களைத் தலைமேற்றிருங்கி, ஆரவாரத்துடனும், கோலாகலத் துடனும், வாத்திய முழக்கத்துடனும், அரசர் வாழும் அரண்மனைக்கு எடுத்துவந்தனர். பேரரசர் முன்னிலையில் அவைகளைப் புனிதத் தன்மையோடு இறக்கி வைத்தனர்.

செய்லாணில் உள்ள மலையைப் பற்றிய வரலாற்றை இதுகாறும் கூறினேன். இனி மாபர் நாட்டுக்குத் திரும்பிச் சென்று, அங்கு உள்ள காயல் என்ற நகரத்தைப்பற்றிப் பேசவோம்.”

(இதன் தொடர்ச்சி முக்கிய அத்தியாயமான “காயலும், மரியும்” என்ற தலைப்பில் விவரித்துக்கொக்கப் பட்டுள்ளது.)

## 7. மசுலி நகரமும் லார் நாடும்

“மாபர் நாட்டைக் கடந்து, ஐந்நாறு மைல் நேர் வடக்காகச் செல்லுமிடத்து, மர்பிலி<sup>1</sup> அரசாங்கத்தை அடைவோம். அங்காட்டு மக்கள் வைரம் விக்கிரக ஆராதனை செய்பவர்கள். கொடுக்கும் நாடு சுதந்திரமாக வாழ்க்கை நடத்தி வாழ்கின்றனர். அவர்களுடைய முக்கிய உணவுகள் : அரிசி, மாமிசம், மீன், பழங்கள் முதலியன. இப்பிரதேசத்து மலைக்குகைகளில் தான் வைரங்கள் பெருவாரியாக உற்பத்தியாகின்றன. மழைக்காலங்களில் மலைச் சாரல்களில் மழை பெய்த விடத்து, அம்மழைநீர் மலைக்குகைகளிலும் பள்ளத் தாக்குக்களிலும் பெரும் விசையுடன் இறங்குகிறது. பிறகு அந்நீர்ப்பெருக்கு ஆரூகப்பெருகிச் சமுத்திரத்தில் கலக்கிறது. மலையிலிருந்து விழுந்த நீர் ஆற்றில் கலக்கும் இடத்தில் மக்கள் கூட்டமாகக் காத்திருந்து மலை மீதிருந்து மழையால் அடித்து வரப்பட்ட வைரக் கற்களைப் பொறுக்குவார்கள். வண்டல் மண்ணேஞ்சு வைரங்களும் சேர்ந்து அடித்து வரப்படுவதால், மண்ணளத்தைக் காணவும், வைரக்கல் தனத்தைப் பெறவும்

<sup>1</sup>Murphili or Monsul-மசுலிப்பட்டினம் என்றதன் பலபடியாகத்திரிச்சத பெயர். மசுலி (Machuli) என்பது மசுலி என்று யிற்று. இதை Mansul அதாவது மன்குல் என்ற பெயராலும் அழைத்தனர். எவ்வாறுயினும் இது மசுலிப்பட்டினத்தையே குறிக்கிறது. அக்காலத்தில் இங்கரம் தெலிங்கானா (Telingana) நாட்டைச் சேர்ந்ததாயும், கோல் கொண்டா (Golconda) என்ற பிரதேசத்தையுடையதாயும் இருந்தது. கோல்கொண்டா என்ற இடம் வைர உற்பத்திக்குப் பெயர்பெற்ற இடமாக விளங்கியது.

பெருவாரியாக மக்கள் அச்சந்திப்பில் கூடி நிற்கின்றனர்.

வைரம் எடுப்பதற்குப் பின் வரும் முறைகையாளப் படுகிறது:

கோடை காலத்தில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் பொழுதும், மழை இல்லாத காலத்தும் வைரத்தைப் பொறுக்கும் தொழி வைரம் எடுக்கும் வில் ஈடுபட்ட வணிகர்கள் அம் முறை மலைமீது மிக்க ஆயாசத்துடன் பிரயாசப்பட்டு ஏறுவார்கள். அம் மலையில் ஊர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான பாம்புகளினின்றும் தங்கள் உயிரைப் பாதுகாத்துச் செல்ல வேண்டும். அம்மலையுச்சிக் கருகில் ஆழமான பள்ளத் தாக்குகளும், அவைகளில் பற்பலகுகைகளும், அக்குகைகளுக்கு மேலாக செங்குத்தான் கற்பாறைகளும் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அக்குகைகள் போன்ற பெரும்பாழிகளில்தான் வைரங்கள் பெருவாரியாகக் குவியில் குவியல்களாகக் குவிக்கப்பட்டிருக்கின்றன என்று அவ் வணிக மக்கள் கூறுகின்றனர். வாழையும், வைரமும் உள்ள இடங்களில் பாம்பின் நடமாட்டம் அதிகம் இருப்பது இயல்பன்றே! ஆகவே, இவ்விடத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருத்தலால், அவைகளைத் தங்களுக்கு இரையாக்கும் நோக்கத்துடன் கருடப் பறவைகளும், சிலவகைப் பருந்துகளும் அப்பாழிகளில் தங்கள் கூடுகளைக் கட்டி, அவைகளில் வாழுகின்றன. வைரக் கற்களைச் சேகரிக்க மலையிலைச் செல்லும் வணிகர், கொடுமை மிக்க அக்குகை வாயில்களில் இன்று, இதற்காகக் கொண்டுவந்திருக்கும் மாமிசத் துண்டுகளைச் சிறுசிறு துணுக்குக்களாக

நறுக்கி அவைகளை அக்குகைகளில் வீசி எறிவார்கள். அம்மாமிசத் துனுக்குகளைப் பொறுக்கப் பறவை களும், கழுகுகளும் அங்குப் பறந்து அத்துனுக்குக் களைத் தங்கள் மூக்கினால் கொத்திக்கொண்டு, சீரவென அக்குகைக்கு மேலாகப் பறந்து சென்று, மலைமீது காணப்படும் மரங்களிலோ, கற்பாறை மீதோ உண்ண உட்காருகின்றன. அங்கு வந்து காத்துக் கொண்டிருக்கும் வணிகப் பெருமக்கள் அப்பறவைகளைப் பலவித ஒசைகள் ஏழுப்பித் துரத்திலை, அவைகள் இவ்வோசையைக் கேட்டவுடன், தங்கள் அலகில் சிக்கவைத்திருக்கிற மாமிசத் துண்டைக் கீழே போட்டு விட்டுப் பறந்து சென்று விடுகின்றன. எண்ணெயும் கொழுப்பும் தடவிய அம்மாமிசத் துண்டுகளில், மலைக்குகையினுள் இருக்கும் வைரக் கற்கள் மிகுதியாக ஓட்டிக் கொண்டிருக்குமாதலால், அவைகளை அவ்வணிகர்கள் உடனே பிரித்தெடுத்துப் பொறுக்கி வைத்துக் கொள்வார்கள்.<sup>1</sup>

ஆனால், அவர்கள் அப்பறவைகளை ஓட்டுவதற்குள் அவைகள் அம் மாமிசத் துனுக்குக்களைத் தின்று விழுங்கி விட்டிருந்தால், அப்பறவைகளைக் குறிப்பாக அடையாளங் கண்டுகொண்டு, அவைகள் இரவில்

<sup>1</sup> இம்மாதிரியாக வைரம் பொறுக்கப்படும் வரலாறு ஒன்று “சிந்து பாத்” என்ற நூலில் காணப்படுவது ஈண்டு கோக்கற் பாலது. “சிந்து பாத்” அராபிய நாட்டுக் கதைகளில் ஒரு பகுதியாகும். அப்பகுதி ஒன்பதாம் நூற்றுண்டு முதல் பதினெட்டாம் நூற்றுண்டு வரையில் அரபு மக்கள் வழக்கில்காணப் பட்ட கதைகளைக் கோவைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியாகும். பராசிகமன்னன் ஒருவனுக்கு ஆயிரம் இரவுகளாக மங்கையெருத் தியால் அக் கதைத் தொகுதி கூறப்பட்டதாகச் செய்திகள் தெரி விக்கின்றன. அதனால் தான் அவைகளுக்கு Arabian Night's Stories என்று பெயரிடப்பட்டன. இதன் விரிவை எனது “சிந்து பாத்” என்ற நூலில் காணக.

எங்குச் செல்கின்றன என்று கண் கொட்டாமல் பார்த்து இன்று, அவைகளைப் பின் தொடர்ந்துசென்று, எம்மரத்தில் அன்று இரவு தங்குகிறதோ அம்மரத்தின் அடியில் அடுத்த நாள் காலை வைரயில் காத்திருந்து, அவைகள் போடும் எச்சங்களைக் கணிஞ்று, அவைகளிலிருந்து வெளிப்படும் வைரக் கற்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்வார்.

இவ்வாறு இன்னவ்கள் பலவற்றைக் கடந்து சென்று, மதிப்பிற்குரிய வைரக் கற்களைப் பொறுக்கி எடுத்து, அவைகளில் மிகச் சிறந்தவைகளைச் சீனப் பேரரசர் குப்ளாய்கானுக்கு வீற்பதற்காக எடுத்துச் செல்கின்றனர். மற்றும் சில கற்கள், அங்நாட்டுப் பிற அரசர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் மிகுந்த விலைக்கு வீற்கப்படுகின்றன. இதன் காரணமாக, கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் வைரக் கற்கள் முதல் தரமான வைரங்களாக இருப்பதில்லை. நல்ல வைரங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி அரசர்க்கே உண்டல்லவா?

இங்நாட்டில், மற்ற இந்திய நகரங்களில் தயாரிக்கப்படும் துணிகளைவிடச் சிறந்த முறையில் துணிகள் தயாரிக்கப் படுகின்றன<sup>1</sup>. இவர்களுக்கு விடம் ஆடுமாடுகளின் மந்தைகள் நல்வளம் ஏராளமாக இருக்கின்றன. உலகத்திலேயே பெரியதாக மதிக்கத் தகுந்த இச் செம்மறியாட்டு மந்தைகளின் கூட்டங்

<sup>1</sup> இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரமாக மலையாளக் கடற்கரையில் உள்ள கோழிக்கோடு என்னுமிடத்தில் Calico என்று உற்பத்தி செய்யப்படும் துணி மார்க்கோ போலோ காலத்திலிருந்தே மிக்க பெயர் பெற்றிருந்தது. மகுவிப்பட்டினத்தில் தயாரிக்கப்பட்ட துணி வகைகளுக்குச் சின்செஸ் (Chintzes) என்ற பெயர் வழங்கிவந்தன. இவ்விடமும் துணிகள் உற்பத்தி செய்வதற்குப் பெயர் பெற்ற இடமாகும். இங்கு மிக மெல்லிய மஸ்லின் ஆடைகள் போன்ற வகைகளையும் தயாரித்தனர். Calico துணிகள் அவைகளைவிடச் சிறிது முரட்டு வகையினைக் கேள்வன வேன்று கருதப்பட்டுவந்தது.

கனு, மெல்லாவித உணவுப் பண்டங்களும், விவசாயப் பொருள்களும் அளவின்றிக் குவிந்து கிடக்கின்றன.

கீர்த்திபெற்ற அப்போஸ்தலர் தாமஸ் முனிவரின்<sup>1</sup> புத உடல் புதைக்கப்பட்ட இடத்தை<sup>2</sup> விட்டு, மேற்கு முகமாகச் சில மைல் சென்ற லார் நாட்டு விடத்து, நீங்கள் லார்<sup>3</sup> என்றழைக் மக்களின் கப்படும் நாட்டின் எல்லைக்குள் பண்பாடு நுழைவீர்கள். இவ் விடம்தான், இந்தியாவின் பல பாகங்களில் வாழும் அந்தணர்களின் ஆதிகாடாக விளங்கி வந்தது. இவ்வந்த

<sup>1</sup> Saint Thomas the Apostle.

<sup>2</sup> San Thome.

<sup>3</sup> Lar - லார் எனப்படும் நாடு எதுவென்பது இன்றும் மயக்கமறத் தெளிவாக விளங்கவில்லை. இச்சொல் காஞ்சிபுரம் என்னும் புண்ணியத் தலத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்தைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இதைத் தொண்டை மண்டலம் என்ற பெயரால் அழைத்தனர் கலிங்கத்துப்பரணி ஆசிரியரும், பிறரும்.

“தொண்டை யர்க்கரசு முன்வ குஞ் சுரவி  
துங்க வெள்விடை உயர்த்த கோள்  
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு  
மால்க விற்றின் மிசை கொளவே”

(கலிங்கத்துப்பரணி - 364.)

என்ற ஆடிகளில் தொண்டை நாடு குறிக்கப்படுகிறது. இப் பரணி பதினேராம் தூற்றுண்டில் சயக்கெண்டாராசல் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் (1078—1118) இயற்றப்பட்ட தென்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுவர்.

ணர்களில் பெரும்பாலோர் வாணிபங்கு செய்யும், தொழிலை மேற்கொண்டிருக்கின்றனர்.<sup>1</sup>

இவ்வணிகப் பெருமக்கள் நாணயமும் நேர்மையும் வாய்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தம் இன்னுயிர் போவதாக இருப்பினும், பொய் என்ற சொல்லே இவர்கள் நாவினின்று வெளிவராது. எவ்வித இலாபத்தை அடைய நேர்ந்தாலும், அதற்காக ஒரு பொய்யேனும் கூறச் சம்மதிக்கமாட்டார்கள். மற்றவர்

இந்த லார் நாட்டில் தான் அந்தனர் குழுக்கள் அதிகமாகக் காணப்பட்டன. அக்காலத்தில் காஞ்சிபுரம் மிகக் குகழ் படைத்தச்சரமாக விளாதிற்று. அவ்விடத்தில் சிறந்த கோயில் களும், சைன மடாலயங்களும் பெருகி இருந்தன. சர்வகலாசாலை ஒன்று மிகச் சிறந்த முறையில் நடத்திவரப்பட்டதென வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

மழுர சன்மன் என்ற பேரறிஞர் முதலில் காஞ்சிச் சர்வகலாசாலையில் படித்துக் கலைகளில் பாண்டித்தியம் அடைந்து, பிறகு நாலட்டா சர்வகலாசாலைக்குப் போத்தராகப் போனதாகச் சரித்திர வரலாறு சான்று பகர்கின்றது. இதனால் காஞ்சியிலிருந்த சர்வகலாசாலையின் மகிழை ஒருவாறு உய்த்துணரப்படும்.

லார் (Lar) எனப்படும் நாடு பாலாது (Palar) வழிக் தோடும் நாட்டைக் குறித்து நின்றது. மொழிபெயர்ப்புத் தவறு தலாலும், காலயிகுதியினாலும், பாலாத்தில் உள்ள பா என்னும் சொல் கெட்டு, லார் என்ற சொல் மட்டும் எஞ்சி நின்றது. ஆகையால் பாலாது வழிந்தோடி வனம் கொழிக்கும் நாட்டையே இங்கு லார் எனக்குறிப்பிடுகிறார் எனக் கொள்வது இயைபுடையதே.

<sup>1</sup> இது வாணிபங்கு செய்யும் வைசியர்களையும், தன வணிகப் பெருமக்களையும் குறிக்கும். Brahmins (அந்தனர்) என்ற சொல்லையும், Banians (பனியாக்கன் - அதாவது வியாபாரிகள்) என்ற சொல்லையும் வித்தியாசம் தெரியாது உபயோகித்திருப்பதற்கு, அந்தனாறப் பற்றிய ஒருவித மயக்கம் இவ்வதிகாரத்தில் ஏற்பட்டுள்ளது. Brahmins என்ற ஆங்கிலச் சொல்லை Banians என்ற வியாபாரியின் சொல்லாக மாற்றிவிட்டது மொழிபெயர்ப்பாளரின் கூத்திற்கும்.

களின் பொருள்களைத் தீய வழிகளில் தமதாக்கிக் கொள்ளும் முறைகளால் ஏற்படும் தீமைகளைக் கண்டு அஞ்சம் நெஞ்சம் படைத்தவர். மற்றும், இவர்கள் ஒரே மனைவியுடன் வாழ்ந்து, இல்லறத்தை நல்லறமாக உட்கி மன சிறைவுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்காட்டுக்குப் புதியவனுக வந்த வணிகன் ஒருவன் இவர்களிடத்திற் தன்னுடைய வியாபாரப் பொருள்களை விட்டுச் சென்ற விடத்தும், இம்மக்கள் அப்பொருள்களை ஏற்றுக் கொண்டு, பத்திரமாகப் பாதுகாத்து, அவைகளை அவனுடைய சம்மதத்தின் பேரில் நன்முறையில் விற்று, அதனால் வரும் பொருள் முழுவதையும் அவனிடம் ஓப்படைப்பர். இவர்கள் செய்யும் இவ்வுதவிக்கு யாதும் கைம்மாறு கருதி நிற் பார் எவரும் இல்லை. அவர்களே கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களேயன்றித் தாங்களே கைநீட்டிக் கேட்கும் முக்கம் இவர்களிடத்தில் கிடையாது. இவர்களில் பெரும்பாலோர் ஊன் தின்பர். காட்டுச் சாராயமும் குடிப்பதுண்டு. ஆனால் எவ்வுயிரையும் தங்கள் கைகளில் ஆல் கொல்வதில்லை. உண்ணும் ஊனை மகமதியர்களிட மிகுந்து பெறுகின்றனர். அல்லது கசாப்புத் தொழி ஆக்கு அவர்களைப் பணியாளர்களாக அமர்த்திக் கொள்கின்றனர்.

அந்தணர் என்பவர்கள் மற்றவர்களினின் றும் அவர்கள் அணிந்துகொள்ளும் பூஜையாலால் அறியப்படுகின்றனர். அப்புனுால் கணமான கயிற்று வடத்தால், திரிக்கப்பட்டு, தோளில் மாட்டிக் கை வழியாகக்

கொண்டுவரப்பட்டு, மார்பிலும் முதுகிலும் தெளியும் படியாக அணியப்படுகின்றது.<sup>1</sup>

இங்காட்டு அரசன் மிக்க அதிகாரம் படைத் தவணக விளங்குகிறான். உயர்ந்த வரத்தினங்களையும்

முத்துக்களையும் தான் அணிவலார் நாட்டு தில் மிக்க பெருமை கொள்கின்

அரசன் ரூன். மாபர் நாட்டு வணிகப் பெருமக்கள் இவணிடத்தில் உயர்ந்த

வரத்தினங்களைக் கொடுத்து, அதற்கோர் குறைந்த விலையைக் கூறிச்சிற்பது வழக்கம். உயர்ந்த வரத்து அங்களுக்கு அவர்கள் கூறும் விலை மிக்க நியாயமான விலையாக அங்காட்டு அரசனுக்குத் தோன்றும். ஆகையால், அவன் அவர்களுடைய நேர்மையை வியந்து, அவர்கள் கூறும் விலைக்கு அடையாக இரட்டிப்பான விலையைக் கொடுத்து அங்கவரத்தினக் கற்களைப் பெற்றுக் கொள்வான். அவ்வுயர்ந்த விலையை அவ்வரசனே மகிழ்ந்து கொடுப்பான். அவர்களுடைய சொற்களின் உண்மையில் அவ்வளவு நம்பிக்கை அவ்வரசர் பெருமாலுக்கு உண்டு. இவ்வாரூகக் கூடுதலான விலை கொடுத்து வரத்தினங்களைப் பெறுவதால், பல்பல வணிகப் பெருமக்கள், அவ்வரசனிடம் போட்டு போட்டு வரத்தினங்களை விற்க முன் வருவார்கள். இதன் காரணமாக, இங்காட்டு அரசனிடம் மிக்க விலை யுயர்ந்த மணிகள் பலவற்றைக் காணலாம். அவற்றை அணிந்து கொள்வதிலும் இங்காட்டு அரசன் பெருமிதம் அடைகின்றான்.

<sup>1</sup> வெளி வேடத்தால் அறியப்படும் அந்தணர்களைக் குறிப்பிட்டுருப் போலும், ஒழுக்கத்தில் சிறந்த அந்தணர்களைப் பற்றியாதும், கூறுது விட்டிருப்பது, அத்தகையவர்களுடன் பழகும் சமயம் கிடைக்காமல்யாலேயே என்பது தெளியப்படும்.

வார் நாட்டு மக்கள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள். மற்றும் இவர்களுக்குப் பில்லி, சூனியம், முதலிய வைகளிலும் தேவதைகளின் கோப தாபங்களிலும் பலத்த நம்பிக்கை நம்பிக்கை உண்டு. இவர்கள் யாதாவது ஒரு பண்டத்தை விலைக்கு வாங்க வேண்டுமென்றால், உடனே வெயிலில் நின்று, சூரிய ஒளியினால் பூமியில் விழும் தங்களுடைய நிழலின் நீளத் தைக்கவனிப்பார்கள். அந்நிழலின் நீளம் வேண்டிய அளவினாக இருந்துவிட்டால், அன்று அப்பண்டத்தை உடனே வாங்கிவிடுவார்கள். இன்றும், இவர்கள் பண்டங்களை விலைக்கு வாங்கும்பொழுது, அவ் வங்காடியின் சுவர்களின்மீது ஒடும் பல்வியை கோக்கு வார்கள். அப்பல்லி போகிற திசையைக் கூர்ந்து கவனித்து, எத்திசையினின்று சத்தமிடுகிறது என்று காது கொடுத்துக் கேட்பார்கள். பல்லி சொல்லும் பலனை ஆராய்ந்து அவ்வணிகர்கள் தங்கள் அன்றைய வியாபாரத்தை அதற்கேற்றவாறு முடித்துக் கொள் வார்கள்.<sup>2</sup>

<sup>1</sup> இங்காட்டில் இன்றும் “பல்லி விழும் பலன்” “பல்லி சொல்லுக்குப் பலன்” “கெளளி வாக்கு” என்று பற்பல விதமாகப் பல்லிக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட்டிருக்கிற தல்லவா? மார்க்கோ போலோ காலத்திலும் இத்தகைய நம்பிக்கை வலுத்திருந்தது. அவர் பல்லி போன்ற பிராணி ஒன்றைக் குறிப்பிட்டு, அதை டாரண்டூலா (Tarantula) என்றழைக்கிறார். (Tarantula) என்றால் சிலங்கி போன்ற ஒரு பூச்சி என்று இலத்தின் மொழியில் பொருள்படும். ஆனால் இந்தியாவில், அதுவும் தமிழ் கட்டில், சிலங்கி போன்ற சுவரில் ஒடக்கூடியது பல்லி ஒன்றே வல்வார? ஆதவால் Tarantula என்பதற்குப் பல்லி என்றே பொருள் கொள்வது பொருத்தமானது.

இன்னும் வீட்டிலிருஞ்சு இவர்கள் வெளிக்கிளம்பும் பொழுது, யாராவது தும்மும் சப்தத்தைக் கேட்டால், உடனே இவர்கள் திருப்பத் தம் வீட்டுக்குள் சென்று உட்கார்ந்துவிடுவர்.<sup>1</sup> இவர்கள் உண்ணும் விஷயத்தில் அறிக்கீடுகளைக் கணக்காகவே இருப்பர். அதன் காரணமாக இவர்களில் பெரும்பாலோர் மிக்க முதிர்ந்த வயது அடையுமளவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய பற்கள் உறுதியாகவும், வெண்மையாகவும் காணப்படுகின்றன. இன்னும், இவர்களுக்கு இத்தகைய உறுதிவாய்ந்த பற்கள் இருப்பதற்குக் காரணம், இவர்கள் பச்சிலை போன்ற சுருள்களை மென்று தின்கிறார்கள்.<sup>2</sup> அப்பச்சிலை, சீரணத்தை விருத்தி செய்து, உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

இங்நாட்டு ஆதிவாசிகளிடையே, ஆசாரமும் அனுட்டானமும் மிக்க திங்குவிலை<sup>3</sup> என்ற ஒரு சாரார், தங்கள் தெய்வத்தின்மீது அதிதீவிரத திகம்பர் பக்திகொண்டு, சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வாழ்க்கையை

<sup>1</sup> இச்சுனம் இன்றும் கடைமுறையில் பலரால் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்கூடு. நல்ல காரியம் நடக்கும்போது, தும்முதலை அபசகுனமாகக் கருதுவது எம் நாட்டு மரபு. திருமணசிழாவில் “தாலி மேளம்” என்று மேளத்தில் பேரோகை எழுப்பிவது, தாலி கட்டும்போது தும்முதல் முதலிய அபசகுனங்கள்காலில் விழாமல் இருப்பதற்காகத்தான் அல்லவா?

<sup>2</sup> தாம்பூலம் என்ற வெற்றிலைச் சுருளை இங்குக் குறிப்பிட விரும். முன்பு மற்றொர் இடத்திலும் அவர் இதையே குறிப்பிட்டு கோக்கத்தக்கது.

<sup>3</sup> Tinggi-திகம்பர் என்ற சொல்லின் சிநைவு. உடம்பிக் கூடையில்வரது கிர்வாண நிலையில் இருப்பவரைத் திகம்பர் என்ற சொல்லால் அழைக்கின்றோம்.

நடத்துகின்றனர். இவர்கள் தங்கள் உடலில் உள்ள யாதொரு உறுப்புக்களையும் மூடாமல் ஸிர்வாண சிலையிலேயே ஊரெங்கும் திரிவார்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம், “தாம் பிறக்கும்போது ஸிர்வாண சிலையிலே தானே பிறந்தோம். அதற்கு ஏன் அவமானப்பட வேண்டும்?” என்பதே.

இங்ஙாட்டு மக்கள் எருதினுக்கு மரியாதையும் வணக்கமும் செலுத்துவார். தங்கள் நெற்றியில் அத் தகைய எருதின் வடிவமான பித் தீறு தனையால் செய்த உருவம் ஒன்றிதல் நைத திலகமாக அணிந்து செல்லும் வழக்கம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். எருதுகளின் எலும்புகளைப் பொசுக்கிப் பொடியாக்கி, அதனால் கிடைக்கும் சாம் பலினால் தங்கள் உடலில் பல்வேறு பாகங்களில் பூசிப் பிரகாசமடையச் செய்கின்றனர். தங்கள் நண்பர்களைச் சந்திக்க நேர்க்கால், அவர்களுடைய நெற்றியிலும் இவ்வாறு தயாரித்த நீற்றை இட்டு மகிழ்வார்.

இங்ஙாட்டு மக்கள் எவ்விதப் பிராணிகளையும் கொல் வதில்லை; அவற்றின் உயிரை வாங்கப் பிரியப்படமாட்டார்கள். ஈ, கொசு, எறும்பு, தீவ பேன் முதலிய புல்லிய பிராணிக்காருண்யம் ஸிடமும் கருணை ஸிறைந்த மனத் தோடு நடந்துகொள்வார். அச்சிறு பிராணிகளிடத்தும் ஆத்துமா ஒன்று இருக்கிறது என்ற கொள்கை இவர்களிடம் வஹுத்துக் காணப் படுகிறது. காய்கறி, கிழங்குகளையும், பச்சையாகச் சாப் பிடாமல், நன்றாக உலர்ந்த பிறகே அவைகளைப் பயன்

படுத்துவார்கள். ஏனெனில் மரம், செடி, கொடி முதலிய தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற கொள்கையால் அவ்வாறு செய்வர். இவர்கள் கரண்டியையோ<sup>2</sup> தட்டுக்களோயோ<sup>3</sup> உபயோகப்படுத்தாமல், வாழூச் சருகுகளின் மேல் உணவைப் பரப்பிவைத்து உண்டு வாழ்வர்.<sup>4</sup>

இங்காட்டு மக்கள் தங்கள் இயற்கை வசதிகளை நிவர்த்திக்க - மலங்கழிக்கக் - கடற்கரைக்குச் சென்று, அங்குள்ள மணலில் தாங்கள் வெளியிட்ட கழிவுப் பொருளை, நாலாபக்கங்களிலும் பரப்பி விடுவார்கள். அம்மலத்தில் உற்பத்தியாகும் கிருமிகளைத் தடுப்ப தாகவும் அதற்குத் தகுந்த காரணங் கற்பிப்பர்.<sup>5</sup>

இவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து வருகின்றனர். வெறும் கட்டாந்தரையில் படுத்துறங்கினாலும்,

|                            |   |
|----------------------------|---|
| இவர்களில் முறையோடு வாழ்தல் | சிலர் நூற்றைம்பது வருடங்கள் வரை உடல் நலத் தோடும், உற்சாகத் தோடும் வாழ்ந்து வந்ததாகவும் அறிகின் நேர். இதற்குக் காரணம் இவர்களுடைய சியமமும், |
|----------------------------|---|

<sup>1</sup> இப்பாத்தில் வாழ்ந்து வந்த சமணர்களாலிய சௌங்களைக் குறிப்பிடுகிறார் போலும்.

<sup>2</sup> Spoons      <sup>3</sup> Platters

<sup>4</sup> இத்தகைய பழக்கம் இன்றும் நம் நாட்டில் பலரிடம் ஏனைப்படுகிறது. Leaves of Adam's Apple- இதைச் சிலர் மாநார இலை என்றும், வாதுமை இலை என்றும் பலவாறு கூறுவர். நீர் வளமும் நிலவளமும் மிக்குள்ள தென்னாட்டில் வாழூச் சருகை உபயோகப்படுத்தாத விடே இருக்க முடியாது.

<sup>5</sup> இச்செய்திகள் எவ்வளவுதாரம் உண்மை என்று நிச்சய மாக்க கூறமுடியாது. இவைகள் யாவும் அவர் கேட்ட செய்தி காாக இருந்தல் வேண்டும். கேட்கப்படும் செய்திகளில் மயக்கம் ஏனைப்படுவது இயற்கையே.

கட்டுப்பாட்டுக்குப்பட்ட பழக்க வழக்கங்களும், மிதமான ஆகாரத்தைப் புசித்தலும், முறை தவருது நடத்தலுமாம். இவர்கள் இறந்தால், இவர்களுடைய உடல் புழுக்கங்கு உறைவிடமாக ஆக்கப் படாமல், உடனே கொளுத்தப்பட்டு விடுகின்றன.

இவ்வொரு நாட்டு மக்களின் வாழ்க்கையும் எவ்வளவு விசித்திரமாக உள்ளது? இவ் வாழ்க்கை வரலாறுகளை கற்பாரது உள்ளத்தைப் பண்படுத்தி விற்கும் ஒப்பற்ற மந்திரக் குளிகைகள்லவா?

## 8. கெளளமும் மலையாளமும்

“மாபர் என்னும் நாட்டை விட்டகன்று, ஜங்நாறு மைல் தென்மேற்காகப் பிரயாணம் செய்தால், நீங்கள் கெளளம்<sup>1</sup> என்னும் பிரகெளள நாட்டின் தேசத்தை யடைவீர்கள். அநேகவளம் கிறிஸ்தவர்களும், யூதர்களும் இதைத் தங்களது உறைவிடமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வூர் அரசன் மற்ற எந்த அரசனுக்கும் அடங்கி நடந்து கப்பம் கட்டு பவன் அல்லன். இங்கே சந்தனமரங்கள்<sup>2</sup> நிறைய வளர்கின்றன. இங்கே காட்டுப் பிரதேசத்திலும், நாட்டினுள்ளும் மிளகு பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது.

<sup>1</sup> Koulam or Coulam - போர்த்துகேசியர் இந்தியாவின் மேற்குக் கரையில் வந்திறங்கியபொழுது, இவ்வூர் மிக்க பிரசித்தி யடைந்திருந்தது. இப்பொழுது இது, தன்னுடைய சிறப்பினை அருகில் கிளம்பிய அஞ்செங்கோ (Anjengo) என்ற ஊருக்கு அளித்துத் தனித்து நிற்கின்றது. இங்காடு தற்காலக் கோழிக் கோட்டிற் கருகில் உள்ளது. இவ்விடத்தில் பெருங்குளம் ஒன்று இருந்ததால், இதற்குக் குளம் என்ற பெயர் ஏற்பட்டு, இறுதியில் அப்பெயரே அவ்வூருக்கும் நிலைத்து விட்டது. (பெருங்குளம், பூஞ்சாருளம், கருக்குளம், குளத்தார் முதலிய ஊர்களின் பெயர்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க.)

<sup>2</sup> Sappan-wood - சந்தன மரத்தை இவ்வாறு கூறுகிறார். சம் காட்டிலிருந்து அச்சொல் ஜூர்மனிக்குச் செல்லும்பொழுது அது Sap - an - wood என்று மாறிற்று. பிறகு இலத்தீன் மொழியிலும் அதுவே நிலைத்துவிட்டது. அதாவது Sap என்றால் சாரம் என்ற பொருள்படும். சாரத்தை அப்படியே நீராக வெளி விடும் தன்மை வாய்ந்தது என விரித்துப் பொருள் உரைக்கலாம். அகரக்க அரைக்கச் சந்தனம் நழுமணம் கமழ்கிறதல்லவர்?

அம்மீளகை மே, ஜான், ஜான்ஸ் ஆகிய இம்மாதங்களில் சேகரிப்பர். திராட்சைப் பழுமூம் அதிகமாகப் பயிராக்கப்படுகிறது. மிகவும் உயர்ந்த வகையைச் சேர்ந்த அவரி என்னும் நீலச் செடியும்<sup>1</sup> பெருவாரியான அளவில் பயிராக்கப்படுகிறது. இச்செடிகளைப் பாத்துகளில் மூலிகைகள் போலப் பயிரிட்டு, அவைகளை வேர்களோடு பிடுங்கி, தண்ணீர் நிரம்பிய தொட்டிகளில் இட்டு, அது நன்றாக ஊறித் தானே அழுகிப்போகுமனவும் விட்டுவிடுகின்றனர். அதன் பிறகு அச் செடிகளைக் கசக்கிப் பிழிந்து அவைகளினின்று வரும் சாற்றைக் கிண்ணங்களில் கொட்டிக் காயவைக்க, அச் சாறு சில தினங்களில் இறுகிப் பசை போன்று ஆகி, பின்னும் கட்டிகள் போன்று மாறிவிடும். அக்கட்டிகளைச் சிறு சிறு துண்டுகளாகச் செய்து, இப்பொழுது<sup>2</sup> நமக்குக் கொடுக்கப்படும் அளவில் வீற்பணக்கு அனுப்புகிறார்கள்.

இங்காட்டில் பொறுக்க முடியாத குரிய வெப்பம் சில மாதங்களில் காணப்படும். இருப்பினும், உலகத்தின் பல வேள்ளு பாகங்களிலிருந்தும் - விலங்கினங்களும் முக்கியமாக மஞ்சி, அரேபியா முதல் பறவைகளும் விய நாடுகளிலிருந்தும் - வணி கப்பெரு மக்கள் வாணிபம் நடக்கும் தீரிய முறையினால் - பெருவாரியாகக் குழுமுகின்றனர்.

<sup>1</sup> Indigo- sort of dye stuff - நீலச் செடி அவ்வது அவரியைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.

<sup>2</sup> மார்க்கோ போலா தமிழ்நடைய சாலத்தைக் குறிப்பிடுகிறார். இப்பொழுதும் நீலச் சோப்புக் கட்டிகள் அவ்வாறே சிறு துண்டுகளாக விற்கப்படுகின்றன.

இங்குக் காணப்படும் விலங்கினங்கள் மற்றுப் பாகங் களில் காணப்படுபவற்றினும் சிறிது வேறுபாடு உடையனவாகக் காணப்படுகின்றன. புலியில் மிகவும் கறுத்த நிறமுடைய இனம் ஓன்று உண்டு. சினிகளிலும் பல நிறங்கள் கொண்ட வகைகள் காணப்படுகின்றன.<sup>1</sup> அவைகளில் சில பணிக்கட்டியைப் போன்ற வெண்மை நிறத்தோடும், மூக்கு மட்டும் கொவ்வைக் களி போன்ற சிவந்த நிறத்தோடும் காணப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள்கூட மாறுபாடான பல வண்ணங்களோடு தோற்றமளிக்கின்றன. மயில்கள் நம் நாட்டில் இருப்பனவற்றைவிட மிகப் பெரியனவாக வளர்ந்து, நீண்ட மயிற் பீலிகளைக் கொண்டு, அழகாக ஆடுகின்றன.<sup>2</sup>

இதே மாறுபாடுகள் பழங்களிடத்தும் நாம் காண்கின்றோம். இதற்குக் காரணம் இங்கு சிலவும் வெப்ப மிகுதியே எனக் கூறப்படு விளையும் கிறது. இங்கு விளையும் ஈச்சம் பயிர்கள் பழங்களிலிருந்து ஒருவகைப் பானத்தைத் தயாரிக்கின்றனர். இது திராட்சையினால் செய்யப்படும் பானத்தைவிட அதிகீரத்தில் போதையைத் தருகிறது. நவதானியங்களை

<sup>1</sup> பஞ்சவரணக் ஜினிகளைக் குறிப்பிடுகிறோம்.

<sup>2</sup> மயில்கள் நிறைந்து வாழ்ந்த ஊர்கள் மயிலாடுதுறை, மாழுஷம், மயிலாப்பூர் முதலியன். இவ்லூர்கள் தங்கள் பெயரிலே மயில் என்ற சொல்லைக் கொண்டிருப்பதைக் கண்டு, அங்கு அதிகமாக வாழும்த மயில்களின் தொகுதியை அறியலாம். மயில் விளங்கிய கடெடங்பதால், மற்ற வளங்களைல்லாம் அமோகமாகப் பெருகி விருத்தன என்பது போதரும். பல்வனமும் பெருகி நின்ற இடங்களிலேதரன் மயில் கட்டங்கள் பெருவாரியாகக் காணப்படும்.

நிறைய வைத்துக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக வேறு உணவுகளைப் பத்திரப்படுத்திச் சேகரித்து வைத்துக் கொள்கின்றனர். ஆயினும், தானிய வகைகளில் அரிசி மட்டுமே மிகுதியாகச் சேகரித்து வைக்கப்படுகிறது. அதுவே இங்காட்டு மக்களின் பெரும்பாலான உணவு ஆகும்.

இங்காட்டு மக்களில் பலர் சோதிடத்திலும் மருத்துவத்திலும் வல்லுனராகக் காணப்படுகின்றனர்.

ஆண்களும், பெண்களும் கருமை மக்களின் மரபு நிறுமுடையராய்க் காணப்படுவதோடு, ஒரு முழு அளவு கொண்ட

சிறு துண்டு ஒன்றை மட்டும் உடுத்தி உலாவி வருகின்றனர். அத்தகைய நிலையை அரை சிர்வாண நிலை என்றே கூறலாம். அவர்களிடம் காணப்படும் சிற்சில பழக்க வழக்கங்களை ஊன்றி நோக்குமிடத்து, அவர்கள் சிற்றின்பப் பிரியர்கள்<sup>1</sup> என்ற எண்ணாலே முதற்கண் ஏற்படுவது இயல்பு. தங்கள் உறவினர்களிடமிருந்துதான் தாங்கள் மனக்க விருக்கும் பெண்களைப் பெறுவர். வேற்றுக் குலத்தினரிடமோ, பிரிவினரினிடமோ திருமணக் கலப்பு செய்து கொள்ளச் சிறிதும் சம்மதியார். சிற்சில குழுவினர், தங்கள் சகோதரன் இறந்தவீடத்து, அவனுடைய மனைவியைத் திருமணம் செய்துகொண்டு, இல்வாழ்க்கை நடத்துகின்றனர். இப்படி வாழ்வது நாட்டின் மரபு என்று எனக்குச் சிலரால் தெரிய வந்தது.<sup>2</sup>

<sup>1</sup> Sensuous People.

<sup>2</sup> சிற்சில மமதியர்களிடம், காணப்படும் இம்மரபினைக் குறிப்பிடுகிறார் போலும். இன்றைக்கும் இல்லாமல் சிலரிடம் காணப்படுகிறது.

விரிந்து பரந்துள்ள மைது இந்தியாவில் மலபார் நாடு<sup>1</sup> என்ற பெரிய அரசாங்கம் ஒன்று திகழ்ந்து வருகின்றது. இதைப் பற்றிச் சில மலையாள நாட்டின் வரலாறுகளைச் சொல்லாது வீடு மகிழமை தல் கூடாது. இங்ஙாட்டு மக்கள், தங்கள் அரசனால் பாதுகாக்கப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரப் பிரியர்களாகவும், தங்களுக்கெனத் தனியொரு மொழியை யுடையவராகவும் காணப்படுகின்றனர். இங்ஙாட்டிலிருந்து துருவ நட்சத்திரத்தை நோக்கினால், அது பூமியின் தொடு வானத்தின் மேல் சுமார் பன்னிரண்டு அடி அளவில் இருப்பதுபோல் தோற்றமளிக்கும். இந்த நாட்டுக் கடற்கரையிலும், இதற்குச் சந்றுத் தொலைவிலிருக்கும் குஜராத்துப் பிரதேசத்துக் கடற்கரையிலும் ஏராளமான கப்பற் கொள்ளைக்காரர்கள், கப்பல் யாதாயினும் எங்கேயாகிலும் வருகின்றனவா என்று வேவு பார்த்த வண்ணம் அலீந்து திரிந்து கொண்டிருப்பார்கள். அவ்வழியாக யாதாயினும் கப்பல் ஒன்று தன்னாங்கியாகப் பொருள்களை ஏற்றிச் செல்வது தெரிந்து விட்டால், அக்கப்பலைச் சிறு கூட்டமாக இக்கப்பற் கொள்ளைக்காரர் தாக்கி, அதில் காணப்படும் பண்டங்கள் யாவற்றையும் சூறையாடுவர். அவ்வாறு கொள்ளையிடப்பவரின் குடும்பம் முழுவதும் கடவிலேயே கப்பலில் தங்கள் நேரத்தைச் செலவிடுவர். சிலபொழுது

<sup>1</sup> Malabar - இங்கு “மலபார்” என்றே திட்டமாகக் கூறுவது காண்க. ஆகையால் மரபர் நாடு வேறு என்பது உறுதிப்படுகிறதல்லவா? “மலபார்” என்பதுதான் மலையாள நாடு. இது இந்தியாவின் மேற்குக் கடற் பிரதேசம் அடங்கிய மலைப் பிரதேசம் ஆகும். மலைகள் நிறைந்த நடராக இருந்தவான் அதற்கு மலையாளம் எனப் பெயர் வந்தது.

கோடைகாலம் முழுவதுமே அவர்கள் கப்பலிகாலத்தைக் கழித்துவிடுகின்றனர்.

**எத்தகைய கப்பலும் தங்களுடைய பார்வையினின்று தப்பிச் சென்று விடாதபடி ஜந்து மைல் தொலைவுக்கு ஒரு வேவுகாரராக, சுமார் நூறுமைல் தூரத்தில் இருபது வேவுகாரர் நின்று காவல் காத்து விற்பர். அவ்வாறு கண்கொட்டாது காவல் புரிந்து கப்பல் வருகையை எதிர் நோக்கி யிருப்பர். அவ்வாறு காவல் தொழில் புரியும்போது **கப்பற் கொள்ளீர்** ஏதாவது அன்னியக் கப்பல் தங்கள் கண்களில் தென்பட்டதும் அதை முதலில் பார்ப்பவன் ஒருவிதக் குறிப்பால் மற்றவ னுக்குத் தெரிவிப்பான். அக்குறிப்பை இன்னதெனத் தெற்றெனத்தெளிந்து அதை மற்றவன் தனக்கு அரு காமையில் உள்ள வேறு காவல் காக்கும் கப்பலோட்டி களுக்குத் தெரிவிப்பான்<sup>1</sup>. இவ்வாருக யாவரும் சிறிது நேரத்தில் ஒன்று சேர்ந்து அவ்வழியாகச் செல்லும் அக்கப்பலைத் தப்பித்துக்கொள்ள விடாதவாறு செய்து, அதைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிப்பர். கப்பலில் உள்ள மக்களுக்கு யாதொரு திங்கையும் இழைக்கமாட்டார்கள். ஆனால் அதில் காணப்படும் பொருள்களை மட்டும் குறையாடிய பிறகு அக்கப்பலை நடல் ஓரமாகப் போகுமாறு செய்துவிடுவர். மீண்டும் அக்கப்பலில் உள்ளோர் அதே வழியாகச் சென்றால் அவர்கள் முன்னர் நேர்ந்த கதிக்கே மறுபடியும் ஆளாக நேரிடும்.**

---

இங்குறிப்பு நெருப்பு ஏரியலிடம் புலையாறும், துப்பாக்கி வெடியாறும் தெரிவிக்கப்படும்.

மிளகும்,<sup>1</sup> இஞ்சியும்,<sup>2</sup> பாக்கும்<sup>3</sup> உலகத்திலே எங்கும் கிடைத்ததற்கரிய அவ்வளவு விலையுயர்ந்த துணிமணிகளும் இவ்விடத்தில் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகின்றன.<sup>4</sup> மஞ்சிநாட்டிலிருந்துவரும் கப்பல்கள் பித்தனைக் கட்டிகளைப் பெரிய அளவில் சுமந்து வருகின்றன. இதைத் தவிர்த்து, சரிகைவேலைப் பாடுகளும், பட்டும், பொன்னும், வெள்ளியும் மலையாள நாட்டில் கிடைத்தற்கு அரிய மூலிகைகளும், மருந்தும் கொண்டு வரப்படுகின்றன. இவைகளை இங்நாட்டில் இறக்கி, இப்பண்டங்களை விற்று, இவைகளுக்குப் பதிலாக வேறு பண்டங்களையோ பொருள்களையோ வாங்கிச் செல்கின்றனர். இங்நாட்டில் விளையும் பண்டங்களை ஆதென்<sup>5</sup> முதலிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யத் தகுந்த வியாபாரிகள் இங்நாட்டின் துறைமுகங்களில் எப்பொழுதும் காத்திருப்பர். ஆதெனிலிருந்து இப்பொருள்கள் அவைக்ஸான் தீரியா<sup>6</sup> என்னும் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதுகாறும் மலையாள நாட்டின் மகிமையைக் கூறினாலும், இனி இதை அடுத்துள்ள குஜராத்து<sup>7</sup> என்னும் நாட்டினை விவரிக்க முயல்வோம். இந்தியாவில் உள்ள எல்லா நாடு நகரங்களையும் விவரிக்க முற்பட்டால் அவ்வரலாறு மிக மிக விரிந்து விடுமா தலைன், சிறப்பாக வும், செய்திகள் அதிகமாகவும் உள்ள நாடு நகரங்களைப் பற்றி மட்டும் இங்கே சிந்திப்போமாக.

<sup>1</sup> Pepper <sup>2</sup> Ginger <sup>3</sup> Areca-Nuts and Indian nuts. <sup>4</sup> Calico cloth என்பதைக் குறிப்பிடுகின்றார்.

<sup>5</sup> Aden <sup>6</sup> Alexandria <sup>7</sup> Guzerat

## 9. குஜராத்தும் தூணவும்

மேற்குப் பாகத்தில் கடல் எல்லீயாக உள்ள குஜராத்<sup>1</sup> என்னும் நாடு சுதேச அரசனால் ஆளப்பட்டு வருகின்றது. இங்கிருந்து வடக்கில்

|  |  |
|--|--|
| <p><b>குஜராத்தைப் பற்றிய குறிப்புக்கள்</b></p> | <p>இருக்கும் நடசத்திரத் தொகுதியை நோக்கினால், அது தொடுவானத்தி விருந்து ஆறு ஆட்களின் உயரத் தில் இருப்பதுபோல் தெரியும்.</p> |
|--|--|

இந்நாட்டின் துறைமுகம், மிகவும் கை தேர்ந்த கப்பற் கொள்ளிக்காரர்களுக்குப் பாதுகாப்பும் அடைக்கலமும் அளித்து கீற்கிறது. இக்கொடிய கப்பற் கொள்ளியடிப்போர், தங்களால் பிடிக்கப்படும் வியாபாரியை ஒரு கோப்பைக் கடல் தண்ணீரைக் குடிக்குமாறு பணிப்பர். இதனால் அவ்வணிகர், முத்து பவளம் போன்ற உயரிய பொருள்களைத் தங்கள் எதிரிகளிட மிருந்து காப்பதற்காக விழுங்கியிருந்தாலும், இக்கடல் நீரால் அவர்களுக்கு ஏற்படும் குமட்டலால், அவைகள் வெளியே கொண்டால் தள்ளப்படும் அல்லவா?

<sup>1</sup> Guzerat - அதாவது தற்காலத்தில் வழங்கும் குஜராத் என்னும் இடத்தையே குறிப்பிடுகிறார். அன்றைக்கும் இன்றைக் கும் மிகக் குறைவான மாற்றத்தை அடைந்த சொற்கள் சில வற்றில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான சொற்கள் உருத் தெரியாமலேயே இக்காலத்தில் மருவி வழங்குகின்றன. அதற்கு இச்சொல் ஒரு விதிவிலக்கு என்றே கூறலாம்.

<sup>2</sup> சென்ற அதிகாரத்தில் குஜராத்துக் கடற்கரைக் கப்பற் கொள்ளிக்காரர்களைப் பற்றிச் சொல்லும் பேரது, அவர்கள் கப்பலில் உள்ள மக்களைத் துண்புத்த மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு, இவ்வந்தியாயத்தில் அதற்கு மாருக, துண்புறுத்துவதாகக் கூறுகிறார். இதனால் சில பாகங்கள் அவரால் பார்க்கப் படாமலேயே டேட்டகைத் தொண்டு ஏழுதப்பட்டது என்பது பேரதரும்.

இங்கு இஞ்சி, மிளகு, அவரி முதலியன் ஏராளமாகப் பயிராகின்றன. ஆறு கெசம் உயர் அளவு வளரும் ஒருவித மரத்தை வளர்த்து, அதிலிருந்து பருத்தியை இருபதுவருடங்கள் கழித்து எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் பஞ்ச, துணி நெய்ய உதவுகிற தில்லீ. <sup>1</sup> ஆனால் குயில்ட்<sup>2</sup> போன்ற சிறு மெத்தைகளும் தலையணைகளும் தைக்கவே பயன் படுத்தப் படுகின்றன. அதற்கு மாருக, பன்னிரண்டு வருடங்கள் வளர்ந்த பருத்தி மரங்களிலிருந்து கிடைக்கும் பஞ்ச, மெல்லிய மஸ்லின் துணி நெய்யவும், மற்றும் பல துல்லிய நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த துணிகள் நெய்யவும் பயன்படுத்தப் படுகின்றது.

மெத்தைக்கு உறையாகத் தைக்கப்படும் துணியின் நிறம் சிவப்பும், நீலமும் உள்ளதாக இருக்கும். மற்றும் அவைகள் வழவழப் பாகவும், மிருதுவாயும், பொன் வெள்ளி முதலிய சரிகைகளினால் செய்யப்பட்ட வேலைப்பாட்டோடும் விளங்கி நிற்கும். ஆக இவ்வழகிய அழுர்வ வேலைப்பாடுகள் கொண்ட மெத்தைகள் மீதே மகமதியர்கள் கண்ணுறங்குவர் என்பது தெரிய வருகிறது. பொன் கம்பிகளால் பற்பல வேலைப்பாடுகள் கொண்ட தலையணைகள் பலவித வகைகளாகத் தயாரிக்கப் படுகின்றன. இவ்விதமான தலையணையென்று சிலபொழுது ஆறு ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. இங்கே சரிகை வேலைப்பாடும், தையல் வேலைப்பாடும், உலகின் மற்றெல்லாப் பாகங்களைக்காட்டி ஒம் மிகச் சிறந்த முறையில் நடத்தப் படுகின்றன.

<sup>1</sup> இவ்வும் பஞ்சைக் குறிப்பிடுகிறார் போலும்.

<sup>2</sup> Quilt-சிறுமெத்தை போன்ற விரிப்பு.

இங்கு ஆடு, எருமை, காண்டா மிருகம், காட்டெருது ஆகிய பற்பல மிருகங்களின் தோல்கள் பதனிடப் படுகின்றன. பதனிடப்பட்ட இத்தோல்கள் பெருவாரியாகக் கப்பல்களில் வெளி நாடுகளுக்கும், அராடு நாட்டின் பல நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதனிடப்பட்டுள்ள தோல்கள் கைக்கு மிருதுவாயும், அதிக நாள் உழைக்கக் கூடியனவாயும் காணப்படுகின்றன. அவற்றினால் குல்லாய் முதல் கால் செருப்பு வரையில் பற்பல தினுசுக்களைத் தயாரிக்கிறார்கள்.

இனி, இதனை விட்டுக் காணுன்<sup>1</sup> என்னும் தானு நாட்டைப்பற்றிப் பேசுவோமாக :

காணுன், என்ற நாடு மிகப் பெரியதும், சிறந்தபண் பாட்டைந்ததாகவும் உள்ள உன்னத நாடாகக் காணப்

படுகிறது. இங்காடு, எவருக்கும்

|           |                               |
|-----------|-------------------------------|
| காணுன்    | ஏதும் கப்பம் கட்டாத ஓர் அரசு  |
| என்ற நாடு | குமாரனால் ஆளப்பட்டு வருகிறது. |

இங்குள்ள மக்கள் விக்கிரக

ஆராதனை செய்பவர்களாகக் காணப்படுகின்றனர். தங்களுக்கென உரித்தான தனிப்பெரும் மொழியினைக் கொண்டுள்ளனர். இங்கு மிளகாவது, இஞ்சியாவது விளைவதில்லை. ஆனால் அவற்றிற்குப் பதிலாக வெளுப் பான சிறமுள்ளதாக இல்லாத - சிறிது கறுத்த சிற முடைய - சாம்பிராணியை உற்பத்தி செய்கின்றனர்.<sup>2</sup>

<sup>1</sup> Kanan - தானு (Thana) என்ற நாடே இங்குக் குறிக்கப் படுகிறது.

<sup>2</sup> சாம்பிராணி என்று சில பிரதிகளும், பெருங்காயம் போன்ற பொருள் என்று சில பிரதிகளும் தெரிவிக்கின்றன வாயினும், அடுத்துச் சொல்லப்படும் வரிகளிலிருந்து, அது சாம்பிராணி என்றே கொள்வேண்டியதாகிறது. சந்தனக் கட்டைகளும் பெருவாரியாக ஏற்றுமதி செய்யப்பட்டன எனவும் தெரிகிறது.

இங்நாட்டின் துறைமுகத்தில் வாசனைப் பண்டங்களை  
ஏற்றிச் செல்ல பற்பல கய்பல்கள் காத்து நிற்கின்றன.  
மற்றும் வெளி நாடான அராபு நாட்டிலிருந்து  
குதிரைகள் பலவற்றை இறக்குமதி செய்து, அவைகளை  
இங்நாட்டிலிருந்து இந்தியாவின் பற்பல பகுதிகளுக்கும்  
விற்பனைக்காக அனுப்புகின்றனர். இங்நாட்டு  
மக்களுக்கு விவசாயமும் வாணிகமுமே வாழ்க்கைக்கு  
உதவும் உயரிய தொழில்களாம்.

## 10. இந்தியாவில் செய்த

### இறுதிப் பிரயாணம்

மேற்கே உள்ள நாடுகளில் சௌர்வனது<sup>1</sup> என்பது ஒரு நாடாகும். இங்குள்ள மக்களும் விக்கிரக ஆராதனை செய்பவர்களே. அவர்களுடைய

**சௌர்வனது** அரசன் கப்பங்கட்டாதவன்; எவ்ருக்கும் அடங்கி நடக்காத பெருமை வாய்ந்தவன். இவர்களும் தங்களுக்கெனத் தனியாக ஏற்பட்டுள்ள மொழியினைப் பேசுபவர் ஆவர். இங்கே வியாபாரம் பெருவாரியான அளவில் நடைபெறுகிறது.

பற்பல வியாபாரிகள் இவ்விடம் வந்து தாங்கள் கொண்டுவந்துள்ள சரக்குகளை விற்று, அவைகளுக்குப் பதிலாக இங்நாட்டில் கிடைக்கும் பொருள்களையும் பண்டங்களையும் வாங்கித் திரும்புவர். ஆனால் கோயிலில்

<sup>1</sup> Somanath - சோமனாதபுரம் என்பதின் திரிபு. இதன் ஆங்கில உச்சரிப்பு சோமனாத (Somanath) என்பதாகும். ஆக Somanath என்ற சொல்லே Somanath என்ற திரிச்து மழங்கப்பட்டது. இவ்விடத்தில் ஓர் ஆலயம் மிக்க பிரசித்தி பெற்றிருந்தது. அவ்வாலயத்தில் உள்ள விக்கிரகம் உயர்ந்த பொன்னால் ஆக்கப்பட்டும், அதனால் விலை மதிக்க வேண்டுத் தன்னாற்ற கவு இரத்தினங்கள் கொண்டும் காட்சியளித்தது. இவ்வாலயத்தைக் கஜினி முகமது என்னும் மொகவாயப் பேரரசர் கி. பி. 1025-ஆம் ஆண்டில் சின்ன பின்னமாக்கி, அதனால் இருந்த விக்கிரகத்தில் காணப்பட்ட கவுமணிகளையும், பொன்னையும் கொள்ளையடித்துச் சென்றதாகச் சரித்திர வரவாறு கருகிறது.

பூசைசெய்யும் குருக்கள்மார்கள் மிக்க கொடுமை வாய்ந்தவர்கள் எனக் கேள்விப்படுகிறேன்.<sup>1</sup>

குமரி என்னும் நாட்டினைவிட்டுச் சுமார் முந்தூறு மைல் மேற்காகச்<sup>2</sup> சென்றுல் டெல்லி<sup>3</sup> என்னும் அரசாங்கத்தை அடைவீர்கள்.

**டெல்லி** இங்நாட்டுக்கும் சுதேச மன்னன் ஒருவன் உண்டு. தமக்கெனத் தனி

மொழி ஒன்றையும் கொண்டு இங்நாட்டு மக்கள் விளங்குகின்றனர். மற்ற எந்தப் பேரரசுக்கும் இங்நாட்டு மன்னன் கப்பம் கட்டுவதில்லை. இங்நாட்டு மக்களும் விக்கிரக ஆராதனை செய்பவர்களே. இதற்குத் துறைமுகம் என்று ஒன்றும் கிடையாது. ஆயினும், பெரிய அகன்ற ஆற்றின் முகத்துவாரத்தைக்கொண்டுள்ளது. அவ்வாற்றின் முகத்துவாரத்தின் வழியாகப் பெரும் கப்பல்கள் வாணிபத்துறைக்காக உட்செல்லும் தன்மையுடையன. மற்றபடி, இங்நாட்டின் உட்செல்வது சற்றுக் கடினமான காரியமே. இத்தகைய இயற்கையையுடைய இங்நாட்டின்மீது மற்றவர் படையெடுத்து வருவது என்பது எளிதில் நடக்கக்

<sup>1</sup> மேற்கூறிய சம்பவத்துக்குப் பிறகு, அங்கோயிலின் குருக்கள் எவ்வரையும் அதனுள் நுழைய விடாது பாதுகாத்து வக்கனர். மக்களிடமும் மூர்க்கத்தனமாக நடந்துவந்தனர். இதன் காரணமாக அவர்களைக் கொடுமை வாய்ந்தவர்களென்று வர்ணிக்கின்றார் போலும்.

<sup>2</sup> “வடக்காக” என்றிருக்கவேண்டும். கவனக்குறைவினால் மேற்கு என வரைகிறார்.

<sup>3</sup> Dely - இதை டெல்லி என்று உச்சரித்தார். இந்த மூரும், வட நாட்டில் தலைநகராக விளங்கிய Delhi யும் வேறு தீவுரை நகரங்களாகும். இங்குக் குறிப்பிடப்பட்ட பிரதேசம் இப்பொழுது Mt. Dilla என்றழைக்கப்படுகிறது. இது ஒரு சிறிய தீவுபேரல் காணப்பட்டு, மேற்குக் கரையில் மங்களுருக் கருவில் உள்ளது; 12 டிகிரி ஸ்டக்கு அட்சாம்சத்தில் உள்ளது.

கூடிய காரியமல்ல. மக்களும் போர் வீரம் படைத்த வர்கள் அல்லர். நாட்டின் கருமுரடான தன்மையே மக்களைப் பிற நாட்டினரின் படையெடுப்பினின் ரும் காப்பாற்றுகிறது. இங்நாட்டிலும் மிளகு, இஞ்சி, மற்றும் வாசனைப் பண்டங்கள் பலவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்நாட்டிற்கென சியமிக்கப் படாத கப்பல்கள் ஏதாகிலும் இவ்வாற்றின் வழியாக வந்துவிட்டால், இங்குள்ள மக்கள் அக்கப்பலைப் பிடித்துக்கொண்டு, அதில் உள்ள வாணிபப் பொருள் யாவற்றையும் பறிமுதல் செய்துவிடுவார்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் பின்வருமாறு: “வேறு எங்கேயோ செல்ல வேண்டிய நீங்கள் தற்செயலாக இங்குத் திருப்பப்பட்டது தெய்வச் செயலேயாகும். இது எதற்காக என்றால், உங்கள் பண்டங்கள் யாவற் றையும் நாங்கள் பெற்று வாழ்வதற்காகவே” என்பதே. மற்றும் மஞ்சி நாட்டிலிருந்து கப்பல்கள் பண்டங்களை ஏற்றிக் கொண்டு இங்நாட்டிற்கெனவே வந்து சேர்கின்றன. இங்கு மணற்பாங்கான மேடுகள் காணப்படுவதால் கடற்கரைப் பிரதேச வழியாகக் கப்பல் செல்வது அவ்வளவு நல்லதல்ல எனக் கருதப் படுகிறது. காற்றும் மிகக் கடுமையாக அடிப்பதால்

<sup>1</sup> இவ்வாற்றுக்குப் பெயர் சந்திரகிரி என்ற கூறப்படுகிறது. இப்பிரதேசத்தில் உள்ள நதிகளில் இதுவே மிகப் பெரியதாகும். சில பிரதிகள் இம்மலைப் பிரதேசத்தை Yesay Malai (எழுமலை) என்று வரைந்திருக்கின்றன. அதாவது எழுமலை என்ற சொல்லப்படும் திருப்பதி மலையைக் குறிக்கின்றனர். அதற்குப் பக்கத்தில் சந்திரகிரி என்ற ஜர் இன்றங் காணப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது. ஆகையால் மரர்க்கோ பேரவே திருப்பதி மலை மீதும் ஏறி ஏழு மலையானின் தரிசனம் பெற்று ஏன் கொன்னுதலும் சாலப் பொருத்தமானதே.

கப்பல்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படாதவாறு, மரங்களால் நாட்டப்பட்ட தூண்களில் அக்கப்பல்கள் பிணித்துக் கட்டப்படுகின்றன. இங்ஙாட்டில் புலியும் மற்றும் உக்கிரம் மிகுந்த விலங்கினங்கள் பலவும் பெருவாரியாகத் திரிந்து, திடீரென மக்கள்மீது பாய்ந்து, சொல்லொன்று நாசத்தை விளைவிக்கின்றன.

இனி நாம் கேம்பையா<sup>1</sup> என்னும் நாட்டைப் பற்றிக் கூறுவோம்.

இங்ஙாட்டு எல்லையும் மேற்கு பக்கமாகப் பரந்துள்ளது. இங்ஙாட்டு அரசனும் சுதேசி அரசனுவான். அவன் எவருக்கும் கப்பம் கட்டுபவன் கேம்பையா எவ்வள். மக்களும் விக்கிரக ஆராதனைப் பிரியர்களே. இங்கிருந்து வட நட்சத்திரத் தொகுதியை நோக்கினால் அது இதுகாறும் பார்த்த மற்ற நாடுகளிலிருந்து தோன்றுவதைவிடச் சுற்று உயரமாகவே தோன்றுகிறது. வாணிகம் மிகச்சிறந்த முறையில் நடைபெறுகிறது. இங்கு அவரிச்செடிகள் மிகுதியாகக் பயிரிடப்படுகின்றன. இங்ஙாட்டில் துணிகளும், கம்பளிநூலும் பெருவாரியாக உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நன்றாகப் பதனிடப்பட்ட தோல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அவைகளுக்குப் பதிலாக, பொன்னும், வெளியும், பித்தளையும் வெண்கலமுமாக இங்ஙாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுக் குவிக்கப்படுகின்றன.

<sup>1</sup> Cambia or Kambia. இங்ஙாடு குஜராத்துக் கருகில் உண் காம்பையா வளை குடைவைக் குறிப்பதாகும். இத்துறை முகம் அயினி அப்பாரி என்ற நாவில் காம்பாயட் (Kambayet) என்ற அழைக்கப்படுகிறது. இது மிக முக்கியமான துறைமுகமாக மூன்றாவது வினங்கிறது.

இனிக் கெஸ்மகோரான் என்ற நாட்டினைப்பற்றி விவரிப்போம் :

இங்காடு மிக்க விசாலமாகவும், சுதேச அரசனுல் ஆளப்பட்டதாயும், தனக்கென உரித்தாய தனிப் பெரு மொழியினை உடையதாகவும் கெஸ்ம கோரான் விளங்குகிறது. இங்காட்டு மக்களில் சிலர் விக்கிரக ஆராதனை புரிபவர் களாகக் காணப்படுகின்றனர். ஆனால் பெரும் பான்மையோர் சாரசன் சாதி மக்களாகவே விளங்குகின்றனர். அவர்களில் பலர் வாணிபம் செய்தும், சிலர் விவசாயம் செய்தும் தங்கள் வாழ்க்கைப்

Kesmocaran - இப்பெயர் Kidg - makaran என்ற சொல் வினின்று ஏற்பட்ட திரிபுச் சொல்லாகும். அதாவது மகாரன் என்ற நாட்டிற்குக் கிட்டு தலைநகரமாக விளங்கியதாக வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுவர். இங்காடு சிந்து நதி பாயும் பிரதேசத்தில் உள்ளது. இதைச் சிந்துப் பிரதேசம் என்றே அழைப்பார் (Sind).

மரக்கோ போலோ வெளிக் கரிவிருந்து புறப்பட்ட பொழுது, இப்பிரதேசத்துக்கு வந்து, இங்கிருந்து மங்கோலியர் விள் பாலைவனங்க்கைக் கடந்து திபெத்து வழிபாகச் சென்று சினை தேசத்தை யடைந்தார். பிறகு அவர் சினை தேசத்திலிருந்து புறப்பட்டுத் தமிழ் நாட்டுக்கு வந்து அங்கிருந்து மலையாளக் கரையை யடைந்து, பிறகு இலங்கை நாட்டைச் சுற்றிவிட்டு, அங்கிருந்து டெல்லி, சோமஞ்சிபூரம், தானு முதலிய நாடுகளைக் கண்டு, இதுதியாக இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் சிந்து பிரதேசத்தில் உள்ள கெஸ்மகோரான்என்ற இடத்தை அடைந்தார். இதுதான் அவர் இந்தியாவில் பார்த்த கடைசி நாடாகும். பிறகு இதைவிட்டு, மேற்காகச் சென்று பாரசீக நாட்டை யடைந்த தாகத் தம் வரலாற்றில் கூறுகிறார். ஆகையால் அவர் தமிழ் நாட்டில் ஆரம்பித்த பிரயாணத்தைச் சிந்து நாட்டில் முடித்தார் எனத் தெரிகிறது. பாரசீக மன்னாளின் பிரதேசத்தில் துழையும் போது, சௌப் பேரரசரான குப்ளாய்கான் திடீரென இந்துபட்ட செய்தியை வருத்தத்தோடு அறிக்கார் என்றும் அவர் வரைச் சூன்றார்.

படகைக் கடத்திச் செல்கின்றனர். அரிசியும், கோதுமையும், மீனும், பாலும் இங்கு அதிகமாகக் கிடைப்பதால், அவைகளே இவர்களுக்குப் பெரும் பாலும் உணவாக அமைந்துவிடுகின்றன. இவ்விடத்தில் வியாபாரத்தை முன்னிட்டுக் கடல் வழியாகவும் பல வணிகர்கள் அவ்வப்பொழுது பெருங்கூட்ட மாகக் கூடுகின்றனர்; இதுதான் இந்தியப் பெருநாட்டின் கடைசி நாடாகும்.<sup>1</sup>

இது மாபர<sup>2</sup> நாட்டிலிருந்து ஆரம்பமாகி இங்நாட்டுடன் முடிவடைகிறது. ஆக இந்த இரண்டு எல்லைக்குள்ளாக அடங்கிய அகன்ற நாட்டின் கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகப் பட்டினங்களையே<sup>3</sup> பெரும் பாலும் அனுகி, அவைகளின் வரலாற்றையும், அந்தந்த நாட்டு மக்களின் வாழ்க்கையையும், பண்பாட்டினையும் மட்டும் குறிப்பாகக் கொடுத்துள்ளேன். மற்றும் நாட்டின் உள்ளே சென்று மிகவும் விவரமாகக் கண்டு, அவற்றின் வரலாற்றைக் கொடுக்க வேண்டுமென்றால், அவ்வரலாறு படிப்போருக்குப் பெருமலைப்பை உண்டாக்கும். நம்முடைய வேலையும் ஓர் குறிப்பிட்ட பாதையில் செல்லாது வழி தவறி கிற்கும். ஆக, இங்கு மேற்கூறியவைகளே நான் கண்டு, கேட்டு, உள்ளத்தில்

<sup>1</sup> இந்தியாவில் மரங்கோ போலோ பார்த்த கடைசி நாடாக இருந்தலால், இவ்வாறு கூறுகிற போலும்.

<sup>2</sup> Maabar - தமிழ்க்கூறு நல்லுலகம். ஏற்கெனவே முன்னர் இது பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புக்கள் இங்கே சினைவு கூர்த்துகிறீன.

<sup>3</sup> இதனால் இவர் பெரும்பாலும் கப்பவிலேயே சென்றார் என்ற செய்தி உறுதிப்பாட்டடைகிறது. மற்றும் இவர் தமிழ்நாட்டிற்குக் கப்பவிலேயே வந்து இறங்கினார் என்பதும் இதனால் அறியப்படுகிறதல்லவா?

உப்த்துணர்ந்த இந்தியப் பெருமக்களின் பண்பாடும், அவர்களின் வாழ்க்கை வரலாறும் ஆகும். ஆண்டவர் உங்கள் யாவருக்கும் நல் ஆசி அருள்வாராக!”.

“தாயின் புறுவது உலகுதின்பு உறக்கண்டு காழுவர் கற்றறிந் தார்.”

—திருக்குறள்



## கட்டுரைப் பயிற்சி

1. மார்க்கோ போலோ ஒரு தலை சிறந்த யாத்திரிகள் என்பது அவர் மேற்கொண்ட யாத்திரையால் எவ்வாறு விளங்குகிறது என்பதை ஒரு பக்க அளவில் எழுதுக.
2. மார்க்கோ போலோ சினப் பேரரசடைந்த வரலாறு குறித்து இரண்டு பக்க அளவில் கட்டுரை வரைக.
3. மாபர் நாடு என்பது யாது? அதன் வரலாற்றினை யும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும் பற்றி இரண்டு பக்கங்களில் கட்டுரை வரைக.
4. மாபர் நாட்டில் வேந்தர்கள் வாழும் வகையினைப் பற்றி இருபது வரிகளில் எழுதுக.
5. மாபர் நாட்டில் விக்கிரக வழிபாட்டை எவ்வாறு வருணிக்கிறார் என்பதை ஒரு பக்க அளவில் வரைக.
6. தாமஸ் முனிவரின் வரலாறு குறித்து ஓன்றரைப் பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதுக.
7. காயலும் குமரியும் என்பதைப்பற்றி ஓன்றரைப் பக்கத்தில் கட்டுரை ஓன்று வரைக.
8. ஆதாம் சிகரத்தின் மகிழமையை மார்க்கோ போலோ எவ்வாறு விவரிக்கிறார் என்பதை இரண்டு பக்க அளவில் எழுதுக.

9. வார் நாட்டின் பெருமையைக் குறித்து இருபது வரிகளில் கட்டுரை எழுதுக.
10. மலையாள நாட்டின் வளமையையும் பெருமையையும் பற்றி இரண்டு பக்க அளவில் கட்டுரை வரைக.
11. சூஜராத்தில் வாழும் மக்களின் பண்பாட்டைப் பற்றிப் பதினைந்து வரிகளில் கட்டுரை வரைக.
12. மார்க்கோ போலோ இந்தியாவில் செய்த இறுதிப் பிரயாணத்தைப் பற்றி ஒன்றரைப் பக்க அளவில் எழுதுக.
13. யாத்திரை செய்வதால் ஏற்படும் கண்மைகளை விவரித்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.
14. மார்க்கோ போலோ கூறும் ஊர்ப்பெயர், நாட்டுப் பெயர், வேந்தர் பெயர் ஆகியவைகள் அக்காலத்தில் உச்சரிக்கப்பட்ட வகைகளைப் பற்றி இரண்டு பக்கங்களில் கட்டுரை ஒன்று எழுதுக.
15. கடல் கோளைப்பற்றி மார்க்கோ போலோ கூறும் வரலாற்றைப் பதினைந்து வரிகளில் எழுதுக.

7 - JAN 1980



71



Approved by the Madras Text Book Committee  
for Class use : Vide Page 29 of the supplement to  
Part I-B, Fort St. George Gazette dated 4th May 1955.

---

## MARCO POLO

(Tamil Non-detailed for Higher Forms)

By

V. S. V. RAGHAVAN

**LOTUS PUBLISHERS**

2, Kondi Chetty Street, Madras-1.

*Copy Right*

[ Price Re. 0.14-0